



மரணத்துள் வாழ்வோம்

முத்துக்கவிஷதூரன்
படிப்பகம்

விடையல் பதிப்பகம்

செக்ரைடு 641 015

மரணத்துறௌ வரழ்வேரம்

தொகுப்பரளர்

உ. சேரன்

அ. யேசுராசா

கி. பத்நாப ஜயர்

மயிலங்கூடலூர் பி. நடராசன்

இரண்டாம் பதிப்பு (1996)

மரணத்துவர் வாழ்வேரம்

(31 கவிஞர்களின் 82 அரசியல் கவிடைகள்)

உரிமை : கவிஞர்கள்

முதற் பதிப்பு : கார்த்திகை 1985

இரண்டாவது பதிப்பு : டிசம்பர் 1996

வெளியீடு : விடியல் பதிப்பகம்

3, மாரியம்மன் கோவில் வீதி

உப்பிலிப்பாளையம்

கோவை 641 015

அச்சிட்டோர் : மாணவர் மறுதோன்றி அச்சகம்,
சென்னை - 600 017.

அட்டை வடிவமைப்பு : வசந்தகுமார்

புத்தக வடிவமைப்பு : ரவி & ரஞ்சனி (குவிள்)

விலை : ரூபா 75.-

MARANATHTHUL VAALVOM

(A Collection of 82 Poems by 31 Poets in Tamil)

Copyright : Poets

First Edition : Nov.1985

Second Edition : Dec.1996

Publisher : Vidiyal Pathippagam

3, Mariamman Kovil Street

Upplipalayam

Coimbatore 641 015

Cover Layout : Vasanthakumar

Book Layout : Ravi & Ranjani (Swiss)

Price : Rs.75.-

கவிஞர்களும் கவிதைகளும்

முருகையன்

வாயடைத்துப் போனோம்
வேலியும் காவலும்

● (பக.15~18)

சோ.புத்மநாதன்

எங்கள் நகர் ஏன் எரியன்டு போகிறது?
● (பக.19)

மு.பொன்னம்பலம்

வீரத்தைத் தூக்கு
முன்னிரவின் மோகனம்
அதிகாரம் புரியாத சமன்பாடு
காலனின் கடைவிரிப்பு

● (பக.20~25)

எம். ஏ. நு. மான்

நேற்றைய மாலையும் இன்றைய காலையும்
துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்
வரலாற்றுக் குருடர்
புத்தரின் படுகொலை

● (பக.26~31)

சண்முகம் சீவலிங்கம்

இன்று இல்லெங்கிலும் நாளை
பாடாத பாடல்கள்
● (பக.32~33)

தா.கிராமலிங்கம்

சாவிளைச்சல்
நெஞ்சு பதறுது
அகால மரணங்கள்
கருத்து ஒன்றுபடுவோம்
கொடியேற்றம்
● (பக.34~42)

கவிஞர்களும் கவிதைகளும்

சி.சீவசேகரம்

६२

ஸ்ரீரங்கர் டயிலிகள்

● (பக்.43-44)

அ.யேகராசா

கல்லுகளும் அலைகளும்

குழலின் யதார்த்தம்

புதிய சப்பாத்தின்கீழ்

உன்னுடையவும் கதி

எனது வீடு

● (பக்.45-50)

வ.ஜி.ச.வெஷ்யபாலன்

உயிர்த்தெழுந்த நாட்கள்

● (பக்.51-61)

சேரன்

ராணுவ முகாமிலிருந்து கழுந்கள்

எல்லாவற்றையும் மறந்துவிடலாம்

அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது
யமன்

உயிர்ப்பு

● (பக்.62-76)

ச.வில்வரத்தினம்

அகங்களும் முகங்களும்

விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்

எங்கள் வீதியை எமக்கென மீட்போம்

தூது

புத்தரின் மௌனம் எடுத்த பேச்சுக் குரல்

● (பக்.77-91)

மு.புஷ்பராஜன்

இக் கணத்தில் வாழ்ந்துவிடு

81 மே 31 இரவு

பலஸ்தீனமும் எமது மண்ணும்

பீணிகள்

● (பக்.92-96)

சாருமதி

குரியனும் என்னெப் பாந்ததுச் சொன்னது

● (பக்.97-99)

கவிஞர்களும் கவிதைகளும்

அதுவன்

ஆத ரே...!

தத்துவத்தின் தொடக்கம்
உனக்கு மட்டுமல்ல இருட்டு

● (பக்.100~103)

இளர்வசீ

இடையில் ஒரு நாள்
அவர்களுடைய இரவு
சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்
காத்திருப்பு எதற்கு?

நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?

● (பக்.104~112)

ஹம்சத்வனி

வெளவால்கள்
புத்தனின் நிர்வாணம்
இறந்த காலங்களும் நிகழ்காலமும்
சோலையும் சூவலும்

● (பக்.113~116)

நா.சபேசன்

காலம்
ஒரு சினேகிதிக்கு எழுதியது
பதில்
பொபி ஸான்ட்ஸின் மரணம்

● (பக்.117~121)

கிளவாலை
வீஜயேந்திரன்

நாளை நாளும் நேற்றைய நேற்றும்
சதந்திர நாட்டின் பிரகைகள்
ஆண்ட பரம்பரைக்கு
பாதியாய் உலகின் பரிமாணம்

● (பக்.122~126)

பாலசுரியன்

அமைதி குலைந்த நாட்கள்
● (பக்.127)

மைத்ரேயி

கல்லைற நெருஞ்சிகள்
காத்திருத்தல்
முகம் மறுக்கப்பட்டவர்கள்
● (பக்.128~132)

கவிஞர்களும் கவிதைகளும்

ஒளவை

சொல்லாயற் போகும் புதல்வர்கள்
● (பக்.133)

துஷ்யந்தன்

அவர்களுக்குத் தெரியாது
காலை பற்றிய கவிதை

● (பக்.134-135)

ரஞ்சகுமார்

நான் அனுமதிப்பதேயில்லை

● (பக்.136-138)

மா. சீத்திவிளாயகம்பிள்ளை

கடலூம் கரையும்

● (பக்.139-140)

கீதப்பிரியன்

எல்லாம் தெரிந்தவர்கள்
உழவு நடக்காத நிலம்

● (பக்.141-142)

உதயன்

நாம் இப்போதும் எப்போதும் போலவே
பார்த்துக் கொண்டிருக்கிறோம்

● (பக்.143-148)

செழியன்

பயிற்சி முகாமுக்கு ஒரு கடிதம்
மரணம்
பெர்வினுக்கு ஒரு கடிதம்

● (பக்.149-156)

நிலாந்தன்

கடலம்மா

● (பக்.157)

வண்ணச்சீரகு

விழித்திருக்கும் மரங்கள்
சென்று வருகிறேன் ஜென்மழுமியே
விழியல்

● (பக்.158-163)

அருள்

தோழி உனக்குத்தான்

● (பக்.164-165)

விமல்

பாப்பாக்களின் பிரகடனம்

● (பக்.166-172)

ஈண்டுரூபரா

எமது நிகழ்காலம் கொடுரமான இராணுவ அடக்குமுறைகளின் உச்சங்களையும், அவற்றுக்கெதிராக பல்வேறு வடிவங்களிலும் வெடித்தெழும் போராட்டங்களையும் வரலாற்றாக்கி இருக்கிறது.

அந்தி, துயரம், அறிவும் நியாயமும் கூடச் சுமந்து கொள்ளமுடியாத அளவுக்குப் படுகொலைகள், தங்களுடைய சொந்த மண்ணிலிருந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாய் வெளியேறுகிற மக்கள், எல்லைப்புறங்களில் எரிந்து கொண்டிருக்கும் எமது வீடுகள், வயல்களிலிருந்து இன்னும் அடங்காத புகை, இன்னும் அடங்காத நெருப்பு - இவையே ‘குழலின் யதார்த்தம்’.

‘மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள், மனிதனுக்குரிய கெளரவும், வாழ்க்கைக்கான உத்தரவாதம்’ - இவற்றை வெறும் வார்த்தைகளாலும் வெற்று ஒப்பந்தங்களாலும் உத்தரவாதம் செய்ய முடியாது என்ற கசந்துபோன அரசியல் வரலாற்றின் தர்க்காதீயான வளர்ச்சியில் இன்று நமது விடுதலைக் குரல்கள் கண்ணி வெடிகளாகவும் கவிதைக் கண்ணிகளாகவும் ஆழம் பெறுகிற குழலில் வாழ்கிறோம். இந்தச் சூழல் குறிப்பாக கடந்த பதினெண்து வருடங்களாக அருங்பி வளர்ந்த ஒரு வேகம் மிகக் அரசியல் நெறிப்பாட்டின் ஓர் உச்சஸ்ரீவை எனலாம். இது எமது மக்களை அவர்களின் சமுகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் வாழ்க்கை அனுபவங்கள் என்ற தளத் திலும் இதுவரை காலம் எதிர்கொண் டிராத் வாழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கப் பண்ணியுள்ளது. அரச பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் முகங்களைச் சிதைக்க முயன்ற போதெல்லாம் மரணத்துள் வாழும் உயிர்ப்பின் மூலம் புடமிடப்பட்ட முகங்களை எமது மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஞானமுறை

ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற வகையில் எமது போராட்டம், தேசத்தை அதனுடைய பெளதீக் அம்சங்களில் மட்டுமே மீட்பது என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக, எமது மொழி, எாது நிலைம், எமது கலைகள், இலக்கியம், கலாச்சாரம் இவையனத்தினுடைய சுதந்திரமான விகாரிப்பை உருவாக்கும் ஒரு போராட்டமாகும். அந்திய ஒடுக்குமுறை என்பது எமக்கென்றொரு பலமான பாரம்பரிய செழுமையிக்க காலாச்சார வாழ்வு இருக்கிறவரை வெற்றி பெறவே முடியாது.

தேசிய ஒடுக்குமுறை என்பது ஒட்டுமொத்தமாக ஒரு மக்கள் திரளால் உணரப்பட்டு, விடுதலை வேட்கை பரவலாக கிளர்ந்தெழுவதற்கு முன்பாக, ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளிலேயே ‘அபாயத்தை’ இனங்கண்டு கலைஞர்கள் குரலெழுப்பத் தொடங்கி விடுவதை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக, கவிஞர்கள் வருமுன் சௌல்பவர்களாக இருந்துள்ளனர். ஆரம்பத்திட்டங்களே வெளிக்காட்டப்படும் இத்தகைய கலாச்சார நீதியான எதிர்ப்பே பின்னர் பல்வேறு படிகளுடாக ஆயுதப்போராட்டமாக பரிணாமம் பெறுகிறது. இந்தப் பரிணாமத்திலிருந்து மறுபடியும் கலைகளும், இலக்கியமும் புதிய எதிர்காலத்திற்கு ஒரு முன்மொழிதலை வழங்கும்.

எமது அரசியல், கலை, இலக்கிய வரலாற்றிலும் இத் தன்மையைக் காணக்கூடியதாயிருக்கிறது. தேசிய ஒடுக்குமுறையின் ஆரம்பநிலைகளில் தமிழ்மொழிக்குரிய உரிமைகள், தமிழ்மொழிப் பயன்பாடு என்பவை மறுக்கப்பட்டபோது அதற்கெதிராக கவிதைக் குரல்கள் நிறையவே எழுந்தன. மஹாகவி, முருகையன், நீலாவணன் உட்பட ஈழத்தின் அனைத்து முக்கியமான கவிஞர்களும் இவைபற்றி வலிவுடன் எழுதியுள்ளனர். தமிழ் மொழி மீதான காதல், இனப்பற்று, இனவிடுதலை என்று ‘தமிழ்நிலைப்பட்ட’ ஒரு வெளிப்பாடாகவே இவை இருந்தன. அந்தவகையில் தமிழகத்தின் திராவிட இயக்கப் போக்குக்குரிய உணர்வு, உணர்ச்சி அம்சங்களை இவை கொண்டிருந்தாலும் கூட வழிவச்செழுமை, சொற்செட்டு, மொழியைக் கையாளும் முறைமை, பேச்சோசைத் தன்மை போன்ற அம்சங்களில் திராவிட இயக்கப் போக்கை விட முற்றிலும் மாறுவது நல்லியல்புகளில் சிலவற்றையும் இவை கொண்டிருந்தன. இது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட கருத்து அல்லத்தான் என்றாலும், இத்தகைய அம்சங்கள் வெளிப்பட்டிருந்தன என்பதைப் பதிவு செய்தல் அவசியம்.

இனவாதப் பண்புகள் ‘கங்கை கொண்ட கடாரம் வென்று’ மிதப்பில் கிறங்குதல் போன்ற

முன்னுரை

அம்சங்கள் காணப்பட்டாலும் பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்குமுறை என்பவற்றிற்கெதிரான குரல்கள் என்ற வகையில் இவை வரலாற்று முக்கியத்துவம் உடையவை.

மொழிப்பிரச்சினை என்பது தேசிய ஒடுக்குமுறை என்பதாகக் கருத்தமைவு ரீதியிலும், வாழ்நிலையிலும் குணாம்சமாற்றம் பெற்ற ஒர் இடைக்காலத்தில் இத்தகைய குணாம்ச மாற்றம் கலை இலக்கியங்களில் கலாபூர்வமாகப் பதியப்படவில்லை. தமிழரசியல் கட்சி சார்ந்த கவிஞர்கள் மட்டும் ‘உணர்ச்சிக்’ கவிதைகளாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றிலும் வீரம், செங்களம், வாள் (கவனிக்கவும் துப்பாக்கி அல்ல), குருதி, இறப்பு என்பன இடம்பெற்றாலும், அனுபவம், வீச்சு, உண்மை அற்ற சடங்களாக இருந்தன.

இந்தத் தொகுதியிலுள்ள கவிஞர்கள் பேசும் குருதியும், போர்க்களமும், மரணமும், தியாகமும் உயிர்ப்புள்ளவை; சத்தியமானவை; வாழ்ந்து பெற்றவை. இவற்றிற் பாசாங்கும், போலித்தனமும், செயற்கையும் இல்லை. இந்தத் தர மாற்றம் தான் நமது கவிதைகளை புதியதோர் தளத்தில் விட்டுள்ளது. இந்த மாற்றம் குறிப்பாக 1975 இவிருந்தே நிகழ்கிறது. இடைக்காலத்தில் தமிழ் மொழிப் பிரச்சினை, அரசு ஒடுக்குமுறை யற்றி எழுதுவது தீண்டத்தகாத தாகக் கருதப்பட்டது. அந்தக் காலத்தில் பாரம்பரிய இடதுசாரி எழுத்தாளர்கள், விமர்சகர்கள் தேசிய ஜக்கியம் என்ற பெயரில் இவ்வெவளிப்பாடுகளை எல்லாத் தளங்களிலும் புறக்கணித்தனர்.

ஒடுக்குமுறையைக் கலாச்சார ரீதியாக எதிர்த்த நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாடு ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். இதுகூட பாரம்பரிய இடதுசாரி கலை இலக்கியகாரரால் கணக்கில் எடுக்கப்படவில்லை. ‘அலை’ சஞ்சிகையும் பிறகு ‘புதுசு’ சஞ்சிகையுமே கவிதையில் இந்தத் தரமாற்றத்தை அரசியல் ரீதியாகவும், கலாபூர்வமாகவும் உருவாக்கி வளர்த்துகிறது.

தேசிய ஒடுக்குமுறை பலவேறு வழிகளிலும் ஸ்திரமாகிக் கொண்டு வருகிறபோது ஒடுக்கப்படும் மக்களுக்கு தமது கலைகள், கலாச்சாரம், நிலம் எல்லாவற்றிலும் மிகுந்த இறுக்கமான பிணைப்புகள் வலிமையறுகின்றன. ஒடுக்குமுறைக்கு எதிராகத் தேசிய விடுதலைப் போராட்டம் கிளர்ந்துகொண்டு அக் கிளர்ச்சி தேசத்தின் பலவேறு அம்சங்களையும் தழுவியதமாகவே இருக்கவேண்டும்.

ஶங்குவர

மேற்குலகின் அடிமைத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட ஆயிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களும் சரி, இன்று வெள்ளை நிறவெறித் தென்னாபிரிக்க அரசிற்கெதிரான ஆயிரிக்க மக்களின் போராட்டமும் சரி, வத்தீன் அமெரிக்க மக்களின் போராட்டமும் சரி தமது விடுதலைப் போராட்டத்தின் பகைப்புலமாக ஒரு தேசிய கலாச்சார விழிப்புணர்வையும், தமது பாரம்பரியச் செழுமை களிலிருந்து பெற்றுப் புதுக்கிய நவீன கலை வெளிப்பாடுகளையும் கொண்டுள்ளதைப் பார்க்கலாம்.

இவை, அந்நியப் பதிவுகளை எதிர்த் தூக் களைம் புவன்; இருப்பிற்கெதிரான சவாலுக்குரிய எதிர்வினைகள்; ஒடுக்குமுறைக் கெதிராகத் தமது அடையாளத்தை, தமது வேர்களை, தமது ஆளுமையை முகத்திலறைந்து பிரகடனம் செய்வன.

நாங்களும் இத்தகையதொரு வரலாற்றுக் கட்டத்தலதான் இருக்கிறோம். எத்தகைய கொடுரோமான ஒடுக்குமுறைக்குள்ளாகவும் நம்பிக்கையினது, வாழ்வை மீட்பதன் அவசியத்தினது, எதிர்காலத்தினது, போராட்டத்தினது அழைப்புக் குரல்களை நமது கலை இலக்கியங்கள் வெளியிடுகின்றன. தடைகளையும், துயரங்களையும், தோல்விகளையும், இழப்புக்களையும் தாங்கி அப்பாற் செல்லக்கூடிய தார்மீக வலுவை இவை தருகின்றன.

தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தின் பிரதிபலிப்புகளும் தாக்கங்களும் நாடகங்களாக, வீதி நாடகங்களாக, விடுதலைப் பாடல்களாக, தெருக்கூத்தாக, விவரணத் திரைப்படங்களாக, கவிதா நிகழ்வுகளாக பல்வேறு கலை ஊடகங்களுடாக வெளிவருகின்றன. எதிர்பார்க்க முடிவதுபோலவே கவிதையில் இவற்றின் வெளிப்பாடு பல உச்சங்களை எட்டுகிறது. சுவரோட்டிகள், இறந்த போராளிகளுக்கான அஞ்சலிப் பிரசரங்கள், துண்டுப் பிரசரங்கள் அனைத்திலும் இன்று உயிர்த்துடிப்பு மிக்க கவிதை வரிகள் இடம்பெறுகின்றன. அரசியல் கவிதைகளின் பரவலை பொதுவாகவே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ‘அரசியல் கவிதைகள்’ எனும் இந்தத் தோற்றுப்பாடு இன்று மழுத்தில் இருந்து எழுகிறபோது அது நவீன தமிழ்க் கவிதைக்கு புதுவலிமை சேர்ப்பதாக அமைகிறது.

தேசிய ஒடுக்குமுறையின் இராணுவப் பயங்கரவாதம், ‘ஆயத்ரு’ போராட்டம், மரணம் இவையான இரத்தம் சிந்தும் அரசியலே

முன்னாரை

இன்று எமது கவிதையின் பிரதான கூறுகாக அமைகிறது. இந்தவகையில் இவை தரும் சேதிகள், கிளர்த்தும் அனுபவங்கள், தொற்றவைக்கும் உணர்வுகள் தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் புதிய வாழ்நிலைகளைக் கொண்டுவருகின்றன.

‘மரணத்துள் வாழ்வோம்’ எனும் இந்தக் கவிதைத் தொகுப்பு எமது காலத்தை, காலங்களைக் கடந்து பதிவுசெய்கிறது.

ஒருவகையில், அரசியல் கவிதைகள் என்று நாம் பிரித்துப் பார்ப்பதுகூட காலத்தின் பகைப்புலத்தில், கலை என்ற முழுமையில் தற்காலிகமான, குறுகிய பிரிப்புத்தான். ஏனெனில் இன்றைய சமூக, அரசியல் நிலைமைகள் நாளை மாற்றமடைந்துவிடப் போகின்றன. அவை முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கலப்புச் சமூக அமைப்பில் இருந்து புதிய ஜனநாயகத்திற்காயினும் சரி, நவ காலனித்துவ த்திலிருந்து சோசலிசத்திற்காயினும் சரி, வரலாற்று இயக்கத்தில் சமூக, அரசியல் கருத்தமைவுகளும், கட்டமைப்புகளும் மாற்றமுற்று விடும். ஆனால் இத்தகைய காலகட்டங்களில் எழுந்த கலைப் படைப்புக்கள் சமூக, அரசியல் கட்டமைப்பு மாற்றங்களையும் மீறி நிற்கும். அவை எப்போதும் நிகழ்காலத்திற்குரியதாகவே இருந்துகொண்டு இறந்தகாலத் துடனும் எதிர்காலத் துடனும் ஒரு முடிவற்ற உரையாடலைக் கொண்டிருக்கும்.

அரசியலும், நிகழ்ச்சிகளும், வரலாற்றுப் புத்தகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் புதைந்துகொள்ள, கலைப் படைப்புகள் என்றென்றைக் குமாக மக்களோடு இன்றுபோலவே வாழ்ந்து கொண்டிருக்கும்.

கலை இலக்கியங்கள் ஒரே வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தபோது அவற்றை சில புதிய வழிகளுக்கு ஆற்றுப்படுத்துவது என்ற அம்சத்தில் ‘அரசியல் கவிதைகள்’ என்ற வற்புத்தல் காலத்தின் தேவையென்றே நான் கருதுகிறேன். ‘எமது காலத்து மனிதனின் தலைவிதி அரசியல் மொழியிலேயே எழுதப் படுகிறது’ என்ற தோமஸ் மான் (Thomas Mann) எனும் நாவலாசிரியர் எழுதியிருப்பதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள முப்பத்தொரு கவிஞர்களும் ஒரே தரத்தினர் அல்லர். ஈழத்தின் முத்த கவிஞர் என வழங்கப்படும் முருகையனிலிருந்து தமது முதலாவது கவிதையை இத் தொகுதியில் எழுதியிருக்கும் மிக இளம் வயதினரான

முன்னுரை

ஒளவை, கீதப்பிரியன் வரை பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களின் கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் ‘புதிலோரும் அழற்றும் கவிஞர்கள்’ (குரியா, சென்ஸர், 1984) தொகுதியின் பதினேராவது கவிஞருக்குப் பிறகு சேர்க்கப்படக்கூடிய கவிஞர்கள் இத் தொகுதியில் உள்ளனர் என்றும் சொல்லலாம்.

இந்தத் தொகுதிக்குறிய கவிதைகளைத் தெரிவுசெய்கையில் ஓர் இறுக் கமான், சீரான் கவித் தரத்தைப் பேணுவது என்பது கடினமானதாகவே இருந்தது. பிரதானமாக ஈழத்துத் தமிழ்க் கவிதையின் அரசியல் பரிமாணங்களை இயற்றவரை வெவ்வேறு தலைமுறைக் கவிஞர்களுடாக சித்தரிக்க விழைந்தமையே இத் தொகுப்பின் நோக்கம் என்பதில், கவிதைத் தெரிவுகளைப் பொறுத்து ஒரளவு நெகிழ்ச்சி காட்டவேண்டிய தேவையும் இருந்தது.

நூத்ரேபி, ஒளாவை, துஷ்பாந்தன், மாசித்திலிநாயகம்பிள்ளை, கீதப்பிரியன், உதயன், செழியன், நிலாந்தன் ஆகியோர் எமது மிகவும் புதிய தலைமுறையின் ஆரம்பக் கவிஞர்கள். இவர்களானவரும் வயதில் மிகவும் இளையவர்கள் என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.

தமிழ்க் கலாச்சார மரபில் கவிதை எப்பொழுதும் முக்கியமான இடத்தைப் பெற்றுவந்துள்ளது. குறித்த சில காலகட்டங்களில் கவிதை கலையாக மட்டுமன்றி வாழ்க்கை முறையாகவும் இருந்துவந்துள்ளது. சங்ககாலக் கவிதைகளிலிருந்து வள்ளுவர், கம்பர், இளங்கோ, மணிவாசகர், சித்தர்கள், பாரதி என்று ஒரு செழிப்பான கவிதைப் பாரம்பரியம் ஒன்று இன்றைய கவிதைகளுக்கு அடிநாதமாக உள்ளது. இந்தப் பாரம்பரியம் ஈழத்திலும் தமிழகத்திலும் பின்னர் வெவ்வேறு திசைகளில் கிளைபிரிந்தது என்பது முக்கியமான அம்சமாகும். (இதுகுறித்து விளக்கமான கட்டுரைகளுக்குப் பார்க்கவும் : ‘மஹாகவியும் தமிழ்க் கவிதையும்’ - சண்முகம் சிவலிங்கம், பின்னுரை, மஹாகவியின் கோடை, 1970 ; இருந்தார் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், 1979)

�ழத்துத் தமிழ்க் கவிதை மரபின் தனித்துவம், தொடர்ச்சி, இன்றைய அதன் புதிய பரிமாணங்கள் பற்றி ஏற்கனவே நு:மான், சண்முகம் சிவலிங்கம், முருகையன், செ.யோகராசா போன்றவர்கள் விரிவாக எழுதியுள்ளனர். தமிழகத்திலும் ஞானி, எஸ்.வி.ராஜதூரை, தமிழவன் போன்றவர்களால் இவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. அலங்காரமும் ஆட்மபரமும் அற்று, சொற்செட்டும் இறுக்கமும்

ஶங்குவர

மிக்கதான் ஒரு நடையிலும், வயத்திலும் இக் கவிதைகள் வீடற்ற நிலை, நிலத்தின் மீதான பிணைப்பு, மனிதம், விடுதலை, துணிவு, வீரம் என்பவற்றைப் போகின்றன. உறுதியும், மனவெழுச்சியும், கோபமும் விரவிய மொழிநடை இதற்குத் துணைபுரிகிறது. இத்தகைய உணர்வு/ உணர்ச்சி நிலைகளில் கவிதை பல சந்தர்ப்பங்களில் ஒத்திசைவையும் பேணுவதை இத் தொகுப்பில் அவதானிக்கலாம்.

சிந்தனையின் ஆழமும் படைப்பு வீச்சும் ஒருங்கே இணைந்து வரும் கவிதைகளை உயர்ந்தவை என்றும், ஒசை, உணர்ச்சி சார்ந்துவரும் கவிதைகள் ஒருபடி இறங்கியவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எங்களுடைய அனுபவம் இது சரியல்ல என்பதையே உணர்த்துகிறது. ஏனெனில் எமது குழலில் கவிதை மௌன வாசிப்பிற்கும் புத்திஜீவிகளுக்கும் மட்டும் என்றில்லாமல், சாதாரண மனிதனின் உள்ளத்திற்குமானாக வெளிவரவேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் சமூக அமைப்பில் கலைகள், இலக்கியம் இலாப நோக்கம் கொண்ட வியாபாரக் கலைகளாகவே இடம்பெறுகின்றன. இவை ‘படைப்பு’ என்பதாக அல்லாமல் ‘உற்பத்திகள்’ என்ற தரத்திலேயே வழங்கப்படுகின்றன. எனவே, சுதந்திரமான உண்மைக் கலைப்படைப்புகளுக்கு இச் சமூக அமைப்பு ஏற்றானது. தன்னை இழந்து அந்நியமாக்கப்பட்டவனாக இந்தச் சமூக அமைப்பில் மனிதன் வாழ்கிறான். இவனுக்காக முதலாளித்துவம் மக்கள் ரசனை, ஜனரஞ்சக்க கலை என்ற பெயரில் போலிக் கலை இலக்கியங்களைப் புனைந்து கொடுக்கிறது; கனவுகளை வியாபாரம் செய்கிறது. அந்நியமாக்கப்பட்ட இத்தகைய போலிக் கலை இலக்கியங்களைப் புசிக்கின்ற மனிதனுக்கு உண்மையான கலை இலக்கியங்கள் எட்டுவதில்லை. இந் நிலையில் கவிஞருக்கும் மக்கள் திரஞ்கும் இடையில் ‘விவாகரத்து’ நிகழ்ந்துவிடுகிறது. உண்மையான கவிஞர் தொடர்புகாள் முடியாத ஏராளம் மக்கள் இச் சமூகத்தில் உள்ளனர். இதற்காக ஒரு பகுதியினர் கவிஞரையும், வேறொரு பகுதியினர் மக்களையும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பிரச்சினை, எவ்வாறு இந்தத் தொடர்புத் தடையை நீக்குவது என்பதே.

அரசியல் எழுச்சியும் கலாச்சார விழிப்புணர்வும், இருக்கிற சூழ்நிலையில் பிரக்ஞஞ்சூர்வமாக கலாச்சாரத் தளத்தில் இயங்குவதன் மூலம் இத் தொடர்புத் தடையைக் குறைக்கலாம் என்பது எங்களுடைய அனுபவமாக உள்ளது. கவிதையையும் பாடல் களையும் இணைப்பது, நாடகங்களில் கவிதையை இணைப்பது (இவ் இணைப்புகள் அந்தந்த

உள்ளுரை

ஊடகத்தின் கலைத்துவமும் தனித்துவமும் பாதிக்கப்படா வகையில் இடம்பெற்று) போன்ற வழிகளில் இது செயல்படும். கவிதைகள் அரங்கில் பின்னணி இசையுடன் நிகழ்த்தப்படுகையில் அரசியல் சார்ந்து வருவதால் கலிந்துபின் லாசகர்கள், ரசிகர்கள், கேட்பவர்கள் வட்டம் அகலிக்கிறது. இவ்வாறு தரமான கணல் இலக்கியங்களின் வட்டங்களை அகலிக்கும் ஒரு கலாச்சார இயக்கமே இங்கு உருவாகியுள்ளது. வாய்மொழி, ஒசை, நாட்டார் வழக்கியலுக்குத் திரும்புதல் எல்லாம் ஒரு முக்கியமான அம்சமாக இங்கு இடம்பெறுகிறது.

அறிவுபூர்வமானது, உணர்வுபூர்வமானது என்ற பிரிப்புகளின்றி எஸ்ரா பாவண் சொல்வதுபோல ‘அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உட்கலந்துவரும் படிமங்களுடன்’ கூடிய கவிதைகளை இத் தொகுப்பில் காணலாம். உதாரணத்திற்கு பின்வரும் கவி வரிகளைப் பார்க்கலாம்:

இருநின் அமைதியில்
வெளியில் கரைந் தேன்
விழியின் மணிகளில்
தீப்பொறி ஏந்தினேன்.

- (இளவாலை விஜயேந்திரன் -‘பாதியாய் உலகின் பரிமாணம்’ - பக்.126)

இந்தத் தொகுதியின் முக்கியமான இன்னொரு அம்சம் இதிலுள்ள பெண் கவிஞர்கள். ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை ஆகிய மூன்று பெண் கவிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். எமது வாழ்நிலையின் பெண்நிலைப்பட்ட அனுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வருகின்றன. தமிழில் வரப்போகிற முக்கியமான பெண் கவிஞர்களை இத் தொகுதி இனங்காட்டுகிறது. தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு அலைகளுடன் இணைந்ததாய் ‘பெண் விடுதலை’ குரலும், பெண்நிலைவாதமும் வலுவடைந்துவரும் நிலையில் மேலும் பல பெண் படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

தேசிய விடுதலைப் போராட்டத்தினுள் ‘போராட்டத்துள் ஒரு போராட்டமாக’ விடுதலைவு கொள்கின்ற சில பிரச்சினைகள் பற்றிய விமர்சனங்களும் இக் கவிதைகள் சிலவற்றில் வருகின்றன.

சர்வதேச அரசியலுடனும், இந்து சமுத்திரப் பகுதி
பூகோள அரசியலுடனும் நிபந் தனையற் றுப்
பிணைக் கப்பட விட்ட எமது விடுதலைப்
போராட்டம் (இதற்கு நாழும் பங்காளிகள்

ஸுந்தரர்

உ. சேரன்

'நீழல்'

அளவெட்டி

12.10.85

பின்திருந்து விடும் காலம்

காலத்தில் பால்காலம்

நிதி நிதி நிதி நிதி நிதி நிதி நிதி நிதி

என்பதை மறந்துவிட முடியாது) அரைகுறைத் தீர்வுகள்மூலம், அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விளைவான சமரசங்கள் மூலம் பின்தள்ளப்படுகிற அபாயம் இருந்து கொண்டேயிருக்கிறது. இவ்வாறான ஒரு பின்தள்ளல் நிகழ்ந்து விட்டாலும்கூட இந்தக் கவிதைகள் காலம் காலமாக நின்று எமது துயரங்களையும், சொல்லில் மாளாத இழப்பு களையும், மரணத்துள் வாழ்ந்த கதையையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக் கொண்டேயிருக்கும். அந்த அதிர்வுகள், விடுதலைப் போரின் எத்தனைய பின்தள்ளல் களையும் வெறுப்புடன் பார்த்து கவிதா அனல் உமிழுந்து கொண்டேயிருக்கும். நமது விடுதலைக்கு மட்டுமல்ல தென்னாசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை அவை ஒருநாள் ஏற்றும்.

நாம் வாழவே எழுந்தோம்.

ஈடுவை உதைத்து,

மகர்களீலம் காலை ஆழப் பதித்து
மரண தேவதை கியந்தையாய் வந்து
வருக என்றும் இறுதிக் கணம்வரை,
உத்தும் முழியுமாய்
வாழவே எழுந்தோம்!

- வ.ஐ.ச.ஜெயபாலன்

(உயிர்த்தெழுந்த நாட்கள், பக்டி)

வீட்டுயல்

வெள்ளியீடு

சு ராமகிருஷ்ணர்

வரயடைத்துப் போனோம்

‘என் நண்பா, மென்னம் எதந்கு? ’

என்று கேட்டிருந்தாய்.

வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.

‘தீக்’ கென்று மோதல் -

தீடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற

ஏற்ற வகையில்

இதமான நச்செண்ணென்ப

ஊற்றி

அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்

இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,

குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னார் மட்டும் சகஜமாய்ச் சாதுவாய்ய

பேசி இருந்த பிராணி

சடக்கென்று

வாரை இடுப்பாற் கழற்றி,

மனங்கூசாமல்

ஓங்கி விளாச் சுருப்பட்ட சிந்தையதாய்

மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?

கர்ரென்று

சீரி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,

பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை

புரிந்து

சீரி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.

‘தீக்’கென்று மோதல் - தீக்கிட்டுப் போனோம் நாம்.

வாயடைத்துப் போனோம்;

வராதாம் ஒரு சொல்லும்.

O (1978 /மல்லிகை)

| மரணத்துள் வாழ்வோம்

செல்லுக்குப் பயிர்கள் சீமால்

விவரப்புத்தான் இருக்கும் என்றால் -

செல்லி ஏன்? காவல் ஏன்ன?

காவலோ செல்லியால்ல?

● முருகையான்

வேலியும் காவலும்

1

வேலிக்குப் பயிர்கள் மேலே

விருப்பமே இல்லைப் போலும்!

-சோலிக்கு முடிவு காண்பம்!

சுடுவம், என்று எழும்பிச் சென்று

தீ வைத்து முடித்த வெலி

திருப்தியை அடைந்திருக்கும் -

கோபத்தைத் தீர்த்திருக்கும்.

குவீந்ததோ - பயிரின் சாம்பல்!

2

தோட்டமாங் கொஞ்சம் செழிப்பு;

பயிர் பச்சை

நீட்டமாய் நீண்டு நெருங்கி மதாளித்துச்

சேட்டமாய் நிற்கிறது, செந்தளிர்ப்பாய்.

காய் கனிகள், பூக்கள் குலுங்கும்

புஞ்சமுள்ள கொப்புகளைக்

காட்டி நிற்கும் கண்குளிர, இன்பச் சிறு செடிகள்.

கற்கள் மலிந்த கலட்டித் தரையிலே

புற்கள் படர்ந்து புலுண்டுவது தான்

இந்தக் காணி நிலத்தீன் இயற்கை.

அதை மாற்ற என்று

தீர்மானங்கு செய்த செயற் - கை வலிமையினால்,

கிண்ணாக் கிளாறி, கிணறிறைத்து நீர் பருக்கிக்

கொண்டிருக்கும் செய்கை

கொடுத்த பலன்களினால்

தோட்டமாங் கொஞ்சம் செழிப்பு, மதாளிப்பு!

க ஸுருக்கையுள்

நீர் இறைப்புத் தீண்டாமல் நிற்கின்ற
புல் நுனிகள்
காய்ந்து சருகாய்க் கருகி இருந்தாலும்,
பூச்சி அரித்துவிட்ட பூசணியின் சாம்பல் இலை
ஒட்டை பிடித்துத் துவண்டு கிடந்தாலும்,
நோய்பிழித்த கத்தரியின் நூரிலையில் தொண்ணுாறு
கும்பிக் குனிந்தபடி தொய்ந்து கிடந்தாலும்,
அங்கங்கே நல்ல அழகான பச்சை உண்டு.

கண் குளிர் -

இன்பச் சிறு செடிகள் -
தோட்டம் எங்கும்!

தோட்டமோ கொஞ்சம் செழிப்பு -
மதாளிப்பு!

3

சுற்றி நின்ற வேலி
சுருக்கென்று சீறிற்றாம்.
நட்ட நடு இரவில் -
நாலுபேர் காணாத கன்னங்கரி இருந்தில் -
காந்சட்டை போடாமல்,
தோட்டத்துள் வேலி நுழையத் தொடங்கியதாம்.
வேலி
பயிரை எல்லாம்
மேய என்று போயிற்றாம்.
மேயத் தொடங்கி விறுக்கென்று சப்பிற்றாம்.
மென்று மென்று தின்றதாம்.
மேல் இருந்த கெப்படுகளை வாரி இழுத்து
வளைத்து, முறித்தெறிந்து,
வேரோடு வாங்கிப் பிடுங்கி மிதித்ததாம்.
ஓங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித்
தீங்கு பரத்திச் சிதைத்ததாம் தோட்டத்தை.
பற்றாத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல்,
பெற்றோலை ஊற்றி நெருப்பும் கொழுத்திற்றாம்.
வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும்
வெந்து பொசுங்கிப் புதைந்து கரியாகி
நொந்து சுருண்டு -
வெறுஞ் சாம்பலாய்ப் போயினவாம்.

| மரணத்துள் வாழ்வோம்

4

வேலை நிறுத்தமொன்றை
 வேலை அற்ற சண்டியர்கள்
 ஏவற் பேய் ஆகி இழுத்து விழுத்துதல் போல்
 வேலி பயிரை எல்லாம்
 மேய்ந்துவிட்டு போயிற்றோ?

காலிப் பயல்கள் கடையை உட்டைப்பதுபோல்
 வேலி பயிரை எல்லாம்
 மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

காடையர்கள் நூலங்களிற் கைவரிசை காட்டுதல்போல்
 வேலி பயிரை எல்லாம்
 மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

கொன்று
 தெருவிற் பிணங்கள் எறிவதுபோல்
 வேலி பயிரை எல்லாம்
 மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

5

வேலிக்குப் பயிர்கள் மேலே
 வெறுப்புத்தான் இருக்கும் என்றால் -
 வேலி ஏன்? காவல் ஏனோ?
 காவலோ வேலியாலே?

○ (1981 / மல்லிகை)

ஏ சொப்புமநாதன்

‘எங்கள் நகரேன் எரியண்டு போகிறது?
உங்களுக்கு - சத்தியமா - ஒன்றுந் தெரியாதா?’

எங்கள் நகர் ஏன் எரியண்டு போகிறது?

“எங்கள் நகரேன் எரியண்டு போகிறது?
உங்களுக்கு - சத்தியமா - ஒன்றுந் தெரியாதோ? ”

“ஏதுக்கு நீயிந்தப் பேச்சை எடுக்கின்றாய்? ”
காதுக் கருகில்நின்று கத்தித் தொலைக்கின்றாய்!”

“தீபா வளியா? திருக்கார்த் திகைநாளா?
கோபாவே சத்தில் கொளுத்தவிது கூடலா?

முற்றுகையுமில்லை; மூண்ட பெரும் போரில்லை!
எற்றுக்கப் பாநம் நகரம் கீழ்கிறது?

நள்ளிரவு வேளை நாட்டிலே தேர்தல் எனில்
சொல்லிவைத்தாற் போல ‘சீரீ’என் நெரிகிறதே!

பாதுகாப் புக்குப் படைகள் குவிந்திருக்கும் -
போதுதப் பற்றும் புதினம் நடக்கிறதே!

“எங்கள் நகரேன் எரியண்டு போகிறது
உங்களுக்கு - சத்தியமா - ஒன்றுந் தெரியாதோ? ”

“தனக்கடாச் சங்கதியில் தலையிடுதல் வீண்; வேலை
மினக்கேடு போடா, போ! வேலை எனக்கிருக்கு!”

“பாயில் தொடங்கி நூலாகமும் பற்றி எங்கள்
கோயில் கடையெல்லாம் கொளுத்தப் படலாச்சே!”

“பற்றி எரிவதுயாழ்ப் பாண நகரமல்ல
பெற்ற வயிறுந்தான் பேசா திருமகனே!”



| மரணத்துள் வாழ்வோம்

ஜூந்து துப்பாக்கிக் கொலைனுர் ஜம்பது ஸ்ரைக்
கொல்வ, கழுத்தைக் கொடுத்து நிற்கும்
பலிச்சிடாவர் மஹிரி?

● மு.பொன்னம்பலம்

வீரத்தைத் தூக்கு

துப்பாக்கி ரூங்கியவனைக் கண்டதும்
தொடை நடுங்காதே!
நீ பிறந்தது, என்றைக்கோ ஓர்நாள்
சாகத்தான் ;
அது நிச்சயம்.

அந்த இடைவெளியில் ஆடும் ஆசைகளுக்காய்
இன்னும் வாழ ஆசைப்பட்டு,
துப்பாக்கி ஏந்தியவனைக் கண்டதும் - அவன்
விடுதலைப் பதரானாலும் சரி
ராணுவக் காட்டுமிராண்டி யானாலும் சரி
தொடை நடுங்காதே!

துவக்கினால் தான் உனக்குச் சாவுவரும் என்பது
என்ன நிச்சயம்?
கொலைஞரின் கையில் இருக்கும் துப்பாக்கி
அவனுக் கெதிராய் மாறாதென்பது என்ன நிச்சயம்?
துவக்கையும் ஒரு பொருளாய்ப் பார்
உனக்குப் பழக்கப்பட்ட கத்தி, பொல்லு
போலவே அவையும் குணமற்றிருக்கும்
பொருட்கள்; நிர்குணிகள்;
அவற்றுக்கு குணமேற்றுபவன் மனிதன்.
கொலைஞரின் கையில் இருக்கும் துவக்கு
மின்வெட்டுத் தாக்குதலில் உள்ளை மாறாதா?
கொலைஞரின் துவக்குகள் விடுதலைக்காய்
வேட்டு வைக்காதா?
குணமேற்றுபவன் நீ!

ஆழவே, ரூப்பாக்கி ரூங்கியவனைக் கண்டதும்
தொடை நடுங்காதே!
நீ உன் வீரத்தைத் தூக்கு.

ஏ ஸ்ரீஸாத்சாம்பலம்

உன் வீரத் தூாக்கலில் எதிரி வெடவெடக்கட்டும்
ஜந்து துப்பாக்கிக் கொலைஞர்* ஜம்பது பேரைக்
கொல்ல, கழுத்தைத் தொடுத்து நிற்கும்
பலிக்கடாவா மனிதர்?
நீ உன் வீரத்தைத் தூக்கு.

உன்னில் ஒருவன் விழலாம், இருவர்
விழலாம் மூவர் அல்லது நால்வர் பலியாகலாம்
ஆணால் நீ தூாக்கிய வீரத் தீரட்சியில்
கொலைஞரின் கை தொடர்ந்து நீளாமல்
அவர்கள் அனைவரும் பந்தாடப்படலாம்.
உன்னைக் கொல்வது துப்பாக்கியல்ல
வாழும் ஆசையில் கிடந்தாடும் கோழைமை
ஆகவே,

ஏ,
வீரத்தைத் தூக்கு
விடுதலையைச் சுரண்டவரும்
எத்தகைய துப்பாக்கிப் பதர்களும்
வெட வெடக்கட்டும்
வெட வெடக்கட்டும்!

○

* - 10.9.84 இல், கொழும்பிலிருந்து தமிழ்ப் பயணிகளை ஏற்றிவந்த பஸ் ஒன்று பூவரசங்குளத்தருகே இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு, மக்கள் கொலைசெய்யப்பட்டதன் எதிரொலி.

| மரணத்துள் வாழ்வோம்

படிப்பகம்

முன்னிரவின் மோகனம்

பாடிப்பக்கம் | 2

முன்னிரவு.

மேற்கில் வீழும் பிறை.

வீழும் பிறையோடு சிலந்திவலைபோல்
இழுபட்டுக் கொண்டோடும் ஒளித்திரள்.
ஒடுங்கும் ஒளித்திரளின் ஓரக்கசிவில்,
மஞ்சள் அப்பி முகத்தைத் துடைத்துக் கொண்ட
கருமோகினிபோல் மயலுாட்டும் புறங்கு.
இயற்கையின் மோகனம்.

ஏதோ அதன்பின் இழுபடும் அரவம்.

யார் மோகினியைத் தொடர்வது?

யார் வருகிறார்?

எந்த அரக்கன்?

எங்கும் ஓர் இனம்தெரியாத துயரின்
எதிர்பார்ப்பு.

எல்லாத் திசையும் அதன் வாடையின்
அடைவு.

இடைக்கிடை உயிர்த்தைமும் காற்றில்

தலையாட்டும் இருள்புசிய மரக்கிளைகள்,

திழென வடக்கிலிருந்து மேலெழுந்து,

தெற்குநோக்கி வந்து கொண்டிருக்கும்

சுடலைக் குருவிகளின்

விட்டு விட்டுக் கேட்கும் அலைல்,

நாயோன்றின் தூரத்து ஊளை -

எல்லாம் அதே துயரை உள்ளொலிக்கும் பின்னணி.

இயற்கை எடுத்த மோகனம்

யாரைக் கொல்லும் ஆயத்தம்?

தொட்டதெல்லாம் நீராக்க நினைக்கும்

பஸ்மாகரர்கள் இன்னும் இருக்கிறார்களா

அழிய?

அப்படியானால்

மேற்கில் வீழும் பிறை?

இன்று சூத்தன் தலைதவறி வீழினும்

நாளை, மோகினியாய்ப் பொங்கியெழும்

கூரிப்புலைய வரிகோள்.

ஓ

(தமிழ்ப் பகுதிகளில் மாலைவேளைகளில் ஊரடங்குச் சட்டம் அமலாகத்
தொடங்கிய காலப் பின்னணியில் எழுந்தது)

சு திரிசாம்சலம்

துவிலை நிலை நிலை நிலை நிலை
நிலை நிலை நிலை நிலை நிலை

அதிகாரம் புரியாத சமன்பாரு

ஜீப் வண்டிகள் உறும்

சப்பாத்துகள் ஓலிக்க

மக்கள் மத்தியில்

ஏந்திய ஆயுதங்களுடன்

காக்கி உடை ராட்சத்தின் போல்

அவர்கள்.

அவர்கள் ஏந்தும் ஆயுத முனைகளின் மோப்பங்களுக்கு

முகம் கொடுக்காது,

மெளனமாய் மக்களோடு மக்களாய் இவர்கள்

நீட்டிய ஆயுதங்களில்

பீதியின் நிழல்.

மெளன ஊடாட்டத்தில் விடுதலை விரிக்கக்

காத்திரக்கும் உள்வாங்கல்

வீர்யத்தின் ஒளிச்சிதறல்.

அந்த ஒளிச்சிதறலில் கண்ணிமைப் புருவங்கள் போல்

பேச்சற்று உள்நடுங்கும் ஆயுதப் பரிவாரங்கள்.

அவர்களின் காக்கி முகாம்கள் கூடக் கூட கூட அப்ப

இவர்களின் விடுதலைக் குகைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

அவர்களின் ஆயுதம் கக்கியிட சன்னங்களில் இருவர் கொலையுண்ண,

நால்வர் புதிதாக ஜனித்தெழும் இவர்களின் விடுதலை

இனவிருத்தி பற்றி அறியாத அதிகாரம்.

சர்வாதிகாரம் என்பது விடுதலையை ஒடுக்குவதாகக்

கூறிக்கொண்டு, தன்னை அறியாமலே அதைப் பிறப்பிக்க

யோனிவாயிலில் காத்திருக்கும் மருத்துவச்சி.

சர்வாதிகாரம் சமன் விடுதலை.

எத்தனைதாரம் சரித்திரம் இதைக் கற்பித்துக் கொடுத்தாலும்

அதிகார அமர்வுகளுக்கு புரிய முடியாது போய்விட்ட,

மர்மச் சமன்பாடு.

○ (மர்க்கீசம் இன்றி-2)

| மரணத்துவர் வாழ்வோம்

தமிழ்நிலத்தில் சரவுகூரு மலிந்த சரக்கு
 அழிய ஒரு விலை குறைந்தபொருள்
 கொத்தும், விட்டும், கொலையும், களவும்
 கால் விலைக்குப் போகுது
 மருங்கள், மருங்கள்...

● மு.பொன்னம்பலம்

காலனின் கடை விரிப்பு

காலன் கடைதிறந்து விட்டான்
 எங்கள் பூமியில்
 காலன் கடைதிறந்து விட்டான்!

தமிழ்நிலத்தில் சாவுகூரு மலிந்த சரக்கு
 அழிய ஒரு விலை குறைந்தபொருள்
 கொத்தும், வெட்டும், கொலையும், களவும்
 கால் விலைக்குப் போகுது!
 வாருங்கள், வாருங்கள்
 காலன் போடும் அங்காடிக் கூச்சல்!

எங்கள் பூமியின் எல்லைகள் எங்கும்
 கொல்லைப்பறங்கள், தோட்டந்துரவு,
 பட்டி, தொட்டி எங்கும்
 காலன் கடைதிறந்து விட்டான்!
 திருவிழாக் காலங்களில்
 திரையாக விரியும் பெட்டிக் கடைகள் போல்
 எங்கள் எழுச்சிவிழா முன்றாலில்
 காலனின் கடை விரிப்பு

திருப்பணி வேலைக்கு ஒரு ஆள் பத்துசதம்!
 திருப்பணி வேலைக்கு மூன்றாள் ஓடந்துசதம்!
 திருப்பணி வேலைக்கு ஐந்தாள் மூன்றுசதம்!
 காலன் போடும் அங்காடிக் கூச்சல்.

வல்வெட்டித் துறையில் விலைபோன உயிர்கள்
 திரும்பலை முல்லை மங்கோள் வாங்கும்
 ‘மைலாய் வீதியாய்’ ஓடிய ரத்தம்
 காலன் போடும் அங்காடிக் கூச்சல்.

சு. ஸுபார்ஸம்பலம்

கடலில் மிதந்தவை
 களத்தில் விழுந்தவை
 கண்ட கண்ட இடமெல்லாம்
 வெந்தவை, கிடந்தவை, அழுகிச் சிறைந்தவை...
 இன்னும் இன்னும் உயிர்கள் மலிய
 எங்கும் அழிவு சில்லறையாக
 எங்கள் எழுச்சி
 தேரென எழுமே!
 எங்கள் விடுதலை
 இலக்கினை அடையுமே!
 அதனால்,
 காலன் கடை விரிக்கட்டும்
 அது விடுதலை விழாவின்
 அர்ச்சனைக் கடை.

○ (1985 / அகல-26)

மரணத்துள் வாழ்வோம்

படிப்பகம்

நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
நாக்கிடையில் துவக்குகள் தீர்ந்தன.
அண்டுகள் பிராழிந்தன.
உடலைத் துணளத்து
உயிலுக் குழந்தை...

● எம். ஏ. நாமான்

நேற்றைய மாலையும் இன்றைய காலையும்

நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.

சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.

பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றவில் நின்றோம்.
பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.

பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவா றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.

சந்தைவரையும் நடந்து சென்றோம்.
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி
பண்ணை வெளியில் காற்று வாங்கினோம்.
'றீகலின்' அருகே
பொட்டுக் கண்டயில்
தேவீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.

க. எம்.ஏ.நூல்மார்ட்

வாய்மை வாய்மை வாய்மை
வாய்மை வாய்மை வாய்மை
வாய்மை வாய்மை வாய்மை
வாய்மை வாய்மை வாய்மை

ஜாக் லண்டனின்
'வனத்தின் அழைப்பு'
திரைப்படம் பார்த்தோம்.

தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்.

இன்று காலை
இப்படி விடிந்தது.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன.
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிர்க் குடித்தன.

பஸ்நிலையும் மரணித் திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது.
கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன.
குண்டு விழுந்த கட்டடம் போல
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எரிந்து கரிந்து கிடந்தன.

இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்.
இன்றை மாலையை
நாங்கள் இழந்தோம்.

O (1977 / அகல-10)

| மரணத்துள் வாழ்வோம்

உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே

மனிதனின் விதியா?

அடக்குமுறைக்கு அடிபணியிலே

அரசியல் செறுமா?

● எம்.ஏ.நுஃமான்

துப்பரக்கி அரக்கரும்

மனிதனின் விதியும்

நாளையக் கனவுகள் இன்று கலைந்தன.

நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன.

காக்கி உடையில்

துப்பாக்கி அரக்கர்

தாண்டவம் ஆடினர்.

ஒருபெரும் நகரம் மரணம் அடைந்தது.

வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம்

ஆயின் எமக்கோ

மரணமே எமது வாழ்வாய் உள்ளது.

திருவிழாக் காணச் சென்றுகொண்டிருக்கையில்

படம்பார்க்கச் செல்லும் பாதி வழியில்

பஸ்நிலையத்தின் வரிசையில் நிற்கையில்

சந்தையில் இருந்து திரும்பி வருகையில்

எங்களில் யாரும்

சுடப்பட்டு இறக்கலாம்

எங்களில் யாரும்

அடிப்பட்டு விழுலாம்.

உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே

மனிதனின் விதியா?

அடக்குமுறைக்கு அராணிலைதே

அரசியல் அமா?

அதை நாம் எதிர்ப்போம்!
 அதை நாம் எதிர்ப்போம்!!
 தனிநாடு அல்ல
 எங்களின் தேவை;
 மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள்.
 மனிதனுக் குரிய கெளரவம்
 வாழ்க்கைக் கான உத்தரவாதம்.

யார் இதை எமக்கு மறுத்தல் கூடும்?
 மறுப்பவர் யாரும் எம்எதிர் வருக!

காக்கி உடையில்
 துப்பாக்கி அரக்கர்
 தாண்டவம் ஆடுக!

போராடுவதே மனிதனின் விதினில்
 போராட்டத்தில்
 மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே.

○ (1977 / அக்ட-10)

| மரணத்துள் வாழ்வோம்

மயிலாசனத்தின் அரசியல் அநாதையை
 நீ அறியாயா?
 நீங்கள் குருடர்
 பிறவிக் குருடர்...

● எம்.ஏ.நுஸ்மான்

வரலாற்றுக் குருடர்

அமுக்கு, அமுக்கு
 இன்னும் சுற்றே அதிகம் அமுக்கு
 அமுத்தம் அதிகரிக்கும்!
 வெடிப்பு நிகழும்!

சுடு சுடு
 நூறுபேர் விழட்டும்
 துப்பாக்கியைச் சுழற்றிச் சுடு
 ஆயிரக் கணக்கில் அவர்கள் விழட்டும்
 பிறகுதான்
 லெட்சம் லெட்சமாய் அணிகள் திரஞும்
 துப்பாக்கிகள் நொருங்கிச் சிதறும்.

மயிலாசனத்தின் அரசியல் அநாதையை
 நீ அறியாயா?
 நீங்கள் குருடர்
 பிறவிக் குருடர்
 வரலாறு உமக்குத் தெரிவதே இல்லை.

○ (1980, நாள் : 4/8/2)

புத்தரின் பஞ்சைகாலை

நேற்று என் கனவில்
 புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
 சிவில் உடை அணிந்த
 அரசு காவலர் அவரைக் கொன்றனர்.
 யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
 அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவின் இருளில்
 அமைச்சர்கள் வந்தனர்.
 “எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
 பின் ஏன் கொன்றீர்? ”
 என்று சினந்தனர்.

“இல்லை ஜயா,
 தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
 இவரைச் சுடாமல்
 ஒரு ஸயினைக் கூடச்
 சுடமுடியாது போயிற்று எம்மால்
 ஆகையினால்தான்....”
 என்றனர் அவர்கள்.

“சரிசரி
 உடனே மறையுங்கள் பின்த்தை”
 என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
 பின்த்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
 தொண்ணுாறாயிரம் புத்தகங்களினால்
 புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
 சிகாலோகவாத குத்திரத்தினைக்*
 கொஞ்சத்தி எரித்தனர்.
 புத்தரின் சடலம் அஸ்தியானது
 தம்ம பதமும்தான்* சாம்பரானது.

○ (1981 / அக்ட-18)

* - சிகாலோகவாத குத்திரம், தம்மபதம் ஆகியன பொத்தமத அறநூல்கள்.

| மரணத்துள் வாழ்வோம் |

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அழக்குக...

● சண்முகம் ஸ்வயின்கும்

இன்று இல்லைக்கிழம் நானை

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குளிந்தே நடந்து செலக்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அழக்குக,
எங்கள் முதுகுத்தோல் பியந்துரிந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஒர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

ஈ சூர்யுகம் சீவலீஸ்கும்

பாடாத பாடல்கள்

கன்னி கட்டும் போதே
பூக்கள் உதிர்ந்து விடுகின்றன.
கர்ப்பம் தரித்த அடுத்த கணமே
கருச்சிதைவு நிகழ்கிறது.
முனியாய் சீலவேளை முளைகள் தெரிந்தாலும்
திட்டிரென்

துவாலை இறைத்துக் கட்டி விழுகிறது.
ரணவாடை வீச்கிறது.
முட்டைக்குள் கோழிக்குஞ்சு
சிறஞ் ரோமங்களுடன் மரித்துப் போகிறது.
ஆனாலும், நீ என்னெப் பாடச் சொல்கிறாய்.

தெருவில் பிணங்கள் நாறுகின்றன.
பூட்டை ரவைகள் உடைக்கும் பொழுதில்,
வெண் புறாக்கள்
தலை கெழிய வீழ்ந்து
சிறுகொடியச் சுருண்டு துடிக்கின்றன.
பையன்கள் சொல்லாமல் போகிறார்கள்
கடலில் குருதி தெறிப்பதாகச் சொல்கிறார்கள்
கரையில் பிணங்களைத் தேடச் சொல்கிறார்கள்
கரையில் ஒதுங்கிய பிணங்கள்
கடலில் கொட்டப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்.
ஆனாலும்
நீ என்னெப் பாடச் சொல்கிறாய்.

குருதி உறைந்த பாடல்கள்,
பிணங்கள் அழுகும் பாடல்கள்
இருள்;
கன்னங் கரிய புகையாய்
தலைமேல் கவியும் பாடல்கள்
கருச்சிதையாமல்
முனியாய்
துவாலை இறைத்துக் கட்டி விழாமல்
நெஞ்சைப் பிளந்து
குரல்வளையில் இடறி
நாவில் வெடிக்கின்ற காலம் ஒன்று வரும்.
அப்போது கேள் -
இப்போது அல்ல.

ஓ (மார்க்கியம் இயற்ற-3)

| மரணத்துள் வாழ்வேரம்

சாவினைச்சல்

குடாநாட்டில் இப்போது
கொளுத்துக்கு கோடைவெயில்!

ஆனையிறவு உப்பளத்தில்
உபுகு குவியல்கள்
பளிங்குக் குன்றுகள்!
சரித்திரம் காணாத
சாவினைச்சல்! சாவினைச்சல்!!

அய்யோ வாடி வீடே
நீ
வதைகூடம் ஆனாயே!

நகக் கண்கள் ஊடு
நட்டுசீ மாட்டுகிறாய்
குண்டாந் தடியாலே
குதிக்கால் பிளக்கின்றாய்
விரலில் -இழை இறுக்கி
தலைகீழாய்த் தூக்குகிறாய்
மிளகாய்ப் புகையினிலே
முச்செடுக்க வைக்கின்றாய்.

அய்யோ வாடி வீடே
நீ
வதைகூடம் ஆனாயே!

குறியின் துவாரத்தில்
சலாகை இறுக்குறிராய்

க தா.கிருஷ்ணசும்

கதறிக் களைப்புற்று
விடாய் மிக்கு
நீர் கேட்டால்
வாந்தி எடுத்து
வயிறு வாய் புண்ணாக
கடல் நீர் பருக்குகிறாய்!

விடுதியென இனி உன்னை
யார் நம்பி வருவார்கள்?
கதறல் அலறல் எல்லாம்
காற்றில் பதிந்து கடல்கடந்து கேட்கிறது!

அடக்குமுறை கொந்தளித்துப்
பெருக்கெடுத்துப் பாய்கிறது!

வளைகுடா யுத்தத்தில்
எண்ணைக் குதங்கள் எல்லாம்
தீப்பற்றி எரிகிறது!

பாலஸ்தீனத்தை
இஸ்ரேல் விழுங்கிவிட்டு
முச்செடுக்க முடியாமல்
முட்டுவைத்து முன்கூது!

வெள்ளை இனத்து வெறியர் ஆட்சியில்
இருண்ட கண்டத்தில்
எழுகின்ற அவல ஒலி
காற்றில் மிதந்து கடல்கடந்து கேட்கிறது!

அய்யோ வாடி வீடே
நீயும்
கொலைகூடம் ஆனாயே!

○ (1983 / புதுச-8)

நெஞ்சு பதறுகுது

கல்விடும் கட்டிக்
கருவுக்கும்
வெளிநாட்டுப் பூட்டு!

என்றாலும் என்ன?

மாரி மிகுந்து
நிலம் கசிந்து ஒட்டுகுது
ஒடு கசிந்து சிந்த
உளியும் அணைகிறது!

கோழி குழறுகுதே!!
மரணாய்தான்! மரணாய்தான்!
குழறக் குழறக் கொண்டுபோகுது!!

கதவைத் திறப்பம் என்றால்
நெஞ்சு பதறுகுது!

எமதாதர் வந்து
துவக்கு முனையினிலே
கதவைத் திறவென்று
கொண்டேகும் நேரம்
மழை ஓய்ந்து என்ன?

நெஞ்சு பதறுகுது

திக்கெல்லாம்,
சிதறித் தெறிக்கிறது!

பற்றி எரிகிறது பனங்கூடல்
காவோலைப் பொறிகள்,
காற்றிலை புரக்கிறது,
காற்று எழுந்து மேதுகுது
பனை சுழன்று ஆடுகுது!

விட்டில் விழுந்துவிட்டால்...?
நெஞ்சு பதறுகுது!

ஏ தூதிரமல்ஸ்கும்

அகால மரணந்தள்

வெள்ளென வெல்லாம்,
வெறிச்சோடிக் கிடந்து
வெறுஞ் சாம்பல் மேடாய்த்தான்
தரிசனம் தந்தது.

மதியம் திரும்பியதும்
கட்டை அடுக்கிவிட்டுக்
காத்துக் கிடக்கின்றார்.

நீரு புத்த குறங் கொள்ளிக் கட்டைகள்
காற்று ஊத கண் முழித்துப் பார்க்குது!

இப்ப வெல்லாம்
அகால மரணந்தானே அதிகம்.
ஒருவேளை
ங்கூடாத் திருமணத்தால்
காதலர் தற்கொலையோ
சாதி மத பேதம் தடுத்த
கொடுமையிதோ!

அதோ பார்!
துண்டுப் பிரசரம் தெருவெல்லாம் ஓட்டி
தண்டிகை காவிச் சனம் திரண்டு வருகுது

“குண்டு துளைத்துக்
குருதி குளிப்பாடிச்
சவமாகச் சாய்ந்தாலும்
சாகாமல் வாழுகிறாய்
விடுதலை வேள்வியிலே
உடல் தீக்கு ஈந்துவிட்டாய்...”

ஒரு கோடி சிந்தனைகள்
உள்ளத்தில் அலைமோக்
மதியெநான் படிக்கவில்லை.
இப்பவெல்லாம்
அகர்ல மரணந்தானே அதிகம்.

○ (சம/ர-1)

| மரணத்துள் வாழ்வோம்

சூறுபட்டுச் சமுதாயம்
நூறு குழுத் தோன்றி
மாறுபடச் சிந்தித்தால்
வீழ்ச்சிதான்.

● தா.கிராமலிங்கம்

கருத்து ஒன்றுபடுவோம்

கூடித் தொழிற்படுவோம்
வாருங்கள்
மீண்டாலும் வெற்றியுடன் மீள்வோம்
வீழ்ந்தாலும் வீரமுடன் வீழ்வோம்!

சூறுபட்டுச் சமுதாயம்
நூறு குழுத் தோன்றி
மாறுபடச் சிந்தித்தால்
வீழ்ச்சிதான்.

பாட்டம் பாட்டமாய்
மழைகொட்டப் போவதனை
மூடிக்கிடக்கும்
முகிழ்கூட்டம் காட்டுகுது
எமக்கு,
ஒலைக்குடிசை என்றாலும்
ஒதுங்கி இருக்க
இடம், வேண்டும்
வாருங்கள்
கருத்து ஒன்றுபடுவோம்
கைகோரத்து நிற்போம்
பாதுகாப்பு ஏற்பாடு
பலப்படுத்தீக் கொள்வோம்.

பூரசம் குளம்,
கொடிய ரத்தக்களைய் ஆஸ்கங்க
நவரசத்தில் ஒன்றாக
நின்றுவிடக் கூடாது.

ஏ நாக்ரூமஸிங்கம்

அந்தக் கொலைகாரன் கோரமாய் நின்றான்
 அவனது தாழியும் மீசையும் சிங்கத்தின் சாயலைக் காட்டின
 அவனது பார்வையில் சன்னங்கள் சிதறின
 அவனது எந்திரத் துப்பாக்கி
 டாக் எடுக்கு ஆடியது!

காலைப் பிடித்துக்
 கதறி அழுதவரும்
 தலைசிதறிச் செத்தார்கள்
 உடைமைகளை வை என்றான் .
 வைத்தார்கள்
 வரிசையில் நில் என்றான்
 நின்றார்கள்
 இரத்தப் பெருக்கில்
 ஒவ்வொன்றாய்ச் சாய்ந்துவிழுச்
 சன்னம் முடியுமட்டும் சன்னதம் ஆழநின்றான்.

மடக்கி அவனை மண்கவவ
 வைப்பதற்கு
 துணிந்தெழுந்த இளைஞுனும்
 துணை கிடைக்காதத்தினால்
 தணிந்துவிட்டான் என்ற
 விவகாரம் எல்லாம்
 வெற்றிலை வாயைச்
 சிவப்பாகிச் சுவையூட்டும்
 சுண்ணாம்பாய் முடியாது
 திட்டமிட்ட வாழ்வுக்குத்
 தூண்டுதலாய் அமையட்டும்.

வாருங்கள்
 கருத்து ஒன்றுபடுவோம்
 கைகோர்த்து நிற்போம்
 பாதுகாப்பு ஏற்பாடு
 பலப்படுத்திக் கொள்வோம்.



10.9.1984 இல் கொழும்பிலிருந்து யாழ்பாணம் வந்து கொண்டிருந்த பஸ் வண்டி திசைத்திருப்பட்டு பூவரசங்குளத்தில் யயனிகள் பயங்கரமாக கொல்லப்பட்டதனை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

அம்மா பதறி
 மேற்கு உலரு ஒடிந்
 உயிர்பிழை என்று
 நாடியைத் தடவ,
 பாரதம் போ நீ
 மேலெப் பழ எனத்
 தந்தையார் சூர
 அதுவரை என்னுடன்...

● தா.கிராமலிங்கம்

கொடி யேற்றம்

நேற்றும் கூட இந்தக் கேணியில்
 தெற்குப் பக்கத்து மேற்கட்டிலிருந்து
 படிகளினுாடு பார்வையைச் செலுத்தி
 தீர்த்த நீரில் தெறித்துத் தெரியும்
 சந்திர ஒளியில் ஒன்றி இருந்தேன்.

இன்றோ கேணி
 சிதறிவிட்டது.

இளைஞரை இதனுள்
 கொணர்ந்து நிறுத்தி
 குண்டால் தகர்த்துப்
 படிக்கட்டு எல்லாம்
 பாறிப்பிளாந்தன.
 இரத்தப் பெருக்கில்
 தீர்த்தம் சிவந்தது. .

அம்மா பதறி
 மேற்கு உலரு ஒடிந்
 உயிர்பிழை என்று
 நாடியைத் தடவ,
 பாரதம் போ நீ
 மேலே பழ எனத்
 தந்தையார் சூர
 அதுவரை என்னுடன்
 கொழும்பில் வந்திரு

க தூ.கிராமஸ்கீங்கம்

ஆள்வோர் தயவில்
ஆபத்து இல்லை என்றார்
கொழும்பு மாமா.

பதற்றமோ வரவர அதிகரித்தது
சிறிது நேரம் அடங்கி ஓயும்
மறுபாடு எழுந்து அடித்துவீசும்
புதிதாய் பூத்த மலர்களுங்கூட
உதிர்ந்து மண்ணில் சிதறிவீழும்.

இதனால்
அடுத்தஹரில் சிற்றன்னை வீட்டில்
தங்கிவருவாய் சிலதினம் என்று
நெரிந்து சனங்கள் தூங்கிவழிய
அரைந்து வந்த இ.போ.ச வசவில்
அம்மா என்னை வழியனுப்பினார்.
ஆனால் அதுவோ இடைவழியில்
இயங்க மறுத்து நின்றுவிட்டது.

மக்கள் இறங்கி
முட்டை முடிச்சுடன்
உள்ளூர் வாகனம் தேடி அலைய
நான் ஓர் நிழலில் தங்கியிருந்தேன்.
அப்பொழுது அங்கு இளைஞர்கள் கூடினர்
வேர்த்து வழிய
பாறைகள் தூக்கி லொறியில் ஏற்றினர்
நானும் சேர்ந்து ஏற்றிக் கொடுத்தேன்
லொறியில் ஏறி அமர்ந்து கொண்டனர்
நானும் அவர்களோடு ஏறி அமர்ந்தேன்.
எங்கே போகிறோம் தெரியுமா என்று
கெள்வியை எழுப்பிச்
சொல்லத் தொடங்கினார்
அவர்களில் பெரியவர்.

போர்த்துக்கேயர் ஆட்சியிலே
புதைகுழிக்குப் போய்விட்ட
தாயின் திருவுருவம்
தோண்டி எடுத்துந்
தூய்மைப்படுத்தியுள்ளோம்.

| மரணத்துள் வாழ்வோம்

எமது உழைப்பில்
எமது மண்ணில்
எமது முறையாங்களில்
கோயில் எழுப்பிப்
பிரதிட்டை செய்திட
சிறபவல்லுநர் நெறிப்படுத்தவில்
பாறை பிளபவர் ஒருபூறம்
ஏற்றிப்பறிப்பவர் ஒருபூறம்
கட்டியேழுப்புவோர் ஒருபூறம்
இரவுபகலாய்த்
திருப்பணி வேலை தொடர்ந்து நடக்குது.

போர்ப்படகு என்னு முழுக்
யுத்தவிமானம் விழுந்து நொருங்க
பிரங்கி பிளந்து கவிழு
வாயிழ்கோபுரம் வளர்ந்து சென்று
உச்சியில் கொடியுடன் துலங்கும்
என்று முடித்தார்:

லொறி ஓடிக்கொண்டிருந்தது
பலமாய்க் காற்று வீசிக்கொண்டிருந்தது.

○ (1985 / அக்ட-26)

(09.5.1985 இல் வடமராட்சியில் இடம்பெற்ற இராஜுவ அட்ரீயங்களை
தையமாகக் கொண்டது)

பகுத்தறிவு ஆனாகிற
புதிய யுகம்
அற்புதநங்கள்
இருக்கால் நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்...

52*

சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இரும்பு நெடுங்கதவும்
தானே திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல்
கற்சவர்கள் குழ்கின்ற
அறைக்குள் கொலை நடக்கும்

பகுத்தறிவு ஆனாகிற
புதிய யுகம்
அற்புதங்கள்
இருக்கால் நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால் நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சவரோ மெளனிக்கும்.

○ (1983 / மழகன்-18)

* - 25.7.83, 27.7.83 ஆகிய நிகதிகளில் வெலிக்கடை (கொழும்பு) சிறைச்சாலையில் கொலைசெய்யப்பட்டோர் தொகை.

| மரணத்துள் வாழ்வோம் |

இன்று இந்த இலங்கை மண்ணில்
ஹரிவர்ஜின் சொற்கள் உயிர்த்துத் தங்கள்
நிலைமூரு நீங்கி நிஜமங்களாமன...

● சி.சீவசேகரம்

ஹிற்லர் டயறிகள்

இலங்கை 1983 ஒக்டோபர்

ஹிற்லர் டயறிகள்
அண்மையில் வந்தவை போலிகள்.
உண்மை, ஆணால்
ஹிற்லர் டயறிகள்
செயலாய் நிஜமாய்
இன்னுந் தொடர்ந்து எழுதப்படுவன.

இன்று இந்த இலங்கை மண்ணில்
ஹிற்லரின் சொற்கள் உயிர்த்துத் தங்கள்
நிலைமூரு நீங்கி நிஜமங்களாவன
அக்னி தோய்த்து எழுதிய சொல்லாய்
எரியும் கடைகள் வீடுகள் மனிதர்

வெட்டுவாள்களும் வெடித்துவக்குகளும்
வரிக்குவரி கீழ்ச்செங் கோடிடுவன

இந்த மண்ணில்
தமிழர்வாழும் ஓவ்வொரு தெருவிலும்
வீடு தோட்டம் பள்ளிக்கூடம்
பல்கலைக்கழகம், பணிமனை, கோயில்
பெருஞ்சிறைக் கூடம் - ஓவ்வொரிடத்தும்
குருதியும் தசையும் நினைமும் எலும்பும்

தோலும் மயிரும் தாளாப் விரியும்
வானும் துவக்கும் தீவடிகளும்
இனவெறி உந்தும் ஆயிரம் கைகள்
ஏந்த அழுத்தி எழுதிச் செல்லும்

திரையின் மறைவில் இருந்து இயக்கி
ஸிகிற வீட்டில் விறகு பொறுக்கும்
அரசு, முதலைக் கண்ணீர் உருக்கும்
அல்லது புண்ணில் முள்ளால் செதுக்குார்.

○ (1983 / பகுதி-18)

துயர்நிறை நெஞ்சோடும்
மரத்தில்
நாம், ஒரு சின்னமெழுப்பினோம... ●

1974 கூட 10

கல்வும் அலைகளும்

அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
எங்களது பெண்கள் குழந்தைகள், முதியோர்
'வேட்டைநாய்களால்' விரட்டப்பட்டனர்
'கைப்பற்றப் பட்ட பூமியில்'
அந்நியப் படைகளாய் அபிநியித்த சக்திகள்'
ஒன்பது உயிரின் அநியாய இழப்பு.
ஓ....! அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.

துயர்நிறை நெஞ்சோடும்
மரத்தில்
நாம், ஒரு சின்னமெழுப்பினோம்.
சிந்தப்பட்ட இரத்தத்
துளிகளாய்ச் சிவந்த 'செவ் விரத்தம் பூக்கள்'
நாள்தோறும் சின்னத்தி ணாயில்,
எதையோ எமக்கு உண்ட்திக் கிடக்கும்.

மறுபடியும் இரவில் கொடுமை நிகழ்ந்தது
செத்த உடலை
ஒநாய்கள் சிதைப்பதாய்,
மரச் சின்னத்தை
'அவர்கள்' அழித்தனர்.
மக்கள் வலியவர்கள்
மறுபடி வெளியிடை
எழுப்பினர் கற்றுான் ;
தம் நெஞ்சின் வலிய
நினைவுகள் திரண்டதாய்!
| மரணத்துள் வாழ்வோம்

கவிந்து படிந்தது.

'அதிகார சக்திகள்' கற்றுாணை விழுத்தினர்
அலைகள் ஓய்வதில்லை.

மூடு டிடாபி மங்கள் எழுப்பினர் சின்னம்;
கல்லுகளில் ஒன்பது மெழுகு திரிகள்.

மெழுகு திரிகள் குறிபீடாய் நின்றன;
தியாகச் சுடரைத்
தம்முள் கொண்டதாய்...

கற்களின் புறத்தில்
மக்கள் தம் சுருமுச்ச
நாஞும் நாஞும் பெருகியே வரும்.
அடக்கு முறைகள் நிகழ நிகழ
உட்ணவட்டம் விரிவடை கிறது.

உட்ண வட்டம் நிதமும் தாக்கையில்
கல்லும் உயிருறும், நாட்கள் வரும்;
கல்லும் உயிருறும் நாட்களும் வரும்!

கற்கள் உயிர்த்துச் சுடரைவீசையில்
அடக்கிய சக்திகள் தப்பமுடியுமா?
அடக்கியசக்திகள் தப்பமுடியுமா?

சோதிச் சுடரில் தூஶிகள் பொசுங்கல்,
நியதி.

கற்கள் உயிர்த்துச் சுடரைவீசையில்
மக்கள் ஸம்மா படுத்துக்கிடப்பரா?
கற்கள் உயிர்க்கையில்... கற்கள் உயிர்க்கையில்...
மக்களும் அலையாய்த் திரண்டே எழுவர்!

மக்கள் அலையாய்த் திரண்டு எழுகையில்
பொசுங்கிய தூஶிச் சாம்பல்கள் யாவும்
அந்த அலையிற் கரைந்துபோகும்!
அந்த அலையிற் கரைந்தே போகும்!

ச. ஆ. யேசுராசா

காலநகர்வில்
 தாங்காமையில் விவரிவந்து
 சிறுதூரம்,
 நடக்கத் தொடங்கினேன்... ●

கழலின் யதவர்த்தம்

எனது முகமும்
 ஆன்மாவும்
 அழிகின்றன.
 ஒருமையென,
 மூடுண்ட வட்டத்துள்
 ஒடுங்கி இருக்கக்
 கேட்கப் பட்டேன்.

காலநகர்வில்
 தாங்காமையில் வெளிவந்து
 சிறுதூரம்,
 நடக்கத் தொடங்கினேன்.
 தடிகளுடன் எனைச்சுழற்ந்தனர்;
 ‘கலகக்காரன்’ என்றுசொல்லி.

○ (1980 / அக்ட-13)

| மரணத்துள் வாழ்வோம்

முன்னாறு ஆண்டுகள் கழிந்துவரவையிலும்
நிறந்தான் மாறியது.
வெளிரூபம் மாறியது.
நாங்கள் இன்றும்... ● அ.யேகராசா

புதிய சப்பாத்தின் கீழ்...

சமாந்திரமாய்ஸ் செல்லும்
கரிய தார் ஹோட்டில்,
நடந்து செல்கிறேன்.
கண்களில்,
பிரமாண்டமாய் நிலைகொண்டு
கருத் திருண்ட
ட்சுக்க் கற் கோட்டை;
மூலையில்,
முன்னோரைப் பயமுறுத்திய
தூக்குமரமும் தெளிவாய்.

பரந்த புற்றுரை வெளியில்
துவக்குகள் தாங்கிய
காக்கி வீர்கள்;
அரசு யந்திரத்தின்
காவற் கருவி.
என்றும் தயாராய்
வினைத்திறன் பேண
அவர், அணிந்டை பயின்றனர்.
குழந்த காற்றிலும்,
அச்சம் பரவும்.

முன்னாறு ஆண்டுகள் கழிந்தனவாயினும்
நிறந்தான் மாறியது;
மொழிதான் மாறியது;
நாங்கள் இன்றும்,
அடக்கு முறையின் கீழ்...

○ (1980 / ஜூலை-13)

திடீரென்ற் துவக்குச் சத்தம் கேட்கும்.
 சப்பாத்துகள் விரையும் ஒசையும் தொடரும்.
 தெருகலில் செத்த நீ
 வீழ்ந்து கிடப்பாய்... ●

உ_ன்றையவும் கதி

கடற்கரை இருந்து நீ
 வீடு திரும்புவாய்
 அல்லது,
 தியேட்டரில் நின்றும்
 வீடு திரும்பலாம்.

திடீரென்ற் துவக்குச் சத்தம் கேட்கும்.
 சப்பாத்துகள் விரையும் ஒசையும் தொடரும்.
 தெருவில் செத்து நீ
 வீழ்ந்து கிடப்பாய்.
 உனது கரத்தில் கத்தி முளைக்கும்;
 துவக்கும் முளைக்கலாம்!
 ‘பயங்கரவாதி’யாய்ப்
 பட்டமும் பெறுவாய்,
 யாரும் ஒன்றுங் கேட்க ஏலாது.

மெளனம் உறையும்;
 ஆணால்
 மக்களின் மனங்களில்,
 கொதிப்பு உயர்ந்து வரும்.

○ (1980 / அலை-14)

| மரணத்துள் வாழ்வோம்

எனது வீடு

அவர்கள் சொல்லினர்,
 இந்த வீடு
 எனக்குச் சொந்தமில்லை யென.
 வெறுப்பு வழியும் பார்வையால்,
 வீசியெறிந்த சொல்
 நெருப்பினால்
 பல முறை சொல்லினர்,
 இந்த வீடு
 எனக்குச் சொந்தமில்லை யென.

நானும் உணர்கிறேன்
 இப்போது,
 இது என்னுடைய தில்லை யென;
 நானை எனக்கு ஒன்றுமில்லை,
 இன்றும் நிச்சயமற்றது.
 எனது வீட்டுக்குச் செல்லவேண்டும்:
 நான் போவேன்!

○ (1982 / புத்த-க)

சு வ.ஜூ.ச.விஜயசாஸன்

நரம் வாழுமேல் பிறந்தோம்.
 மரண நீதிலைத் தீயற்கையாய் வந்து
 வருக என்னும் வரைக்குமில் வலகில்
 தீஷ்டப்படுக்கு
 பெண்டு பிள்ளைகள் நீராழுர்கள் என்று
 தலைத்தும் சூடியும் உலகவாழ்வில்
 எங்களின் குரலைத் திராணித்து
 ஒக்கும் மூழியுமாய் வாழுமேல் பிறந்தோம். ●

உயிர்த்தெழுந்த நாட்கள்

அமைதிபோல் தோற்றும் காட்டின எல்லாம்
 துயின்று கொண்டிருக்கும் எரிமலைபோல.
 மீண்டும் காற்றில் மண் வாங்கி
 மாரி மழைநீர் உண்டு
 பறவைகள் சேர்த்த செடிகொடி வித்துகள்
 பூவேலைப்பாட்டுடன் நெய்த
 பச்சைக் கம்பள பக்ஞமகள் போர்த்து
 துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல
 அமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம்.
 சித்தன் போக்காய் தென்பாரதத்தில்
 திரிதலை விடுத்து மீண்ட என்னை
 ‘ஆய்போவன்’ என வணங்கி
 ஆங்கிலத்தில் தம் உள்ளக் கிளர்ச்சியை
 மொழி பெயர்த்தனர் சிங்கள நண்பர்கள்.
 கொதிக்கும் தேநீர் ஆறும் வரைக்கும்
 உணவகங்களிலும்
 பஸ்தரிப்புகளில் காத்திரு பொழுதிலும்
 வழி தெருக்களிலே
 கையை அசைக்கும் சிறு சணக்கழியிலும்
 திருமலைதனிலே படுகொலை யுண்ணும்
 தமிழருக்காகப் பரிந்துபேசுதலும்

பிரிவினைக் கெதிராய் தீர்மானம் மொழிதலும்
 இன் ஒற்றுமைக்கு
 பிரேரணைகளும் ஆலோதிட்டும்
 இவையே நயத்தகு நாகரீகமாய்
 ஒழுகினார் எனது சிங்கள நண்பர்கள்.

வழக்கம்போல வழக்கம்போல
 அமைதியாய் நிகழ்ந்தது கொழும்புமாநகரம்.
 கொழும்பை நீங்கி
 இருபது கி.மீ அப்பால் அகன்று
 கற்கண்டை மொய்த்த ஸ்ரூம்புகள் போன்று
 ஆற்றோரத்து மகுதிகள் தம்மை
 வீடுகள் மொய்த்த
 மல்வானை என்ற சிறு கிராமத்தில்
 களனி கங்கைக் கரையில் அமர்ந்து
 பிரவாகத்தில் என் வாழ்வின் பொழுதை
 கற்கள் கற்கள் கற்களாய் வீசி
 ஆற்றோரத்து முங்கிற் புதரில்
 மனக் குரங்குகளை இளைப்பாறவிட்டு
 அந்த நாட்களின் அமைதியில் திளைத்தேன்.
 தனித் தனிப்பாக துயில் நீங்கியவர்
 கிராமமாய் எழுந்து
 ‘இந்தநாளைத் தொடங்குவோம் வருக’ என
 பகலவன்தன்னை எதிர் கொண்டிடுதல்
 ஏனோ இன்னும் சுனக்கம் கண்டது.
 கருங்கல் மலைகளில் ‘டைனமைந்’ வெடிகள்
 பாதாள லோகமும் வேற்றுந்தாட
 இன்னும் ஏற்றப் பட்டிடவில்லை;
 இன்னும் அந்தக் கடமுடா கடமுடா
 ‘கல்வெநாருக்கி’ யந்திரவுட்டம் தொடங்கிடவில்லை;
 பஸ்தரிப்புகளில்
 ‘நம்புட்டான்’ பழம், அழகுறக்குவிந்த
 தென்னோலைக் குடைகள் குந்திடவில்லை.
 நதியினில் முட்டும்
 இரவு பகலை இழந்தவர் போலவும்,
 இல்லாமையின் கைப் பாவைகள் போலவும்
 பழுப்புமணல் குழித்து படகில் சேர்க்கும்
 யந்திர கதிபுடைச் சிலபேர் இருந்தனர்.
 எனினும் குழலில் மனுப்பாதிப்பு
 இவர்களால் இல்லை.

ஈ வழக்கிழய்யாலன்

தூர மிதக்கும் ஏதோ ஒருதின்மம்
நினைவைச் சொறியும்.

இரு கரைகளிலும் மக்களைக் கூட்டி
எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம்
நதியில் ஊர்வலம் சென்றன பிணங்கள்;
இளமைமாறாத சிங்களப் பிணங்கள்.
எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில்
குடும்பம் குடும்பமாய் மிதந்து
புலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பிணங்கள்.
(அதன் பின்னர்க்கூட இது நிகழ்ந்துள்ளதாம்)
இப்படி இப்படி எத்தனை புதினம்
நேற்றுள்ள மூஸ்லிம் நண்பர்கள் கூறினர்.
வாய்மொழி இழந்த பிணங்களில் கூட
தமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ!
கும்பி மணலுடன் கரையை நோக்கி
படகு ஒன்று தள்ளப்பட்டது.
எதிர்ப்புறமாய் மரமேடையிலும் ஆற்றங்கரையிலும்
குளிப்பும் துவைப்புமாய்
மூஸ்லிம் பெண்களின் தீந்தமிழ் ஒலித்தது.
பின்புற வீதியில்
வெண்தொப்பி படுதா மாணவமாணவிகளின்
இனிய மதலைத் தமிழ்கள் கடந்தன.
காலைத் தொழுகை முடிந்தும் முடியாதும்
மருத்தியிலிருந்து இறங்கிய மனிதர்கள்
என்னை அழைத்தனர்.
'கலவரம்' என்று கலவரப்பட்டனர்.
இலங்கையில் கலவரம் என்பதன் அர்த்தம்
நிராயுதபாணி தமிழக் குடும்பங்களை
சிங்களக் காட்டடியும் படையும் தாக்குதல்.
சிலசில வேளை மூஸ்லிம்களுக்கும்
இது நிகழ்ந்திடலாம்.
தமிழரின் உடைமை ஏரியும் தீயில்
தமிழரைப் பிளந்து விற்காய் வீசும்
அணுயுகக் காட்டு மிராண்டிகள் செய்யும்
கொடுமைகள் தன்னை எடுத்துச் சொல்லினர்.
பருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கணத்தில்
தாயின் அண்மையைத்
தேடிடும் கோழிக் குஞ்சாய்த் தவித்தேன்.

தமிழ் வழங்குமென் தாய்த் திருப்பூரியின்
 ‘தூர் இருப்பே’ சுட்டதென் நெஞ்சில்
 தாவீச் செல்லுவார் தந்திராம் அறியா
 மனம் படைப்பதைத்தத்து.

தென்னிலங்கை என் மனாரங்மில்
 போர்தொகுத்த ஓர் அந்நியநாடாய்
 ஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது.
 ஒருமைப்பாடு என்பது என்ன,
 அடிமைப்படுதலா?

இந்தநாடு எங்கள் சார்பாய்
 இரண்டுப்பட்டது என்பதை உணர்ந்தேன்.
 நாம் வாழவே பிறந்தோம்.
 மரண தேவதை இயற்கையாய் வந்து
 வருக என்னும் வரைக்குமில் வலகில்
 இஷ்டப்படிக்கு
 பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று
 தனித்தும் கூடியும் உலகவாழ்வில்
 எங்களின் குரலைத் தொனித்து
 முக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.

எமது இருப்பை
 உயர்ந்தபட்சம் உறுதி செய்யும்
 சமூக புலியியல் தொகுதியே தேசம்.
 எங்கள் இருப்பை உறுதிசெய்திடும்
 அடிப்படை அவாவே தேசப்பற்று;
 நாடுகள் என்று இணைதலும் பிரிதலும்
 சுதந்திரமாக,
 மானிட இருப்பை உறுதிசெய் திடவே.
 இதோ எம் இருப்பு வழமைபோலவே
 இன அடிப் படையில்
 இந்த வருடமும் நிச்சயமிழந்தது.
 நான் நீ என்பது ஒன்றுமே இல்லை;
 யார்தான் யாரின் முகங்களைப் பார்த்தார்?
 நாவில் தமிழ் வழங்கியதாயின்
 தீயில் வீசவார்.
 பிரிவினை கோரிப் போராடும் தமிழர்
 ஒருமைப்பாடிற்கு உழைக்கும் தமிழர்
 இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
 நமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர்
 தமிழ்ப் பேரநினூர், தமிழ்ப்பேதையர்
 ஆண் பெண் தமிழர்கள்

ஈ வ.ஐ.ச.வெட்டியஸாலன்

முகத்தை யார் பார்த்தார்?
 களை பிடிங்குதல் போல
 தெரிவு இங்கும் இலகுவாய்ப் போன்று.
 ‘சிங்கள பெளத்தர்’ ‘அல்லாதவர்கள்’
 என்பதே இங்கு தெரிவு.
 கத்தோலிக்க சிங்களர் தம்மை
 கழுத்தறுக்கும் கடைசி நிலைவரை
 இணைத்துக் கொள்க;
 தற்போதைக்கு முஸ்லிம் மக்களைத்
 தவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம்.
 மகுதியை விட்டுத் தொழுகையின் நடுவே
 இறங்கி வந்த மனிதர்கள் என்னை
 எடுத்துச் சென்றனர்;
 ஒளித்து வைத்தனர்.
 என்ன குற்றம் இழைத்தனன் ஜயா?
 தமிழூப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
 என்ன குற்றம் இழைத்தனன் ஜயா?
 தமிழூப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
 அவர்க்கும் எனக்கும் வேறுபாடேது?

நேற்றுப் பெளர்ணமி.
 முட்டை உடைப்பதே பெளர்ணமி நாளில்
 அதர்ம மென் றுரைக்கும்
 பெளத்த சிங்கள மனிதா சொல்க
 முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
 அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?
 இரத்தம் தெறித்தும் சாம்பல் படிந்தும்
 கோலம் கெட்ட காவி அங்கியுள்
 ஒழுங்காய் மழித்த தலையுடன் நடக்கும் பிக்குவே
 இதுவோ தர்மம்?
 ஏட்டை அவிழ்க்காதே
 இதயத்தைத் திறந்து சொல்,
 முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
 அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?

வன வாசத்தில்
 இல்லாதது போன்ற இருப்பில்
 கொதிப்புடன் சில நாட் கழிந்தது.
 எங்கே எங்கே எமது தேசம்?

எமது இருப்பைத் தனித்தனியாகவும்
 எமது இருப்பை அமைப்புகளாகவும்
 உறுதிப்படுத்தும் புவிப் பராப்ரோது?

இலங்கை அரசு வாணாலி சொன்னது
 ‘அகதிகள் முகாம்களில் பாதுகாப்பாக
 பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளனர்’
 அகதிகள் முகாமே எங்கள் தேசமாய்
 அமைதல் கூடுமோ?

இலங்கை அரசின் வாணாலி சொன்னது
 ‘அகதிகளான தமிழர்கள் தம்மை
 பாதுகாப்புக்காம்’

வடக்குக் கிழக்குப் பகுதிகள் ஜோக்கி
 அனுப்பும் முயற்சிகள் ஆரம்ப மென்று
 கப்பல்கள் ரயில்கள் பஸ் வண்டிகளில்
 வடக்குக் கிழக்காய்ப் புலம் பெயர்கின்றோம்.
 எங்கே எங்கே எம்தாய் நாடு?

எங்கே எங்கே,
 நானும்நிமிர்ந்து நிற்கவோர் பிடிமண்?
 நாடுகளாக இணைதலும் பிரிதலும்
 சுதந்திரமாக நம் சமூக இருப்பை
 உயர்ந்தபட்சம் உறுதி செய் திடவே.
 இங்கு இப்பொழுதில்,
 நான் நீ என்பது ஒன்றுமேயில்லை
 பிரிவினை வாதிகள்
 ஒருமைப்பாட்டையே உரத்துப் பேசவோர்
 காட்டிக் கொடுப்பவர்
 அரசின் ஆட்கள்
 கம்யூனிஸ்டுகள் பூர்கவாக்கள்
 யார்தான் முகத்தைப் பார்த்தாரிங்கு.
 எமது நிலவுகை இப்படியானதே
 எங்கெம் நாடு எங்கெம் அரசு?
 எங்கு எம்மைக் காத்திடப் படைகள்?
 உண்டா இவைகள் உண்டெனில் எங்கே?
 இல்லையாயின் ஏன் இவை இல்லை?

மகுதிகளாலே இறங்கி வந்து
 என்னை எடுத்துச் சென்ற மனிதர்கள்
 பொறுத்திரு என்றனர்.
 விகாரைப் புறமாய் நடந்துவந்த
 காட்டு மிராண்டிகள்
 இன்னும் களைத்துப் போகவில்லையாம்.

ஏ வஜ்ராஜியராஸன்

அஞ்சி அஞ்சித்

தலைமறைந் திருத்தலே தற்போது சாத்தியம்.

இதுவே தமிழன் வாழ்வாய்ப் போகுமோ?

அப்படியாயின்

இதைவிட அதிகம் வாழ்வுண்டே சாவில்!

நிலைவரம் இதுவெனில்

நாங்கள் எங்கள் தாய்நாட்டில் இல்லை;

அல்லதைம் தாய்நாடு எம்மிட மில்லை.

சாத்தியமான வாழ்வை விடவும்

அதிகம் வாழ்வு சாவினில் என்றால்

எங்கள் இளைஞர் எதனைத் தெரிவார்?

* * *

முஸ்லிம்போல தொப்பி யணிந்து

விடுதலை வீரனைக் கடத்தி வருதல்போல்

கொழும்புக் கென்னைக் கொண்டு வந்தனர்.

விடுதலை வீரனைப் போல்வதை விடவும்

விடுதலை வீரனாய் வாழ்வதே மேலாம்;

கொழும்பில் தொடர்ந்தன் வன வாசம்

கொடிது கொங்கிறிட் வனம் என்பதனால்,

அமெரிக்க நண்பன் ஒருவனின் வீட்டில்

என்னைப் பதுக்கி வைத்தனராயின்

சொல்க யார்நான் இந்த நாட்டில்?

அந்நியன்கூட இல்லைப் போலும்!

அந்நியனாகவும்,

ஏதுமோர் நாட்டின மாதல் வேண்டுமே!

அமெரிக்க நண்பனும் ஜப்பான் தோழியும்

இஷ்டம் போல அளந்தனர் கொழும்பை;

காட்டு மிராண்டிக் கைவரிசைகளின்

பாதகக் கணங்களைப்

புகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர்.

அங்கு என் வாழ்வின் பெரியபகுதி

ழுனைகளோடும் பறவைகளோடும்!

* * *

| மரணத்துள் வாழ்வோம்

படிப்பகம்

வாளொலி எனக்கு ஆறுதலானது
 பாரதத்தின் கண்களாக
 தழிழுமாற் விழிக்கு
 உலகை உசுப்பும் ஓசையைக் கேட்டேன்.
 சுரங்கமொன்றும் முடப்பட்டவர்
 தலைக்குரோலோ நிலாக் திறுவடிம்
 துளைப்பு ஒசை செவிமுத்தது போல்
 புத்துயிர் பெற்றேன்.
 உலகம் உள்ளது, உள்ளது உலகம்.
 உலகின் வலிய மனச்சாட்சியினை
 வியட்னாம் போரின் பின்னர் உணர்ந்தேன்.
 காட்டு மிராண்டிகள் திடுக்குற
 எழுந்தது எங்கும் உலகநாகரீகம்.
 இந்தநாட்டில் எனக்கிடமில்லை;
 இந்த உலகில் எனதிடமள்ளது.
 ஆயின்,
 எங்கென் நாடு? எங்கென் நாடு?

* * *

வாளொலிப் பெட்டியை வழைமேபோல் திறந்தேன்
 வழைமை போலவே
 ஒப்பாரிவைத்தது தமிழ் அலைவரிசை.
 இவைவறிப் பாடலும் குதாகல இசையும்
 சிங்கள அலையில் தறிகெட எழுந்தது.
 இதுவே இந்த நாட்டின் யதார்த்தம்
 சிறைச் சாலையிலே கைதிகளான
 எங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள்
 படுகொலைப்பட்ட செய்தி வந்தது
 கிளாரினட் இசையின் முத்தாய்ப்போடு.
 யாரோ எவரோ அவரோ இவரோ
 அவஸ்தையில் இலட்சம் தலைகள் சுழன்ற
 அந்தநாட்கள் எதிரிக்கும் வேண்டாம்;
 பாண்டியன் வாயினில் கண்ணகியானது
 சன்னதம் கொண்ட எனது ஆத்மா.

மறுநாட் காலை அரசு நடத்தும்
 ‘தினச்செய்தி’ என்னும்
 காட்டு மிராண்டிகளின் குரலாம் தினசரி
 ‘பயங்கர வாதிகள் கொலை’ எனஎழுதி
 எமது புண்ணில் ஈட்டி பார்ச்சியது.
 படிப்பகம்

க. வ.ஜி.காஜியாஸன்

குற்றம் என்ன செய்தோம் சொல்க!
தமிழூப் பேசினோம்.
இரண்டாம் தடவையும் காட்டுமிராண்டிகள்
சிறையுட் புகுந்தனர் கொலைகள் விழுந்தன;
கிளாரினட் இசையுடன் செய்தியும் வந்தது.

* * *

உத்தமனார்,
காட்டுமிராண்டித் தனங்களைத் தொகுத்து
உத்தியோக தோரணையோடு
'சிங்கள மக்களின் எழுச்சி' என்றார்.
தென்னைமரத்தில் புல்லுப் பிடுங்கவே
அரசும் படையும் ஏறிய தென்றார்.
உலகம் உண்மையை உணர்ந்துகொண்டது.

* * *

துப்பாக்கிச் சன்னமாய் எனது ஆத்மாவை
ஊடுருவியது,
விமலதாசனின் படுகொலைச் செய்தி.
ஒடுக்குதற் கெதிராய்ப் போர்க்களாம் தன்னில்
பஞ்சமர்க்காகவும்
தமிழூப் பேசும் மக்களுக்காகவும்,
உழைப்பவர்க்காகவும்
'ஒருநல்ல கிறிஸ்தவனாய் இறப்பேன்' என்பாய்.
இப்படி நிறைந்ததுன் தீர்க்க தரிசனம்.
விடுதலைப் போரின் முலைக்கல்லாய்
உன்னை நடுகையில்,
ஒருபிடி மண்ணை அள்ளிப் போடுமென்
கடமை தவறினேன் நண்ப,
ஆயிரமாய் நீ உயிர்த்தே எழுக!

* * *

'அடக்கினேன்
எழுபத்தொன்றில் கிளர்ச்சியை நானும்
பிரிவினைப் போரை வேரறுத்திடுதல்
என் இவ்வரசுக்கு இயலவில்லை? '
சிறிமா அம்மையார் திருவாய் மலர்ந்தார்.

| மரணத்துள் வாழ்வோம்

'நரபலியாக தமிழ் இளைஞரை
வீடுவீடேறிக் கொன்று குவிப்பீர்'
மறைப்பொருள் இதுவே -
மீண்டும் இளைஞரின் இரத்தம் குடிக்க
மணம் ஹாண்டாரோ,
காறி உமிழ்ந்தேன்.

* * *

வீட்டினுள் ஜனனலால் புகுந்து வைபிள்
கலா பரமேஸ்வரனைக் காவு கொண்டதாம்!
'அப்பாவி' என்று
முகத்தில் எழுதி ஒட்டிவைத்திருக்குமே! -
முகத்தை யார் பார்த்தார்...
இப்படியாக ஜம்பது தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் -
முத்தமிட்டனர், செம்மன் பூமியை.

* * *

பஸ்தரிப்புகளில் தேநீர் சாலையில்
வழி தெருக்களில்
ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிய,
சிங்கள நண்பரை எதிர்பார்த்திருந்தேன்;
முற்போக்கான கோஷங் களோடு
கொழும்பு நகர வீதியை நிறைத்த
சிவப்புச் சட்டைச் சிங்களத் தோழின்
முகங்களைத் தேடிய படிக்கு,
வீதிப்பக்கமாய் மொட்டை மாடியில்
கால்கடுக்க நெடுநாள் நின்றேன்.
எங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி?
எங்கே மறைந்தன ஆயிரம் குரல்கள்?
கொடிகள் மட்டுமே சிவப்பாய் இருந்ததா?
குரலில் மட்டுமே தோழை இருந்ததா?
நான் உயிர்பிழைத்தது தற்செயலானது! -
முகந்தை யார் பார்த்தார்?

* * *

பரிதாபமாக எம்முன் நிற்கும்
சிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம்.

உங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில்
 சந்தேகம் நான் கொண்டிடவில்லை;
 தற்போ துமது வல்லமை தன்னில்
 நம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லை.
 எம்முயிர் வாழ்க்கை சீர்குலைந்திட்ட
 இந்தநாளின் பயங்கரத்துக்கு
 ஏதுமோர் சவாலாய் இல்லையே நீங்கள்!
 சென்று வருக,
 எனது உயிர்தப்பும் மார்க்கத்தில்
 நின்று கதைக்க ஏதுபொழுது? என்றாலும்,
 பின்னொருகால் சந்திப்போம்
 தத்துவங்கள் பேச...

* * *

தமிழர் உடைமையில்
 தொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து
 எஞ்சிய நிலத்தில் எரிந்த சுவரில்
 அர்க்கடைமை எனும் அறிக்கை கிடந்தது.
 இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள்
 பின்பற மண்ணையும் தட்டியபடிக்கு
 எழுந்தோம்,
 வெறுங்கைகளோடு -
 உடைந்த கப்பலை விட்டு அகன்ற
 ரொபின்சன் குருசோலைப்போல;
 குலைந்த கூட்டை விட்டு அகன்ற
 காட்டுப் பறவையைப் போல.
 நாம் வாழவே எழுந்தோம்.
 சாவை உதைத்து,
 மண்ணிலைம் காலை ஆழப் பதித்து
 மரண தேவதை இயற்கையாய் வந்து
 வருக என்னும் இறுதிக் கணம்வரை,
 முக்கும் முழியுமாய்
 வாழவே எழுந்தோம்!

○ (1983/அக்ட-23)

| மரணத்துள் வாழ்வோம்

இப்பொறிதல்வரம்
 இரயி மிகவும் சிகாருரம் மிக்கது.
 நிலவிகாளி படர்க்கையில்
 நிழல்யன் அகசூதும்
 பெயர் தீரியாது பறக்கவுகள்
 தீழெரண் அவற்றுக்கும்
 பகல் வரும்ஹரயில் நரகம்தான்... ● சேரன்

ராணுவ முகாம்லிருந்து கடிதங்கள்...

1

அன்பே நந்தா,

இன்று காலைதான் வந்து சேர்ந்தோம்.
 பிரச்சினை இல்லை.

மடியில்
 ரை.பிளை இறுகப் பற்றியிருந்ததில்
 தூக்கமுயில்லை.
 கனவுகள்;
 மிகவும் பயங்கரம்
 தீழெரண் விழிப்பு.

ரயில் நிலையத்தில்
 நீயும் மாமியும் அழுத அழுகையில்
 நானுமே பயந்தேன்.
 ஆனால்,
 அனைவரும் எனக்குச் சொன்னதுபோல
 வடக்கு
 அப்படி ஒன்றும் பயங்கரமாகத்
 ரூரியவில்லை.

எங்கும் போலவே
 கடைகள், தெருக்கள்,
 வாகன நெரிசல்.
 மனிதர்கள்தான் எமைப் பார்ப்பதேயில்லை.
 தற்கொலைக்கப் பார்க்கிறபோதும்
 அவர்கள் எல்லோரது கண்களினுாடும்
 ஏதோ ஒன்று ;

இனம் புரியாத ஓர் உணர்வு
 என்னவாயிருக்கும் அது
 என எனக்குப் புரியவே இல்லை.

நாங்கள் தனித் தனியாகச்
 செல்வது இயலாது என்பதை
 நீ அறிவாய் அல்லவா?
 இரண்டு கவச வாகனங்கள்,
 வேறும் ஜீப்புகள் இரண்டு,
 அல்லது மூன்று,
 ட்ரக் ஒன்று
 இவற்றில் குறைந்தது
 ஐம்பது பேராவது ஒன்றாய்ச் செல்வோம்.
 அது,
 உண்மையிலேயே ஒரு
 அணிவகுப்புத்தான்...
 சுதந்திரத்தின விழாவில்
 பார்த்திருப்பாயே
 அப்படித்தான்.
 ஆனால், ஒரேயொரு வித்தியாசம்:
 சுதந்திர தினத்து அணிவகுப்பில்
 எங்களுக்கு சுதந்திரம் இருந்தது
 துப்பாக்கிகளுக்கு குண்டுகள் இல்லை.
 இங்கோ,
 துப்பாக்கிகளுக்கு வேண்டுமான அளவு
 குண்டுகள்;
 ஆனால், சுதந்திரம் இல்லை...

| மரணத்துள் வாழ்வோம் |

இன்று முழுவதும் மிகுந்த அலைச்சல்
 பண மரங்களுடாக வளைந்து வளைந்து
 செல்லுவார் தெருக்களில்
 (அவை மிக மோசம்)
 கவச வாகனம் ருறுங்கக் குறுங்க
 இடு'॥ எலுரிபெல்லாம்
 பிறகு ஒரே வலி.
 மத்தியானம்
 வயல் வெளிகளுக்கு நடுவிலிருந்த
 ஒரு கிராமத்தில்
 முன்று கொழுத்த ஆடுகள் சுட்டோம்.
 இளைஞர்கள் இல்லை;
 பெண்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
 முகாழுக்கு மீள்கிற பாதிவழியில்
 மேஜருக்குரிய சிகிரெட் வாங்க
 மறந்து போனதை
 ஒருவன் ஞாபகப்படுத்தவும்,
 பிறகென்ன?
 அணிவகுப்பாக அவ்வளவு பேரும்
 நகருக்குத் திரும்ப நேர்ந்தது!

3

இன்று,
 எதிரிவீரவும் சந்திரசிறியும்
 முன்று தமிழரைச் சுட்டுக் கொண்றனர்.
 ‘நெருக்கடி மிகுந்த தெருவில்
 திடீரென இவர்கள் ஓடிச் சென்றதால்,
 கலவரமுற்றுச் சுட்டுவிட்டேன்’
 என்று சந்திர சொன்னான்; பிறகு,
 விசாரணையின்றியே
 இரண்டுபேரையும்
 கொழும்புக்கு அனுப்பினர்
 இடமாற்றும்தான்.
 (கொடுத்து வைத்தவர்கள்)

யாரையாவது சுட்டால்
 அல்லது
 சனங்கள்மீறு நாக்குதல் நிகழ்த்திலால்

விடுகளைப் பற்றவைத்தால்
உடனடியாக மாற்றம் கிடைக்கிறது.(?)

நேற்றும் ஜந்துபோர்
உடனடியாக மாற்றம் பெற்றனர்.
நான் வந்ததிலிருந்து
மொத்தமாக ஜம்பது பேராவது
திரும்பி விட்டனர்;
எப்போது எனக்கு மாற்றம் வருமோ
நான் அறியேன்.

4

இன்றும் புதிதாக நாறுபோர்
எங்கள் முகாமுக்கு வந்தனர்.
சின்னப் பயல்கள்;
மீசைகட அரும்புதான்.
இயந்திரத் துவக்கை இயக்குவதிலோ
திறமையும் குறைவு.

இப்போதெல்லாம்
பகலில் அலைந்து திரிந்த பின்னரும்
இரவில் தூக்கம் பிடிப்பதேயில்லை.

நீண்ட நாளாயிற்று
உன்னை நேரே பார்த்து.
விடுமுறை என்பது நினைக்கவே
இயலாதது...

5

நேற்று இரவு,
எமது பிரிவின் பதின்மூன்றுபேரை
'அவர்கள்' கொன்றனர்.
குறி பிச்காத குண்டு வெடிப்பின் பின்
சுற்றி வளைத்தன இயந்திரத் துவக்குகள்.
நாங்கள்,
எவருமே இதனை எதிர்பார்க்கவில்லை.
மரணத்துள் வாழ்வோம்

தலைமை முகாமுடன் வாணொலித் தொடர்பு
 இடையறாமல் இருந்தும்,
 இருட்டினுள் யமனின்
 இருப்பை மீற
 ஒங்குமே இயலாது போயிருக்க வேண்டும்.

அடுத்தநாட் ராஸை
 எந்தத் தெருவிலும் சனங்கள் இல்லை.
 கடைகள் இல்லை.
 அர்த்தம் தெரியாமல் ஓர் அமைதி
 என்ன தேசம் இது?

இப்போதெல்லாம்
 இரவு மிகவும் கொட்டும் மிக்கது.
 நிலவொளி படர்கையில்
 நிழல்கள் அசைவதும்
 பெயர் தெரியாத பறவைகள்
 திடீரென அலறுவதும்
 பகல் வரும்வரையில் நரகம்தான்.

அப்புறம்,
 உடனடியாக மாற்றும் கேட்ட
 எமதுபிரிவு நேற்றுத் தெருவில்
 இறங்கிற்று...
 எத்தனைபேரைச் சுட்டுத் தீர்த்தது
 என்ற விபரம் சரியாகத் தெரியாது.
 ஜம்பது அல்லது அறுபது என்று
 மேஜர் நினைக்கிறார்.

6

அன்பே நந்தா...

ஓரு வழியாக எல்லாம் முடிந்தது
 நாளை எனக்கு இடமாற்றும்!
 கடவுளுக்கு நன்றி.
 இன்று கடைசித் தடவையாக
 நகருக்குச் சென்றேன்.
 அப்படி ஒன்றும் பயங்கரமாகத்
 தெரியவில்லை.
 முன்பு போலவே கடைகள், தெருக்கள்...
 ஆணால் மனிதர்கள்தான்
 முன்பு போலவும்
 எம்மைப் பார்ப்பதேயில்லை...

க சேரன்

எல்லாவுற்றையும்,
எல்லாவுற்றையுமிரும் மறந்துவிடவாம்
சீராவ்... ●

எல்லாவற்றையும் மறந்துவிடவாம்...

எல்லாவற்றையும் மறந்து விடலாம்;
இந்தப் பாழும் உயிரை
அநாதரவாக இழப்பதை வெறுத்து
ஒருகணப் பொறியில் தெறித்த
நம்பிக்கையோடு
காலி வீதியில்
திசைகளும், திசைகளோடு இதயமும்
குலுங்க விரைந்தபோது,

கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில்
வெளியே தெரிந்த தொடை எலும்பை,
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்
எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து
இறுகிப்போன ஒரு விழியை,
விழியே இல்லாமல், விழியின் குழிக்குள்
உறைந்திருந்த குருதியை,
'ஷ்க்மண்ட்-ஸ்' ரோட்டில்
தலைக் கறுப்புகளுக்குப் பதில்
இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த
ஆறு மனிதர்களை,
தீயில் கருகத் தவறிய
ஒரு சேலைத்துண்டை,
துணையிழுந்து,
மணிக்கூடும் இல்லாமல்
தனித்துப்போய்க் கிடந்த
ஒரு இடது கையை,
எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து
தொட்டில் ஒன்றைச்
சுமக்க முடியாமல் சுமந்துபோன
ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை,

| மரணத்துள் வாழ்வோம்

எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
.இனால் -

உன் ருழீஷ்ரஹஸன் ஒளித்துவைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி ஏறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க...?

○ (1984 / மற்ற)

ஈ சேரன்

கிளாஸ்களையடித்து வருந்து
 சிறீகளைவர்மீது தழுக்கால் சுறுமதைப்
 புத்தர்சூடு அனுமதித்து மாட்டார்
 என்பதை
 அரசு அறியும்.
 அமைச்சர்கள் அறியுர்.
 அவன் எப்படி அறியான்? ●

அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது...

அவர்கள் அவனைச்
 சுட்டுக் கொன்றபோது
 எல்லோருமே பார்த்துக்கொண்டு
 நின்றார்கள்.
 இன்னும் சரியாகச் சொல்வதானால்,
 அவன் சுடப்படுவதைக் காண்பதற்காகவே
 அவர்கள் நின்றனர்.

அவனுடைய வீட்டைக்
 கொஞ்சத் வந்தவர்கள்,
 பெட்டிக் கடையில்
 பாண் வாங்கவந்த இரண்டு கிழவிகள்,
 கையில் கற்களுடன்
 ஏராளமான சிறுவர்கள்
 மற்றும்,
 அன்று வேலைக்குப் போகாத
 மனிதர்கள், பெண்கள்.

| மரணத்துள் வாழ்வோம்

படிப்பகம்

இவர்கள் அனைவரின் முன்னிலையில்
நிதானமாக
அவன் இறந்து போனான்.
அவன் செய்ததெல்லாம்
அதிகமாக ஒன்றுமில்லை;
அவனுடைய வீட்டிலும்
அதிகமாக ஒன்றுமிருந்ததில்லை.
ஆனால்,
தமிழ்களுடைய வீட்டைக் கொள்ளையிடுவதை
யார்தான் தடுக்க முடிகிறது?
அன்று காலையிற் அதுதான் நாந்தது.

ஜம்பதுபேர்,
அவனுடைய வீட்டை உடைக்க வந்தனர்.
வனத் திணைக்கள் அதிகாரியான
அவனுடைய அப்பாவின் துவக்கு
நீண்ட காலமாய்
முன்னறைப் பரணின் மேலே இருந்தது.
துவக்கை இயக்க அவனும் அறிவான்.

கொள்ளையடிக்க வந்த
சிங்களவர்மீது துவக்கால் சுடுவதைப்
புத்தர்க்கூட அனுமதிக்க மாட்டார்
என்பதை
அரசு அறியும்;
அமைச்சர்கள் அறிவார்;
அவன் எப்படி அறிவான்?
ராணுவம், கடற்படை, விமானப்படை
என,
ஸ்லோருமாக முற்றுகையிட்டு
அவனுடைய வீடு எரிந்துவருகிற
புகையின் பின்னணியில்
அவனைக் கொல்வதற்குமுன்,

அவன் செய்ததெல்லாம்
அதிகம் ஒன்றுமில்லை.
இரண்டு குண்டுகள்.
ஒன்று ஆகாயத்திற்கு
அடுத்தது பூயிக்கு...

க சேரன்

இல்லைய வியதில்
 உலகை விவரத்தா
 நிறங்களை உதிர்த்தன.
 வகுணத்துப் பூச்சிகள் ?



யமன்

காற்று வீசவும்
 அஞ்சும் ஓர் இரவில்
 நடசத்திரங்களுக்கிடையே இருக்கிற
 அமைதியின் அர்த்தம் என்ன
 என்று
 நான் திகைத்த ஓர் கணம்,

கதவருகே யாருடைய நிழல் அது?

நான் அறியேன்;
 அவர்களும் அறியார்.
 உணர்வதன் முன்பு
 அதுவும் நிகழ்ந்தது...

மரணம்.

காரணம் அற்றது,
 நியாயம் அற்றது,
 கோட்பாடுகளும் விழுமியங்களும்
 அவ்வவ்விடத்தே உறைந்து போக
 முடிவிலா அமைதி.

மூடப்பட்ட கதவு முகப்பில்,
 இருளில்,
 திசை தெரியாது
 மோதி மோதிச் செட்டையடிக்கிற
 புறாக்களை,

| மரணத்துள் வாழ்வோம்

தாங்கும் வலுவை என்
இதயம் இழந்தது.

இளைய வயதில்
உலகை வெறுத்தா
நிறங்களை உதிர்த்தன,
வண்ணத்துப் பூச்சிகள்!

புழுதி படாது
பொன் இதழ் விரிந்த
குரிய காந்தியாய்,
நீர் தொடச்
குரிய இதழ்கள் விரியும்
தாமரைக் கதிராய்,
நட்சத்திரங்களாய்
மறுபடி அவைகள் பிழக்கும்.

அதுவரை,
பொய்கைக் கரையில்
அலைகளைப் பார்த்திரு!

○ (சுமார்-1)

சு சௌரா

நல்வது. கடவுளை நல்வது
 நீர் அப்படியே இரும்
 கைகளைக் கட்டி
 புன்னைக் குரிந்து
 அடிக்கடி புணர்ந்து
 மலர்களைச் சுமந்து
 அப்படியே இரும்.



உயிர்ப்பு

நடு இரவு;

நிமிர்ந்து நிற்கவும்
 நெளிந்து படுக்கவும்
 இடமற்ற என்
 20 ஆம் இலக்கக் கூண்டின்
 கம்பிகள் தீஷரென அதிரும்.

‘இலக்கம் இருபது
 இலக்கம் இருபது
 எழும்படா நாயே
 எழும்பு.
 எழும்பு...’

‘சமர சிங்ஹை, இந்தக்
 கதவைத் திறு’

எழும்ப இயலாமல்
 துவஞும் உடலில்
 விழுகிறது உதை.

| மரணத்துள் வாழ்வோம்

படிப்பகம்

என்ன அது?
 எல் லோன் பைப்பா?
 இரும்புக் கழியா?
 சூட்டாந் தழியா?
 தலைக்குள் மின்னல்கள் சிதற
 நிலை குலைந்து தூங்கும்
 என் உலகத்திலிருந்து
 சிறிது விழிப்பு;
 சிறிது மயக்கம்;
 மெளனம்.

இதனைத் தொடர்வது மரணமா?

இருள் படர்ந்து வரும்
 என் கண்களின் மீது
 ஒரு மிருகப் பிறவி
 வெளிச்சும் பிடிக்கிறான்.
 எனது உறுதியும் உயிரும்
 இன்னும் உள்ளது.
 இருண்ட சித்திரவதைக் கூடத்தின்
 கதவுகள் மீது
 இரும்பென அவற்றின்
 எதிரொலி கேட்கும்.

அன்புள்ள நண்பனே
 ஜாலிஸ் :பூஸிக்,
 சிறைக்குறிப்புகள் எழுதவும்
 எனக்கு விரல்களில்லை.
 நீ கடந்த காலத்திற்குரியவன்.
 நானோ இன்றைய நிகழ்வின் நாயகன்.

துயரம் நமது இறகுகளைப்
 பலப்படுத்திற்று.
 கோபம் நமக்கு வலிமை
 சீர்த்தது.

என்னை இழுத்துச் செல்கிறார்கள்
 படிகள் -
 மேலிருந்து கீழாக
 ஓன்று,
 இரண்டு,
 மூன்று...

க சௌந்

சீமெந்து நிலம் முடிகிறது
 ‘அந்த’ அறையைக் கடக்கிறோம்
 இரத்த வெடிலும்
 அவலக் குரலும்
 தீயில் எரிந்த தசையும்
 மூலைகளுக்குள் தோழர்களும்
 சுருண்டு கிடந்த
 ‘அந்த’ அறையைக் கடக்கிறோம்.

அடுத்தது மரணம்.

சொல்லாமல் செய்வர் பெரியர்;
 சொல்லாமல் கொல்வான் கொடியன்
 என்னிடம் பெற முடியாத ரகசியங்களுக்காக
 என்னைப் புதைக்கப் போகிறார்கள்.

அவர்களுக்குக் கவலைப்பட
 ஒன்றுமேயில்லை
 தூங்குவது
 சாப்பிடுவது
 சிரிப்பது போல
 அவர்களுக்கு மிகவும் இயல்பாய்ப்
 பழகிப் போன காரியம் இது.

கொல்வது
 புதைப்பது அல்லது எரிப்பது.

நல்லது;
 கடவுளோ நல்லது
 எனக்கு விடுதலை
 பாதி பிடிந்கப்பட்ட என் கண்களுக்கு
 விடுதலை
 துயரத்திலிருந்து அவலத்திலிருந்து
 உயிர் வாழும் நம்பிக்கையிலிருந்து
 பிரயோகிக்க முடியாத கோபத்திலிருந்து
 எனக்கு விடுதலை.

நல்லது; கடவுளோ நல்லது
 நீர் அப்படியே இரும்

| மரணத்துள் வாழ்வோம்

கைகளைக் கட்டி
புன்னைகை புரிந்து
அடிக்கடி புணர்ந்து
மலர்களைச் சுமந்து
அப்படிபே இருார்.

என்னைக் கொல்லாவா பீ ஆருார்
இயந்திரத் துவக்கின் ஓலியே
ஒலியின் எதிரொலியே
அவனுக்குச் சொல்லு
நம்பிக்கை தரும் சொற்கள்
பஞ்சாங்கத்தில் இல்லை யென்று

எப்போதாவது அவன்
திரும்பி வருவான் என்று
கிணற்றுடி வைரவருக்கு
இப்போதும் செவ்விரத்தம் பூக்கள்
வைக்கிற
என் அம்மாவுக்குச் சொல்லு.

நான் இப்போது இறந்தேன்
என் குருதி உறைந்த
இம் மண்ணில் இருந்து
நாளை நான் உயிர்ப்பேன்
முன்று நாள் என்பது அதிகப்பட்சம்
எனது புதைகுழியின் மீது
முதலாவது புல் முளைவிடுமென்பு
நான் உயிர்ப்பேன்.

○ (1985)

எடுத்துச் செல்லுங்கள்
 உங்களிதயற்றை உங்களுடனேயிய.
 எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்க முன்
 உங்கள் இதயற்றைச் செதுக்குங்கள். ●

அகங்கனும் முகங்கனும்

இடிந்து கிடந்த நினைவுத் தூண்களை*
 எழுப்பி வைத்தீர்
 இடித்தவரை நினைவுட்ட.

எழுபத்தியேழு ஒகஸ்டில் தெற்கில்
 இழந்த உயிர்களுக்கு
 நினைவுத் தூண்கள் நிறுவவீரா?
 உங்கள்
 இழிமைகளை நினைவுட்ட?

மலர் வளையங்கள், மாலைகள் சாத்தல்:
 இவை உதவப் போவதில்லை,
 எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்க
 மலர்வளையங்களும் மாலைகளும்
 உதிர்ந்து விழும் உங்கள்
 சொல்லலங்காரங்கள் போல.

மாலைசாத்திய கைகள்
 மறுநாளே வரளெடுக்கும்
 நிகழ்ச்சிகள் பல
 நடப்பிலே கண்டோம்.

மலர் தூவிய கைகளாலேயே
 துட்டகெழுனுவின் அஸ்தியும் தூவவீர்
 வகுப்புவாத மேகங்கள் இருண்டு
 குருதி மழை பொழிய.

| மரணத்துள் வாழ்வோம்

இரத்தச் சுவடுகள் பதிய
ஒளிந்தோடி ஓர்முலையில் பதுங்கி
உடைமாற்றிவந்து
ஒப்புக்கழுவீர்.

உடை மாற்றலேன்?
உங்களே மாற்றுப்பகள்.

இனவாதமணம் அறாதவாயால்
இன்னமுத மொழிகள்;
“இதயத்தை உங்களிடமே விட்டுவிட்டுச்
செல்கிறேன்”** இப்படிப் பலப்பல.

எடுத்துச் செல்லுங்கள்
உங்களிதயத்தை உங்களுடனேயே.
எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்கமுன்
உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.

காலங் காலமாய் இரத்தக் கறைபடிந்து
துருப்பிடித்த இதயத்தை
துருவி ஆராயுங்கள்.
போலித் தார்மீகப் போர்வை களைந்து
உண்மை நிர்வாணம் பற்றுங்கள்.

மஞ்சள் அங்கிகளுக்கும்
மழித்த தலைகளுக்கும்
புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட
புத்தரின் அன்பு துலங்கும்வரை
செதுக்குங்கள்! உங்கள் இதயத்தைச்
செதுக்குங்கள்!

எடுத்துச் செல்லுங்கள்.
எங்கள் உபதேசமிதே.

○ (1981 / அகல-17)

* - 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராயச்சி மாநாட்டின்போது இழக்கப்பட்ட ஒன்பது உயிர்களுக்கான நினைவுச்சின்னம். அவற்றை முந்திய ஆட்சியினர் காலத்தில் பொலிசார் உடைத்து விட்டனர். யூ.என்பி பதவிக்கு வந்த பின் யாழ் விழயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா பிரதமர் அத் தூண்களை எழுப்பி மலர்வதையும் சாத்தியது செய்தி.

** - யாழ் விழயார் சௌம்து ஸ்ரீலங்கா திரும்புதையில் பிரதமர் சொன்னது.

ஏ சு.விஸ்வரத்தினம்

சீட்டுக்குருவி
 எட்டுத்தீக்கும் பறந்திதாரு சேதிசீஸால்
 விட்டு விடுதலையான்னாம் நம்
 கட்டுகள் யானும் அறுந்தன வாலிமன்று. ●

விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்

பாரதி,
 விடுதலை அவாவிய நின்
 சிட்டுக் குருவி
 எங்கள் வீட்டு முற்றத்திலும்
 மேய்தல் கண்டேன்.

விடுதலைத் தாகத்தின் தூடிப்புன் குரலென்றால்
 அதன் இதழ்களிலும்
 ‘விடு விடு’ என்ற அதே தூடிப்புத்தான்.

முற்றத்தில் மேயும் போதும்
 திண்ணையில் திரியும் போதும்
 வீட்டு வளையின் மேலும்
 விண்ணை அளக்கும் போதும்
 ‘விடு விடு’ என்ற ஒரே ஜுபம்தான்.

துயிலும் கட்டிலில் தொற்றியும்
 தூங்கும் குழந்தையின் தொட்டில்
 கயிஞ்றினைப் பற்றியும்
 ‘விடு விடு’ என்றே அது ஜுபிக்கிறது.

| மரணத்துள் வாழ்வோம்

தானியம் பொறுக்கும் போதும்.
 கூடுகட்டக் குச்சப் பொறுக்கும் போதும்,
 'விடு விடு' என்ற ஜபத்தை அது விடவில்லை.
 அதன் சிற்றுடையோ
 விடுதலைத்துடிப்புன் வேக இயக்கமாயிருக்கிறது.

தலையை உருட்டுதலில்,
 சிறகைக் கோதுதலில்,
 காற்று வெளியில் 'ஜிவ'வென்ற சிறகுதைப்பில்
 அதே துடிப்பு! சதா துடிப்பு!

நீ நேசித்த தேசத்திலும் அதன்
 ஒவ்வோர் அங்ககளினதும்
 - பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில்
 மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில்,
 அரசியலில், தொழிலில், ஆண்றிக்குதில் --
 இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.

"குடு குடு குடு நல்லகாலம் வருகுது" என்று
 நாட்டுக்கு நல்ல குறி சொல்ல
 தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும்
 விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது.
 'கொட்டு முரசுவின் அதிர்விலும் அதே
 விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.

தூக்கம் எங்கெங்கு கெளவிற்றோ அங்கெல்லாம்
 துயிலெலமுப்ப இந்தத்
 துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய்.
 உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம்,
 நின் விடுதலைக்குருவி.

அந்த விடுதலைக்குருவி
 எங்கள் விட்டு முற்றத்திலும்
 மேய்தல் கண்டேன்.

சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி
 'துரு துரு' வொன்ற குருவியைக் காட்டினேன்
 சோம்பலை உதறிய அவர்களில்
 தொற்றிய துடிப்பின் உபிழராளி கண்டே ன்.
 குருவியின் பின்னால் ஓர் கூட்டமே இயங்கிறு.

ஏ சுவீஸ்வரத்தினம்

விடுதலைக் குருவியோடு

‘சடுகுடு’ ஆடும் சிறுவரின் கூத்து.

“விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை”

என்றந் நாளில்

‘சடுகுடு’ ஆடிய இளமையின் வேகம்

என்னுள்

புதுநடை பயிலும்.

விடுதலைக் குருவி!

விடுதேடி வந்தாய் நீ வாழி!

நின் அலகிதம் முறையில் எம்

இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது.

முலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும்

விடுதலை வீச்சோட்டும் நிகழ்கிறது

சிட்டுக்குருவி!

எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல்

விட்டு விடுதலையானோம் நம்

கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று.

குறி சொன்னானே அந்தக்

குடுகுடுப்பை காரன்!

அவன்

காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!

○ (1983 / அக்ட-22)

| மரணத்துள் வாழ்வோம்

இன்றைய இருபுற அவுடைம் இழந்திராம்.
 இங்கீரும் பகலும் எமதிதன்பதில்லை,
 எங்கள் வீதியை அவுடைம் இழந்திரின்
 எங்கள் முன்றிலும் எமதிதன்றில்லை.

● சு.வீல்வரத்தீணம்

எங்கள் வீதியை எமக்கென மீட் பேரம்

வீதியில் போகும்போது விபத்து நேராதிருக்க
விதிமுறை உள்ளன; விதிமுறை உள்ளன.

விதிமுறை இருந்தும், விதிமுறை இருந்தும்
ஒதுங்கியே செல்லும் பாதசாரிகளின்
உயிர்களுக்கு ஏதும் உத்தரவாதமே இல்லை.

உறுமியே செல்லும் ராணுவ உந்துகளின்
உள்ளிருந்து இயங்கும் துவக்குகளாலே
எந்தநேரமும் இவர்தலை சீதறலாம்
எந்தச் சயயமும் எம்தலை உருளும்.

ஒதுங்கியே செல்லினும் ஒதுங்கியே செல்லினும்
எம்முயிர்க்கு இங்கு உத்தரவாதமே இல்லை.

சேதிகள் வருவன நாள் தோறும்
வீதியின் நடப்புகள் விபத்துகள் அல்லவே.

ஈ. சு.வீஸ்வரத்துநிலம்

இப்போதெல்லாம்
 எமது நகரத்து வீதிகள்
 காவற் கருவிப் பேய்களுக்கென்றே
 எழுதப் பட்டதாய்ப் போனதே போலும்.

‘எவரையும் சுடலாம் விசாரணையின்றியே
 எரிக்கலாம் அன்றிப் புதைக்கலாம்’ என்று
 இயற்றப்பட்ட புதிய வீதிகளால்
 குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.

இருஞக்கும் இருட்புலையர்க்கும் என்றே
 விடப்பட்டுப் போன எங்கள் வீதிகளில்
 வெளிப்படுவோரெல்லாம்
 சுடப்படலாம் தெருநாய்க்களைப்போல.
 எக்கணமேனும் எக்கணமேனும்
 எமக்கிது நிகழலாம்.

குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே
 கொழுத்துப் போகும் இரவுகள் நீளலாம்;
 கட்டித்த ரத்தமாய் இரவுகள் தடிக்கலாம்.

வீதிகளை இருளரக்கனே ஆள
 மின்விளக்கு அணைத்தே வீட்டினுள்
 கூடியிருந்து பீதி வளர்ப்பவர் மத்தியில்
 எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?

குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே
 கொழுத்துக் கிடக்கும் இருளரக்கனைத் தறிக்க
 கோடரி ஏந்தி யார் வெளிவருவார்?

வீட்டினுள் பதுங்கி இருந்தே பீதியில்
 ஓரிரா ஸிராக் கழியலாம்;
 எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?

எத்தனை காலம் எங்கள் பூமியை
 இருளரக்கனிடமே ஒப்படைத்திருக்கலாம்?

| மரணத்துள் வாழ்வோம்

அதோ

தூரத்தே வீழும் எரி நடசத்திரமல்ல,
உன் அயலவன் வீட்டு முகட்டிலே அரக்கர்
வீசி எறியும் தீப்பந்தம்.

தூரத்து இடிபாஸ்லை

அதோ அடுத்த வீதி வளைவில்
அவன் தீர்க்கும் வேட்டொலி.

வீங்கிருள் நிகழ்வுகள் இவையே ஆக
வீட்டினுள் உயிரோடு எத்தனை நாட்கள்?
வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடரி ஏந்தி அனைவரும் வருக.

எங்கள் இரவை எமக்கென மீட்போம்
எங்கள் வீதியை எமக்கே ஆக்குவோம்.

இன்றைய இரவை அவனிடம் இழந்தோம்,
இனிவரும் பகலும் எமதென்பதில்லை;
எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின்
எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.

எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய்
இன்புறு நாட்கள் எங்கோ தொலைந்தன
இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?

வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடரி ஏந்தியே யாவரும் வருக
விழுதுகள் ஊன்றிய இருளாரக்கணைத் தறிப்போம்.

எங்கள் வீதியை எமக்கென மீட்போம்;
எங்கள் முன்றிலை நிச்சயம் செய்வோம்.

○ (1985 / அகம்களும் முகம்களும்)

த சுவிஸ்வரத்தினம்

நீட்டிய துயக்குகளின் நெருக்குறவில்
மூட்டுகள் தேடி மூடங்கும் பூச்சிகளாய்
மானிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாழிக்கிறோம்.

தூரது

நன்ப,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு;
நின்னினிய துணைக்காகவுந்தான்.

துன்பமேகும் முகாமிட்ட
துயர்வதைக் கூடத்துள்
நெடுந்துயரும்
விடுதலைநேசரின் நிலையெண்ணி
நெகிழும் என் நெஞ்சே

யாரோடு நோகலாம்?
யார்க் கெடுத்துஞரக்கலாம்?

வீதியில் கண்ணுறும் நன்பரோடு
உம் துயர் பேசவும் வாயெழாது
குசுகுசுக்கும் எமக்குள்
உணர்வின் நசிவே உறுத்தும் பெரிதாய்.

நீட்டிய துவக்குகளின் நெருக்குறவில்
மூட்டுகள் தேடி முடங்கும் பூச்சிகளாய்
மானிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாழிக்கிறோம்.

கூனிப் போன கொள்கையர் சொல்கிறார்
'மழை காலத்தில் நுளம்புகளோடு
பழக்கப்படுகிறது போல
படையினரோடும் பழக்கப்படுவோம்' என்று,
ஏதோ பெரிய பகிடி ஒன்றை உதிர்த்தவர்
போல உரக்கச் சிரித்தபடி.

தெரியாமல் கேட்கிறேன் நன்ப,
நுளம்பின் கடியின் வலியா நுமக்கெலாம்?
| மரணத்துள் வாழ்வோம்

கொன்று போடும் கொடுமைகள் இங்கெலாம்
கொசுக்கடி போல்வதொன்றா?

புகையிட்டு விரட்டினால் கலையுமோ
கொசுக்களைப்போல் இக்கொடுமைகள்?

தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும்
இன்னும் இருந்தவாறே.

சிறையுளே வதைபடும்
விடுதலை நேசர் நிலை கண்டு
நெகிழாதார் இவர் செய்கை,
நெஞ்சுள் முள்ளாய் நெருடுமே.

நண்ப,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு;
நின்னினிய துணைக்காகவுந்தான்.

நின் துயர் நிகழ்வு என் செவியறு
கணத்தில், நான்
துணுக்குற்றேன்
தொடர்ந்து நடுக்குறலாயிற்றேன் நெஞ்சம்.

பேரினவாத ஒடுக்குமுறை அரசின்
இராட்சதக் கரம் இளைஞரில் தொடங்கி
மதகுருமார், கலைஞர், புத்திஜீவிகள் மேலும் வீழ்ந்தாயிற்று.
இனி என்ன?
'பத்துத் தலைகளும் இருபது கரங்களும்
திக்கெல்லாம் தேடிவரும்'

என் செய்தோம்?
வெறும் வாய்ச் சொல்லில் வீராய்
வன்துயர் களையும் வலிமை இல்லோமாய்
என்புதோல் போர்த்திருந்து
என் செய்தோம்?
கையில் வெறுமனே
எழுதுகோல் தரித்தோம்.

நண்ட,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு;
நின்னினிய துணைக்காகவுந்தான்.

அந்தநள்ளிரவில்,
நட்சத்திரங்களும் நடுங்கித் துயருறும் அந்த
நள்ளிரவில்
இருளின் புலையர்கள் வந்து
கதவைத் தட்டினர்.

ஈ செல்வரத்தினம்

கதவைத் திறந்த கணத்தினில்
 நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது
 நெஞ்சில் அழுத்தவும்,
 அவர்கள் நையப் புடைக்கையில்
 எலும்புகள் நறுக்கென்ற போதிலும்
 நடுக்குறிரிருப்பேரோ நண்ப
 அந்த நள்ளிரவின் திரட்சியில்
 நீயும் நின் துணையும்?
 நான்றிவேன் நீவீர
 யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம் உடையீர்;
 எதையும் எதிர்கொள்ளும் ஆளுமை பெற்றீர்.

எனினும்
 நடுங்கா நாட்டத்து நண்ப,
 இது கேள்
 நினக்கும் துயர் வதையறும்
 விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும்.
 குளிரால் நடுங்குதலும் தீயால் குடுறுதலும் இலாதது
 ஆத்மா!
 இருமைகள் அதற்கில்லை
 என்பது வேதம்.

ஆதலின்
 நடுங்குதல் தவிர்க ஆத்ம நண்பனே.

வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய்
 எனினும் இங்கு
 ஒதும் உண்மை உயிர்த் துணையாமே.

நடுங்குதல் வேண்டா
 நினது
 சுயேச்சா வலுவின் கெட்டியால்
 உடல் - மனத் தள வலி கடந்தவன் ஆகுக.

விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம்
 விடுதலை முச்சை விலங்குகள் என செயும்?

வீறு கொள்!
 வார்கடல் தாண்டிய ராமதூதனின்
 ஓர்மழும் முச்சும் உமக்குஞம் எழுக!

விடுதலைப் பறவையின் தொலை நோக்கும்
 வீச்சும் உள்வாங்குக விறலோய்.

ஓ (1983 / புத்ச-7)

| மரணத்துள் வாழ்வோம்

யார்ந்து செல்லும் உங்கள்
ஆக்கிரவிப்புக் குடைவரிப்பின்கீழ் சிம்மாசனம்?

● க.வில்வரத்தீணம்

புத்தரின் மௌனம் எருத்த பேச்சுக்குரல்

இதோ
எனது வெளிநாட்டுக்கான பிரகடனம்.

நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நினைமும் குருதியும் எலும்பும்
பண்டயஸ் செய்தோரே!

இதோ ஏற்றுக் கொள்ளுங்கள்
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.

பெளத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இனசங்காரப் பெரஹராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கக்கேயோ?

குழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும்
போதிமரத்து நிழலும் எனை ஆழ்றுமோ?
வெக்கை தாளவில்லை; வெளிநடக்கிறேன்.

புழுதி பறந்த வீதிகள் எங்கும்
குருதி தோய்ந்த புலைமையின் ஈவடுகள்.

விலகிச் செல்கையில்
கால்விரல்ஹளில் ஏதோ நட்டுப்பாடுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பிளொ பாத்திரம்.

ஓருகணம்
அழுத சுரபி என் பெஞ்சில
மிதந்து பின் அமிழ்கிறது.

ஈ சு.வீஸ்வரத்தினாம்

எங்கும் வீதிகளில் இனசங்காரத்தின்
மங்காத அடையாளங்கள்
ஓ! என்மனதை நெருடுகிறது.

இன்னும் காற்றிலேறிய அந்தப்
படபடப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை.

எழும்பிய அவலக்குரல்களின் எதிரொலி
காற்றிலேறிக் கலந்தெங்கும்
ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே!

இவை கேட்டதில்லையா உமக்கெலாம்?

எனக்குள் கேட்டதே!
இதயம் முழுதையும் சாறாய்ப் பிழிந்ததே!
ஓ...
இதயமே இல்லா உங்களை இந்த
எதிரொலி எங்கே உரசிச் செல்லும்?
சந்திகள் தோறும் என்னைக்
கல்லில் வடித்து வைத்துக்
கல்லர்ய் இருக்கக் கற்றவர் மீது
கருணையின் காங்று எப்படி உயிர்க்கும்?

மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெலாம்
மனித இறைச்சிக் கடைகள் விரித்து
மானுடத்தை விலை கூறியிருப்பீரா?
குருதியால் என்னை அபிவேகித் திருப்பீரா?

வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா?
ஓ! எத்தனை குருரம்.

இத்தனை குருங்களும் கொடுமைகளும்
எனதுபேரில்தான் அரச்சிக்கப்பட்டன;
அரங்கேறி ஆடின.

எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை.
எனது பெயரால்தான் இனப் படுகொலை
குருதி அபிவேகம் இவை எல்லாமும்.

| மரணத்துள் வாழ்வோம்

உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக
நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.

நான் போதித்த அன்பு, கருணை எல்லாம்
கல்லறைக்குள் போக்கிய
புதைகுழி மேட்டில் நின்று என் சிலைகளைப்
பூசிக்கிறீர்
உங்கள் நெஞ்சூசில் உயிர்க்காத என்னை
கல்லில் உயிர்த்திருப்பதாக்க் காணும் உங்கள்
கற்பனையை என்னென்பேன்?
நானோ
கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.

கண்டதுண்டமாய் அவர்களை நீங்கள்
வெட்டியெறிந்த போதெல்லாம்
உதிரமாய் நானே பெருகிவழிந்தேன்
நீங்கள் அதனைக் காணவேயில்லை.

கைவேறு காலவேறாய்க் காட்டிலே கிடந்து
'தாகமாயிருக்கிறேன்' என்று கதறியதும் நானே
அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.
கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.

ஆணவந் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம்
எனக்குள் மறைந்து கொண்ட எத்தனிப்பே
என்னை வெறுங் கல்லில் மட்டும்
கண்டதன் விளைவன்றோ?

நானோ கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.
மாறுதல் இயற்கை நியதி என்று
உயிர்நிலை ஒட்டத்தின் உந்து சக்தி நான்
கல்லல்ல; கலலே அல்ல.

எனது ராஜாங்கத்தையே உதற்நடந்த என்னைக்
கல்லாக்கிவிட்டு உங்கள்
சிங்கள பெளத்த ராஜாங்கத்துள்
சிம்மாசனம் தந்து சிறைவைக்கப் பார்க்கிறீர்.

யாருக்கு வேண்டும் உங்கள்
ஆக்கிரமிப்புக் குடைவிரிப்பில்கீழ் சிய்யாசனம்?

நான் விடுதலைக்குரிப்பான்.
நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.

ஈ சுவீஸ்வரத்தினம்

சிங்கள பெளத்தத்துள் சிறையுண்ட உமக்கெலாம்
எனது நிலாண விடுதலை ராஜாங்கத்தின்
விஸ்தீரணம்
புரியாது அன்பரே
பிரபஞ்சம் மேவி இருந்த என் ராஜ்யம்
பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்;
வழிவிடுங்கள் வெளிநடக்க.

நெஞ்சில் கருணைபூக்காத நீங்கள்
தூவிய பூக்களிலும் குருதிக்கறை;
குழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.

ஓ! என்ன விடுங்கள்
நான் வெளிநடக்கிறேன் -
என்னைப் பின்தொடராதீர் இரத்தம்தோய்ந்த சுவடுகளோடு.
நான் போகிறேன்.

காலொடிந்த ஆட்டுக்குட்டியும் நானுமாய்
கையொடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி,
அதுதான் இனி என் இருப்பிடம்.

வருந்தி அழைத்த பெரும் பிரபுக்களை விடுத்து
ஓர் ஏழைத்தாசியின் குடிலின் தாழ்வாரத்தில்
விருந்துண்டவன் நான்.

அத் தாழ்வாரத்தில் உள்ளவரிடந்தான்
எனக்கினி வேலையுண்டு.

நீங்கள் அறிவீர்
வரலாற்றில் என் மௌனம் பிரசித்திபெற்றது.
ஆனால், நான் மௌனித்திருந்த சந்தர்ப்பங்களோ வேறு.

இப்போதோ
என் மௌனத்துட்ட புயலின் கனம்.

ஒருநாட் தெரியும்

அடக்கப்பட்டவர் கிளர்ந்தே எழுவர்
அப்போதென் மௌனம் உடைந்து சிதறும்;
அவர்களின் எழுச்சியில்
வெடித்தெழும் என்பேச்சு!

○ (1985 / அக்ட-25)

| மரணத்துள் வாழ்வோம்

வாழ்ந்தமிரு வாழ்ந்தமிரு
கற்பனையிலாவது வாழ்ந்தமிரு.

● மு.புஸ்ராஜன்

இக் கணத்தில் வரழ்ந்துவிடு

யசோதரா!
இக் கணத்தில் வாழ்ந்துவிடு.

முற்றத்தில்;
விரித்த பாயில் மனைவி அருகிருக்க
மல்லாந்து படுத்தபடி
என்ன நினைக்கின்றாய்?

விண்ணில் வெள்ளிகள் மினுங்க.
கள்ளாப் பார்வையும் செல்லச் சிரிப்பும்
அருகில் ஒலிக்க
ஆயிரம் எண்ணங்கள்
வீதி மருங்கில் ழுத்துப் பொலிகின்றதா...?

வாழ்ந்துவிடு வாழ்ந்துவிடு
கற்பனையிலாவது வாழ்ந்துவிடு.

'மரணம் -
கள்வனைப்போல் வரும்'
அதுவும் உங்களுக்கு
துப்பாக்கியாலும்
சித்திரவதையாலும்
தீர்மானிக்கப் பட்டுள்ளது.

கவனம்!
நள்ளிரவில்
சப்பாத்தின் ஒலிகளினால்
உனது வீட்டின்
விளக்கின் ஒளி நடுங்கும்.

இழுத்துச் செல்லப்படுவாய்
பிள்ளைகள் கதற
மனைவி தீக்கிலில் ஒ நையா!
இழுத்துச் செல்லப்படுவாய்.

க ஸுப்பீராஜன்

அக் கணத்தில்
 துப்பாக்கி ஏந்திய ஒருவன் தீர்மானித்தால்
 மனைவியும்
 இழுத்துச் செல்லப்படுவாள்.

இப்படித்தான்
 ஒரு பகந் பொழுதில்
 உனது நண்பனும் மனைவியும்
 இழுத்துச் செல்லப் பட்டார்கள்.

பிறகென்ன...?
 சித்திர வதைக் கூடங்கள்
 காத்துக் கிடக்கின்றதே.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட
 ஒப்புதல் பத்திரத்தில்
 கையொப்பம் இட்டே
 ஆகவேண்டும்.

இல்லையென்றால்
 ‘எஸ்லோன்’ பைப்பும்
 தலை கீழாய்த் தொங்க
 சாக்கின் வழியாய் மிளகாய்ப் புகையும்
 மலவாசல் நுழையும்
 இரும்புக் கம்பியும்
 யாருக்காக...?
 இவையெல்லாம்
 இயல்பாய் நீங்கள் அளித்த
 வாக்கு மூலங்களாய்
 முனை முறிந்த தராசில்
 நிறுக்கப் பட்டு
 தீர்மானித்த இலக்கு நோக்கி
 நகர்த்தப் படுவீர்.

எனவே யசோதரா
 நீ
 இக் கணத்தில் வாழ்ந்துவிடு.

ஓ (1983)

| மரணத்துள் வாழ்வோம்

81 மே 31 இரவு

நான்!
 இன்னும் வரவில்லை யென்று
 அச்சம் குழு
 வாசலைப் பார்த்தபடி
 எனக்காகக் காத்திருப்பாய்.

ஆதரவிற்கு
 உன்னருகில் யாருண்டு...?
 வீட்டினுள்ளே
 சின்னங்க் சிறுக்கள்
 மூலைக் கொன்றாய்
 விழுந்து படுத்திருக்கும்.

வெறிச்சோடிய வீதியில்
 நாய்கள் குரைக்க
 விரைந் தோடிய ஒருவனால்
 செய்திகள் பரவ
 இன்னும் கலங்குவாய்.

தோலைவில்
 உறுமும் ஜீபின் ஓலியில்
 விளக்கை அணைத்து
 இருளில் நின்றிருப்பாய்.

உயிரைக் கையில் பிடித்தபடி
 குண்டாந் தடிக்கும்,
 துப்பாக்கி வெடிக்கும்,
 தப்பி யோடிய மக்களில் ஒருவனாய்
 என்னை நினைத்திருப்பாய்.

நானோ...!
 நம்பிக்கையின்
 கடைசித் துளியும் வடிந்து
 மரணத் தருகே.

குழவும்
 உடைபடும் கட்டகளின் ஓலியும்,
 வெறிக் கூச்சலும்,
 வேற்று மொழியும்;
 விண்ணுயர்ந்த தீச் சுவாலையும்.

பலஸ்தீனமும் எனது மண்ணும்

அக்கிரமங்கள்
அக்கினியாய் சூழ்ந்த போதிலும்
பலஸ்தீனமே
அஞ்சாதே!

உனது மண்ணின் ஒவ்வொர் அசைவும்
எனது பயணத்தின் பாதையே.
எவ்வாறு நான்
ஆக்கப்பட விருக்கிறேனோ,
அவ்வாறாகிப் போனவன் நீ.

உனது பொய்கைக் கரைகளின் ஓரம்,
சுதந்திரச் சிலையின் -
ஏந்திய தீபச் சுடரின் ஒளியில்,
'சல்பீனிய' விதைகள்.
எனது கரைகளிலோ...
துப்பாக்கி முனையில்.

நாம் பிறந்த மண்ணின் மீட்பிற்கு
மரணமே விலையானால்
வாழ்வின் ஆரம்பம்
எமக்கு அதுவே.

இருண்ட மேகத்தினால் ஒளியிழந்த
பலஸ்தீனமே!
உன்மண்ணில் ஓர்நாள்
விண்மீன்கள் தாளமிட,
முழு நிலவின் -
கதிர்கள் கோலமிடும்.

ஒளி சிந்தும் அந்தப்
பூரண நிலவு
எனது மண்ணிலும்.

ஓ (1982)

| மரணத்துள் வாழ்வோம்

பீனிக்ஸ்

எவ் வகையிலும்
நீமுயன்ற போதிலும்
அழிவென்றதோ
எனக்கு இல்லை.

வல்லமை கொண்ட என்குரல் தன்றோ
ஏந்திடும் காற்றே!
நீங்கட லோட
நெடுமலை தாவி
பாருலகெங்கும்
பறையாய் முழங்குக.

அன்னை மடியில் தவழ்ந்த போது,
சிறுவிழி காட்டிச் சின்ன வாயால்
அம்மா வென்று அழைத்ததாலோ
நித்தம் நித்தம்
முள்முடி சூட்டியும் ஆணிகள் அடித்தும்
சிலுவையில் அறைகிறாய்...?

ஆணிகள் அடித்த சிலுவைதன்னிலும்
கவிழ்ந்து பொருமோ
என்சிரம் என்றும்?

என்முகம் சிதைத்து
என்குலம் அழிக்க
எரியும் நெருப்பாய் குழும் போதெலாம்
புத்தொளி கொண்டு
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டும் மீண்டும் வானில் பறப்பேன்.

க சாகுஷ்டி

அந்த இரவுகளிலும் நாங்கள்
துயில் கொள்ளச் சென்றிராம்.
இரவுகள் அமைதியானவை என்று! ●

குரியறைம் என்னைப் பர்த்துச் சொன்னது

அந்த இரவுகளிலும் நாங்கள்
துயில் கொள்ளச் சென்றோம்;
இரவுகள் அமைதியானவை என்று!

பாயின் விளிம்பை விலக்கிச் செல்லும்
உடலின் அங்க அசைவுகளை
நிமிர்த்தி, ஒடுக்கி, மல்லாந்து, சரிந்து
அந்த இரவுகளிலும் நாங்கள்
துயில் கொண்டோம்;
இரவுகள் அமைதியானவை என்று!!

வழுமைபோல் கனவுகளும் வந்தன;
அவள் வந்தாள்; அவன் வந்தான்;
எங்கோ தரிசித்த அல்லது நினைத்து முடித்த
நினைவுகள், காட்சிகள்...
உணர்வுக் கூம்பின் அடியில்
உறங்கிக் கிடந்தவைகள்,
கனவுகளாய்ப் பரிணமித்தன.

வெயிலின் பிளப்புக் கீற்றுக்கள்
இரவின் முள்ளுகளை எரித்து
அழிக்கத் தொடங்குவதை
நாங்கள் உதயமென்போம்
விழித்துக் கொள்வோம்

| மரணத்துள் வாழ்வோம்

அந்த இரவுகள் அழிந்தன.
ஆம்! உதயம் எழுந்தது
நாங்களும் விழித்துக் கொண்டோம்.

கோயில் முகப்புகள்
எரிந்து கிடந்தன...
கொடிகட்டிப் பறந்த
கடசி ஒன்றின் அலுவலகம்
கிடையாய்க் கிடந்தது...
கடைகள் எல்லாம்
குதறி எறியப் பட்ட
உடலாய்ச் சிதைவுகளாய்த் தீயில்
உருகிக் குவிந்து கிடந்தன...

தெருவில் பிணங்கள்
தூக்கி வீசப்பட்டிருந்தன...
அவைகளின் உதிர்த் தொடர்புகள்
தூடித்துக் குதறி
ஒர் இனத்தின் கோலத்தை
தம் ஓலத்தில்
உரித்தாக்கிக் கொண்டன.

அறிவுக் களஞ்சியமான
அந்த நூல் நிலையமும்
அக்கினியால் கற்பழிக்கப்பட்ட
தன் மன ஆதங்கத்தைத் தாங்காது
சந்திர சூரியருக்கும்
வெந்து போன
தன் நிலையை விளக்க
புகையால்
தாது சொல்லிக் கொண்டிருந்தது.

கலைந்த துயில் விழிப்பின் முன்னால்
இறந்துபோன
நிமிடத் தூடிப்புகளின் உயிர்ப்புகளை
எழுதிப் பிடித்து
விலைக்குத் தஞம்
செய்திச் சூத்திரமும்*
சுட்டெரிக்கப் பட்டிருந்தது.

சு சாருமதி

கையில் யாழுடன்
 கல்லில் சிலையாய்
 அன்னையிவள்
 இப்பொழுது வாசித்துக்கொண்டிருப்பது
 எந்த ராகமோ...?
 முகாரியா - அல்லது
 முடிந்துபோன கதையொன்றின்...?

அந்தச் சிலையருகே அந்தரித்து
 வெம்பிக் குதிக்கும் மன வெகிறுடன்
 நின்றிருக்கும் என் கால்கள்
 கொண்டுவிட்ட இறுக்கமேன்...?

தந்தையைப்போல் முத்த
 என் துயர் ஒத்த ஒரு தோழர்
 என் அருகே நின்றார்...

கண்ணில் பனித்த கண்ணிர்த் துளிகள்
 காலாடியின் மண்ணில் சுவற்
 வானத்தின் அந்தகாரத்தைப் பார்த்து
 என்ன நினைவுகளுடன் அவர்
 தன்னிரு கை நீட்டினாரோ?

அன்னாந்து நானும் பார்த்தேன்.
 சூரியனும் என்னைப் பார்த்துச் சொன்னது
 மீ ஒரு தமிழனென்று!

எங்கோ ஓர் இடத்தில்
 உச்சிக்கேறிய வெறியில்
 காக்கிச் சனாதனிகளின்
 வெற்றிக் களிப்பு ஆரவாரங்கள்...
 என் மண்டைக் கபாலத்துள்
 சித்திரமாய்த் தெறித்தன.

○ (1982 / தீர்த்தக்கரை)

* - சுமநாடு

| மரணத்துள் வாழ்வோம்

எனது குரலை நீ கேட்டல் கூடுமா?
 இதயத்தின் அடியிலிருந்து
 நான் கறறும் ஒயும்
 உயக்குக் கேட்கிறதா ரன் மெனிக்கீ?

● ஒகவன்

ஆதரே...!

ரன் மெனிக்கே...!
 எனது குரலை நீ கேட்டல் கூடுமா?
 இதயத்தின் அடியிலிருந்து
 நான் கதறும் ஒலம்
 உன் செவிகளுக்கு எட்டுமா நண்பி?

நீ 'ரைப்' அடிக்கும் மேலை
 எனக்கு முன்னால் இருந்ததால் மட்டுமா
 நீ எனக்கு நண்பியானாய்?
 ஒவ்வொரு காலையும் மாலையும்
 யந்திரமாய் ஒன்றாய் ஓடிக் களைத்து
 நெரிசலான பஸ்சினுள் பயணம் செய்வதாலா?
 அலுவலக நண்பர் குழாமுடன்
 'பிக்கிள்' போகையிலும்
 ஸ்ரீபாத மலையின் படிகளிலும்
 ஒன்றாய்க் குடித்த 'கொக்கோக்கோலா'வா
 எம்மை நண்பர்களாக்கியது?

மனித உறவுதான்
 மனிதம் படைத்த உன்னத உறவுதான்
 உனது காதலையும் எனது காதலையும்
 ஒளிர்வித்தது.
 'ஆதரே' என்ற உனது ஒவ்வொரு சொல்லிலும்
 மனிதம் மினிர்ந்தது நண்பி.

அன்று -

எளிந்த என் உடைமைகளுடன்
 உனது மணிராணியான காடதங்களுந்தான்
 சாம்பராயிற்று.
 ஒரே கரிக்குவியல் நல்லா பி.
 நெருப்புச் சுவாலைகளுக்கும்
 புகைமண்டலங்களுக்கும் நடுவே

சுதாவன்

இறுதியாய் நான் பாதுகாத்து வைத்திருந்த
எனது பிறந்தநாளுக்கு
நீ தந்த 'சேட்'டையும் இழந்து
உள்ளங்கியுடன் மட்டும்
ஒவ்வொரு காலையும் மாலையும்
நீயும் நானும் யந்திரமாய்
ஓடுகின்ற பம்பலப்பிட்டித் தெருவில்
ஒடியபோது...

கண்ணீரும் வற்றிய நிலையில்,
மெனிக்கே
மனிதம் - மனித உறவு -
உறவுகளின் உன்னதம்
காதல் - ஆதரே

ஒரு கணப்பொழுதில்
மெனிக்கே
கையில் அலரிப் பூக்கொத்துடன் -
வெள்ளைச் சேலையுடன் - நீயும்,
வெள்ளை உட்பூட்டன் நானும்,
'பன்சலை' போன்று
நினெனவில் ஒடியது.
சாந்தமான புத்த பகவானின்
புனித முகமும்
நீ வணங்கிய விதமும்...
அந்த இனிய மாலை.

'மகே ஆதரே'
ரன் மெனிக்கே
என் நெஞ்சிலுள்
மனிதம் - மனிதஉறவு
சந்தேகமானது என உணர்கிறேன்
எனது குரலை நீ கேட்டல் கூடுமா?
இதயத்தின் அடியிலிருந்து
நான் கதறும் ஒலம்
உனக்குக் கேட்கிறதா ரன் மெனிக்கே?

O (1983 / புதல்-8)

| மரணத்துள் வாழ்வோம்

தத்துவத்தின் தொடக்கம்

நானும் நண்பனும் நடந்து களைத்தோம்
கதைத்தோம்.

நீண்ட கால இடை வெளியில்,
இந்த இளிமைச் சந்திப்பில்
படித்திருந்த, பதிந்திருந்த
தத்துவங்களை மீட்டோம்,
பேட்டன் ரஸ்ஸலும்
விற்கின்சைனும்
வெளியே வந்தார்கள்.

முரண்பட்ட கருத்துக்கள்
மோதுகின்ற உச்சத்தில்
'ரஸ்ஸலின்' புத்தகத்தில்
இதோ காட்டுகிறேன்
வா என்னுடன்'
என நண்பன் எழுந்து நின்றான்.
பின்னர்,
முச்செறிந்துவிட்டு
மௌனித் தமர்ந்தான்.

'புத்தகம் நாலகத்தில்
சாம்பராயிற்று'
முனகிய படியே முகம் கவிழ்ந்தான்.

பேட்டன் ரஸ்ஸலும், விற்கின்சைனும்
உள்ளே போனார்கள்
படித்திருந்த, பதிந்திருந்த
தத்துவங்கள்
செத்த பினமாயிற்று.

கண்ணும் கண்ணும் நோக்கக்
கனத்தன நெஞ்சங்கள்
இதற்குப் பிறகு
புதிய தத்துவம் வேண்டும்
நண்பா.
நாம் எழுந்து நின்றோம்...

க ஈதுவன்

உனக்கு மட்ருமல்ல இருட்டு

நேற்றும் இப்பழத்தான்,
வானம் இருண்டு கொண்டு போனது
பிறகு
யாருமற்ற வெளியில்
விழி நிமிர்த்தி, நீ
சடமாய்
சல்லடையாய்க் கிடந்தாய்.

சுதந்திர முச்சுக்கள்
உள்ளடங்கிய இருட்டில்
யாரையோ யாரோ
தட்டுத் தடுமாறித் தேடும்
அவலங்கள்.

எய்தவர்கள் போகமாய்ப்
போக,
அம்புகள் வேகமாய்
நோக
எங்கோ ஒரு குடிசையில்
அழுகுரல் ஒலிக்கும்.

மாங்காய் புடுங்கக்
கல்லெடுத்த சிறுவன்
'சப்பாத்துக்கால்' கண்டு
கலங்கி விறைத்து
'அண்ணா இல்லை' என்பான்.

நந்தவனங்களில் மலர்ராத்
இந்தச் சுதந்திரப் பூக்கள்
ஓவ்வொன்றாய்...
ஓவ்வொரு இருட்டிலும்...
உன்னைப் போல் ரகசியமாய்...

இன்றும் சில பூக்களைக்
காணவில்லையாம்.
நேற்றுப் போல
இன்றும்
வானம் இருண்டு கொண்டு
போகிறது...



| மரணத்துள் வாழ்வோம்

விடையலில்.

கருக்கல் கலைக்கிற பிராமணில்
எனக்குக் கிழு ந்த
தற்காலிக அகைதீயில்
நான் உறங்கும் பொது...

● ஆர்வசி

இடையில் ஒரு நாள்

எப்பொழுதாவது ஒரு மாலையில்
அது நடந்தலாம் :

ஒரு மதகுரு
அல்லது முக்காடு அணிந்த
ஒரு மாது
ஒரு தாடி மீசைப் பிச்சைக்காரன்
இப்படி,
இன்னும் வேறு யாராவது
என் விட்டு வாசலில்
கதவைத் தட்டலாம்...

நான் அவர்களைச்
சட்டென் அடையாளம்
கண்டு கொள்கிறேன்...
அந்த இரவு முழுவதும்
நீ என்னருகில் இருப்பாய்...
வாய் திறந்து பேச விரும்பாத
மௌனம்
இடையே கவிந்துள்ளது...
உனக்கு மிகவும் பரிச்சயமான
துப்பாக்கியை, துண்டுப் பிரசுரங்களை,
அடர்ந்த காட்டை,
இன்னும் எதையெதை யெல்லாமோ
மறந்து போய்
உனது உடலும், மனமும்
எனக்குள் அடைக்கலமாகும்.

க ராவி

விடியலில்,
 கருக்கல் கலைகிற பொழுதில்
 எனக்குக் கிடைத்த
 தற்காலிக அமைதியில்
 நான் உறங்கும் போது,
 ஒரு முரட்டுத்தனமான
 கதவுத் தட்டலுக்குச் செவிகள்
 விழிக்கும்.

ராணுவக் கும்பல் அல்லது
 பொலிஸ் படை
 பிறகு
 கூந்தல் அவிழந்து விழுகிற வரையில்
 விசாரணை
 என்னருகே அம்மாவும்
 கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட
 ஒரு அணில் குஞ்சைப்போல...

நீ போய்விட்டாய்;
 நாள் தொடர்கிறது...

○ (1982 / புத்த-6)

| மரணத்துள் வாழ்வோம்

நீட்டிய ஒமக்குகள்
முதுகில் உறுத்து அவன்
ரட்நநான் அவர்களுடன்
அந்த இரமில்.

● ஊர்வசி

அவர்களுடைய இரவு

நிழலே இன்றி.
வெயில் தகிக்க
நீண்ட பகல் பொழுதில்
தனியாக ஒரு காகம்
இரங்கி அழும்.

வேலி முருங்கையும்
மேளமாய் இலையுதிர்க்கும்
அரவமொடுங்கிய
நன்னிரவுகள்.
ஆள்காட்டி மட்டும்
ஒர்ச்சூர்யாய்க் கூச்சலிடும்
சேலைக் கொடியில்
அவனது வேட்டி ஆடும்...
நெஞ்சில் திகில் உறையும்
விழித்தபடி தனித்திருத்தலில்
மனம் வெந்து தவிக்கும்.

அன்றைய முன்னிரவில்
நெஞ்சில் ஆழப் பறிந்தவை
மீண்டும் கருக் கொள்ளும்;
அச்சம் சுண்டியிழுக்கும்.
அந்த இரவில்
இருள் வொனியோ;
உறைந்து கிடந்தது
ஐந்து ஜீ'॥கள்
ஒன்றாய்ப் புழுதி கிளப்பின
சோளகம் விசிறி அடித்தது

என் ஆழமனதில்
அச்சம் திரளாய்
எழுந்து புரள்
அவனை இழுத்துச் சென்றனர்.

பல்லிகள் மட்டும்
என்னவோ சொல்லின
கூரைத்தகரமும் அஞ்சி, அஞ்சி
மெதுவாய்ச் சடசடத்தது.
காலைச் சுற்றிய குழந்தை
வீரிட்டமுத்து.
விடுப்புப் பார்க்க
அயலவர் கூடினர்.

நீட்டிய துவக்குகள்
முதுகில் உறுத்த அவன்
நடந்தான் அவர்களுடன்
அந்த இரவில்
ஜம்பது துவக்குகள்
ஏந்திய கரங்கள்
என்னுள் பதித்த சுவடுகள்
மிகவும் கணத்தவை.

அந்த இரவு
அவர்களுடையது.

○ (1982 / புதுச-6)

| மரணத்துள் வாழ்வோம்

சிறுதழை்ரு மேகம்

மேலெ ஊர்ந்து சிசல்வதில்

இண்ணும்

மரக்கிளையின் நூலீ அநும்பிடி தளிர்ப்பதில்

எப்போதாவது ஒரு குருமி

நிலைகுறுத்திய என் பர்க்கலுப்பரப்பைத்

தாண்டிப் பறப்பதில், நான்

இதுவரை வாழ்ந்த உவகில்

என் மனிறரைக் காண்போன்.

● ஊர்வசி

சிறையதிகரிக்கு ஒரு விண்ணப்பம்

ஜூயா,

என்னை அடைத்து வைக்கிறீர்கள்

நான் ஆட்சேபிக்க முடியாது

சித்திரவதைகளையும்

என்னால் தடுக்க முடியாது

ஏனெனில்,

நான் கைதி.

நாங்கள் கோருவது விடுதலை எனினும்

உங்ளது வார்த்தைகளில்

‘பயங்கரவாதி’.

உரத்துக் கத்தி அல்லது முனகி

எனது வேதனையைக்

குறைக்கக்கூட முடியாதபோது

எனது புண்களில்

பெயர் தெரியாத எரிதிராவகம்

ஊற்றுப்படும் போது

எதையும் எதிர்த்து

எனது சுண்டுவிரலும் அசையாது.

மேலும் அது

என்னால் முடியாதது என்பதும்

உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான் ஜயா,
 ஒரு தாழ்மையான விண்ணப்பம்
 என்னை அடைக்கிற இடத்தில்
 எட்டாத உயரத்திலாயினும்
 ஒரு சிறு சாளரம் வேண்டும்.
 அல்லது, கூரையில்
 இரண்டு கையகல துவாரம் வேண்டும்
 சத்தியமான வார்த்தை இது.
 தப்பிச்செல்லத் தேடும் மார்க்கமல்ல
 தகிக்கும் எனது ரணங்களில்
 காற்று வந்து சற்றே தடவட்டும்
 சிறுதுண்டு மேகம்
 மேலே ஊர்ந்து செல்வதில்
 இன்னும்
 மரக்கிளையின் நூணி அரும்பித் தளிர்ப்பதில்
 எப்போதாவது ஒரு குருவி
 நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத்
 தாண்டிப் பறப்பதில், நான்
 இதுவரை வாழ்ந்த உலகில்
 என் மனிதரைக் காண்பேன்.

பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம்
 ஆனால்,
 எதைத்தான் இழப்பினும்
 ஊனிலும் உணர்விலும்
 கொண்ட உறுதி தளராதிருக்க
 அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி
 இவைகளிடம்தான் உள்ளது ஜயா.

○ (1984)

| மரணத்துள் வாழ்வோம்

காத்திருப்பு எதற்கு?

எதற்காக இந்தக் காத்திருப்பு?

வயல் தழுவிய பளியும்
மலை முடிய முகிலும்
கரைவதற்காகவா?
இல்லையேல்
காலைச் செம்பொன் பரிதி
வான் முகட்டை அடைவதற்காகவா?

அதுவரையிலும் என்னால்
காத்திருக்க முடியாது.
என் அன்பே,
எத்தனை பொழுதுகள்
இவ்விதம் கழிந்தன?

காதல் பொங்கும் கண்களை
மதியச் சூரியன் பொச்சகி விடுகிறான்
கடல்லைகள் அழகு பெறுவதும்
தென்னோலையில் காற்று
கீதம் இசைப்பதும்
காலையில், அல்லது
மாலையில் மட்டுமே!

ஆனால்,
எமது பூமி, எமது பொழுதுகள்
எதுவுமே எமக்கு :
இல்லையென் றானபின்
இதுபோல் ஒரு பொழுது
கிடைக்காமலும் போகலாம்...
தொடரும் இரவின் இருளில்
எதுவும்
நடக்கலாம்.

ஆதலால் அன்பே,
இந்த அதிகாலையின்
ஆழந்த அமைதியில்
நாம் இணைவோம்...

ஈ ஊர்வசி

உங்களுடைய அம்மாவின் கழுதங்களை
நரன் பிரிக்கலையில்லை.

அவை சமந்தள்ள புத்திர சொகத்தை
என்றால் நான் முடியாது. ●

நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?

யாழ்பாணம்

10-11-83

எனக்குத் தெரிந்த
எந்த விலாசத்திற்கும்
இக் கடிதத்தை அனுப்பிப் பிரயோசனமில்லை.
ஆனாலும் இதை எப்படியும்
உங்களிடம் சேர்ப்பித்தே ஆகவேண்டும்.
உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை
என்னுள் உறுதியாக உள்ளது.

இங்கே முற்றத்து மல்லிகை
நிறையவே பூத்துள்ளது.
பகலில் தேன் சிட்டுக்கஞும்
இருக்களில் பூமணம் சுமக்கின்ற காற்றும்
எங்கள் அறை வரையிலும் வருகின்றன.
அடிக்கடி எனக்குத் தெரியாத யாரெல்லாமோ
வீட்டுப்பக்கம் வந்து போகிறார்கள்.
ஆயினும் இன்றுவரை
விசாரணை என்று யாரும் வரவில்லை.

சின்ன நாய்க்குட்டி காரணமில்லாமலே
வீட்டைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறது.
வாலைக் கிளாப்பியபடி, எதையோ
பிடித்துவிடப் போவது போல.

| மரணத்துள் வாழ்வோம்

விழித்திருக்க நேர்ந்துவிடுகிற இரவுகளில்
உங்களுடைய புத்தனங்களை
தூசி தட்டி வைக்கிறேன்.
அதிகமானவற்றைப் படித்தும் முடித்துவிட்டேன்.
உங்களுடைய அம்மாவின் கடிதய்களை
நான் பிரிக்கவேயில்லை.
அவை சுமந்துள்ள புத்திர சோகத்தை
என்னால் தாள முடியாது.

மேலும், அன்பே
எங்கள் மக்களின் மீட்சிக்காகவே
நீங்கள் பிரிந்திருக்க நேர்ந்துள்ளது
என்பதே எனக்கு ஆழுதல் தருவது.
இந்தத் தனிமைச் சிறை
தரும் துயர் பெரிது ஆயினும்
உங்களைப் பிரிந்து இன்
எதையும் தாங்கப் பழகியிருக்கிறேன்.

மேலும் இன்னொன்று,
இதுதான் மிகவும் முக்கியமாக
நான் எழுத நினைத்தது
நான் ஒன்றும் மிகவும் மென்மையானவள்ளல்
முன்புபோல் அவ்வளவு விஷயம் புரியாதவளுமில்ல
நடப்பு விஷயங்களும் எதுவும்
நல்ல அறிகுறிகளாக இல்லை.
நீண்ட காலம் நாங்கள்
பிரிந்திருக்க வேண்டும் என்பது என்னவோ
நிச்சயமானதே.
பின்னரும்
ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள்
இங்கே இருக்க வேண்டும்?
என்ன,
நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?

○ (1985 / சக்தி-1)

சு ஹும்சுத்வரி

வெளவால்கள்

வெண்மையான விண்ணகத்து
மேகங்கள்,
கருக்கொண்டு கருமுகிலாகிய
கார்காலம்,

பனைகளின் கீழே
அறிவுக் கதிரவன்
ஆடி அடங்கும்
அந்தி வேளை,

எங்கள் சாம்ராச்சியத்தின்
எண்ண வானத்தில்
மேற்கே தலைவைத்து
வடக்கே பறக்கும்
வெளவால்கள்.

அந்நியம் தான்

எங்கள் கிராமத்திற்கு சொந்தமில்லாத
'கறுப்புக் கோட்' வெளவால்கள்.

எங்கள் இத்திகள் இலுப்பைகளின்
இளைய தளிர்களை
பூக்கள் ஒலமிட,
சப்பி, துப்பி சக்கையாக்கும்.

அடுத்த பருவத்திலும் வெளவால்கள்
அலைகடல் தாண்டி
பறந்து வரும்
அப்போதும் இலுப்பைகள்
மணம் நிறைந்து பூப்பூக்கும்
இத்திகளிலே இளந்தளிர்கள்
எண்ணிக்கையற்று நிறைந்திருக்கும்.

இனி சுழன்று வீசும் காற்றில்
களைத்துப் போய்
ஒதுங்கிக் கொள்ளும்
வெளவால் கூட்டம்.

O (1980 / புத்த-2)

| மரணத்துள் வாழ்வோம்

உலகை விவரத்துப்
போதி மரத்தில்
தூக்குப் போட்டுச்
செத்தான் புத்தன். ● ஹம்சத்வனி

புத்தனின் நிர்வாணம்

போதி மரத்தின் கீழ்
அன்று ஒரு நாள்
முடிய விழிகளைத்
திறந்தான் புத்தன்.

கால்களை நனைத்தது
குருதி ஆறு.
அவனது தத்துவம்
கிடந்து தவித்தது.

அதிர்ந்து,
எழுந்து,
ஓடினான்.

காற்றாய், கடலாய்
திசைகள் தோறும்...
எங்கேயேனும் அவனது ஞானம்
ஒரு துளியாவது...?
தார்மீக உலகில்
கால்கள் பதிக்க
விரும்பாத மனதுடன்

உலகை வெறுத்துப்
போதி மரத்தில்
தூக்குப் போட்டுச்
செத்தான் புத்தன்.

பரிநிர்வாணமாய்...

ஓ (சிறையிலிருந்து)

க ஹம்சத்வரி

இறந்த கரலங்கனும் நிகழ் கரலமும்

சேற்றில் வீழ்ந்தன
பொன் மணி முடிகள்.
எங்கே எமது
அம்பும் வில்லும்?

மீண்டும்,
சங்க இலக்கியம்
படிப்போம்.
வீரயுகத்தை
எண்ணி மகிழ்வோம்.

பதுங்கி இருந்து
அழிந்த கோடையில்
சில்லறை தேடித்
தீக் குளிப்போம்.

காக்கிகள் தூரத்த
கோட்டு நிழல்களில்
கல்லாய்ச் சமைந்தவைக்கும்
பாலாபிடீகம்
செய்வோம்.

வீதிகளில் ஒடிய
இரத்தக் கறைகளைப்
போக்க,

கதவிடுக்குளில்,
கிழிப்பட்ட கற்புத் திரைக்களை
எண்ணிக்
கண்ணீர் வழிப்பதா?

‘மீண்டும் அவழிறை
மறந்து விடலாம்...’

சாம்பல் மேட்டில்
மறைந்து விட்டன
மணி முடிகள் தான்.

அம்பும் வில்லும்,
கூடவா....?
ஓ (சௌரயிலிருந்து)
மரணத்துள் வாழ்வோம்

என்னரல்

அப்படி இருக்கமுடியாது. ● ஹம்சத்வன்

சோலையும் கூவஷம்

எனது நாடும் சோலையும்
எரிந்த புகைக்காடு
இன்னும் அடங்கவில்லை.

சாம்பல் மேட்டில் நின்றபடி
எந்தக் கடலிலோ
நிற்கும் உனக்கு
எழுதுகின்றேன்

நண்பா!

நீயும் அறிந்திருப்பாய்
கலங்கியும் இருப்பாய்
வானத்தை வெறித்து
பார்ப்பதைத் தவிர
நீ வேறு என்ன
செய்யப் போகிறாய்?

நீ

திரும்பி வரும் போது
நாடும் சோலையும்
இருக்கும் என்பதில்லை.

உனக்கு

இது எல்லாம்
சாதாரணம் என்கிறாயா?

என்னால்

அப்படி இருக்கமுடியாது.

எனது சோலை
எனக்கு வேண்டும்
எனது கூவல்
நிறைய வேண்டும்.

○ (சீக்ரயிலிருந்து)

ஈ நாசரேசன்

கரலம்

மஞ்சளாய்ப் பழுத்த

இலைகள் சொரியும் பூவரச வேலிகளும்,

வயல் வெளியெலாம் ஓரங்கட்டும்

பனைகளும் நிறைகிற

எனதூரில்

காகங்கள் கூட சுதந்திரமாய் திரிந்த

காலமொன்றுண்டு.

செம்பாட்டு மண்ணிலும்

மிளாகாயும், வெண்காயமும்

நிறைய நிறைய விளைந்திருக்கும்.

சாமம் வரையும் திருவிழா நடக்கும்

கலகலத்தபடி நடந்து செல்வர்

எமது பெண்கள்.

நிலாமுற்றத்தில் எமதன்னையர்

பாடவிலைசத்தனர்.

அந்நியமணம்

வீச் ஆரம்பித்த தெமதூரில்

மக்களுக்கே தெரியாத கால்களெமது

ஒழுங்கைகளை ஆக்கிரமித்தன.

நிழலையும் பூவையுந் தந்திருந்த

குடைவாகை மரத்தின் கீழொருநாள் -

இளைஞர் இருவர் குருதியில் கிடந்தனர்

அவர்களின் உடல்களை கொம்புலுப்பிப் பூக்கள்

அஞ்சலி செய்தன.

சவாயி காவிய பக்தர்கள் மீதும்

திருக்கைவால் பட்டது

வாகனத்தினது தலை தூரவிழுந்தது

திருவிழாபோய் பூசை மட்டுமே

நடக்கத் தொடங்கியது.

அதுவும் போயிற்றுப் போ.

○ (1982 / வர்ஷம்பாடு-21)

| மரணத்துள் வாழ்வோம்

படிப்பகம்

பதில்

ஆறுமணிச் செய்தி -
முடிவாகயிலேதான் கீட்டுடேன்.
பூமி பிளாந்து
என்னையே விழுங்குவதாய்
இ என்று வந்தது

முகமறிந்த சிலரதும்
முகமறியாப் பலரதுமாய்
ஜம்பத்து நால்வரின்
நினைவும் முகிழ்த்தது...
ஒளிமிகுந்த நாட்களை
எமது மண்ணில் நிறுவ
துயர் மிகுந்த நாட்களை
உறுதியோடு கடந்தீர்...

'விடுதலை பெறும் எனது நாட்டை
பார்க்க அந்தகண் ஒருவனுக்கு
அளியுங்கள் விழிகளை...'
அந்திய நீதிமன்றில் முழங்கீர்கள்
தோழர்காள்!

நீங்களும் இன்றில்லை
உங்கள் குரல்களும் இன்றில்லை
துவக்கெடுத்த உங்கள் கரங்களும்
துண்டிக்கப்பட்டு விட்டன...

ஓப்பாரிகளும்
ஓலங்களும் எழும்
எமது நாட்டில் இன்னும்
நாங்கள் எஞ்சியுள்ளோம்!

துயரினை அறிவோம்
அழுகையை அறிவோம்
மரணத்தை அறிவோம்
அதனை மீறி
எங்களின் வலிமையும் அறிவோம்!

அழுகுரல் இனி அடங்கும்
எங்கள் கரங்கள் பேசத்தொடந்கும்.

© (1984)

த நாசபேசன்

பொபி ஸான்டஸ் மரணம்

'பொபி ஸான்டஸ்'

உலகின் நரம்புகளை ஓர்கணம்
அதிரச் செய்ததுன் மரணம்!
முகமிழந்த மனிதரின் மத்தியிலிருந்த
என் உரோமங்கள் சிலிர்ப்புற்றன,
தோழு!

வாழ்க்கை என்பது கடவுளின் தீர்மானமாகக்
கொண்டவர் மத்தியில்

உண்ணைப் போன்ற எண்ணம் கொண்ட
நாங்களும் இருந்தோம்.

'வாழ்க்கை என்பது மனிதனின் சிருஷ்டி'
என்ற படிக்கு
மிகச் சில பேராய் ஓங்கிய குரவில்
நாங்கள் கத்தினோம்!

வாழ்வு இல்லை என்பதை

உணர்ந்து
இன்றைக் கெங்கள் மக்கள்
எழுந்து வருகிறார்.

எங்களால் இயன்ற வழிகளில்
நாங்கள் மானிடர் என்பதை
உரத்துக் கத்துவோம்.

நியூயோர்க் நகரத்துப் பூங்காவில்
காதலி மார்பில் துவங்கும் மனிதனும்
'ஹேக்' நகர நீதவான்களும்
இன்னும் ஏஞ்சிய எல்லா மனிதரும்
எங்கள் உறுதி உணர்வர்.

அலையலையாய் மக்கள் எழுந்துவரும்
காலைப் பொழுதிலும்
பனி உறைகிறது...

'பொபி ஸான்டஸ்'
உந்தன் நினைவில்
வாழ்வை மீட்பதன் வலிமை உணர்கிறேன்!

ஓ (1984)

| மரணத்துள் வாழ்வோம்

எமக்கென நிலவு பால் வீசும்
 எத்தனை பொழுதுகள் செத்திருக்கும்...!
 நினைக்க வியர்க்கும் - எனினும்
 முனைப்பு முடிவிடத்தில்
 சுவர்கள் வீழ்ந்தன.

● கிளவாலை விழயேந்திரன்

நாளைய நாளும் நேற்றைய நேற்றும்

முன்னே -
 முகிழ்க்கின்ற பனிப் போர்வையிலும்
 தோளின் சால்வை தூக்குதலை
 இன்னும் நாங்கள் பேணவில்லை.

'அவர்கள்' தாழே மனிதரென்றார்
 'நாமும் நாமும்' என்றார்த்தோம்.
 சுவர்கள் -
 சுற்றி எழுந்திருந்தன
 தகர்த் தெறிந்தோம்.

சுவர்கள் தகர்க்கப் படும் போதில்
 கற்களைம் மீதில் விழுந்தனதாம்
 ஓய்வுக்குள்
 தலைபுதைக்க மறுத்துவிட்டு
 தொடர்ந்து தகர்த்தோம்; தகர்த்தோம்.

எமக்கென நிலவு பால் வீசும்
 எத்தனை பொழுதுகள் செத்திருக்கும்..!
 நினைக்க வியர்க்கும் - எனினும்
 முனைப்பு முடிவிடத்தில்
 சுவர்கள் வீழ்ந்தன.

வெற்றி எனச்சிறு
 நினைப்பில் ஊறினோம்.
 கால்கள் -
 அத்திபாரக் கல்லில் தடுக்குது.
 தோள்கள் மலையெனத்
 தொடுத்து வைத்திருக்கிறோம்,
 நாளைய நிகழ்விற்காய்!

○ (1980 / 47/ச-1)

க இளவாலை விழுப்புந்திரன்

சுதந்திர நராட்டுண் பிரஜைகன்ஸ்

நேற்றும் தலையுயர்த்தி
நடந்த தெருக்கள் தான்
இப்போது நெஞ்சிடிக்க
எவனெவனோ
கைகொண்டு கழுத்தை நெரிக்கும் கனவுகள்
நேற்றல்ல, இன்றல்ல
நாளைக்கென் வீட்டில்
அதிரும் என்றுயித்தபறை
செவிக்குள் அதிர்கிறது.

மலங்க விழித்தபடி
இருண்ட கண்களினால்
எதுவோ தேடும்
நாங்களும், எங்கள் பொழுதும்.

○ (1981 / புதுச-4)

| மரணத்துள் வாழ்வோம்

பரவும்.

ஊர் முழுக்கக் குலுங்கியதில்
ஒப்பாரி வைத்தமுத்
பிறகும், வீசுகிற எலும்புக்காய்
விழுந்தெழுந்து ஒரு அலுப்பற்றும்
சாகாமல் ட யிர் வாழ்ந்தார்.

● கிளவாகல விழுயேந்திரன்

அண்ட பரம்பரைக்கு

எமதுாரின்
மன்னவரை எங்கேனும் கண்ணரோ?

வான முகட்டில்
வழி தெரியாச் சேனைப் புலத்தில்
காடுகளில்
ஊர்ப் புறத்துத் திண்ணைகளில்
அவருலவும் அந்தப் புரங்களில்.

பாவும்,
ஊர் முழுக்கக் குலுங்கியதில்
ஒப்பாரி வைத்தமுது
பிறகும், வீசுகிற எலும்புக்காய்
விழுந்தெழுந்து ஒடி அலுப்பற்றும்
சாகாமல் உயிர் வாழ்ந்தார்.

கோடிப் புறமிருக்கும்
குதிரை லாயங்களில்
இரவுகளில் வந்து தங்குவாரோ?
பிழியும்,
ரேணும் இட்டுவையும்.

தொலைநீளக் கடற்பரப்பில்
நீந்திந் தொலைத்தாரோ?
மறுக்கரையில்,
இள்ளுார் ஒருதா வை
அழுது தொலைத்தாரோ?

ஏ இளவாகை விஜயந்திரன்

பொழுதின் இருட்டோடு
 இராவணனின் புத்பகத்தில்
 போய்ச் சேர்ந்து விட்டாரோ?
 சிம்மாசனம் அமர்ந்த
 மாபெரிய மன்னவனின் படையெடுப்பை
 விழிபதிக்க நாதியற்றுப் போனோரோ?
 பாவம்தான்.

அக்கரையின் அரண்மனையில்
 வீசும் சாமரையில் உடல் குளிர்ந்து
 வேர்வையற்று,
 உண்டு களித்து வாழ்கிறாரோ?
 ஒய்வுக்கு,
 வில்லெலடுத்து வெளிக்கிளம்பிக்
 காடுகளைத் திணந்திட்டு
 (அவர் வீரம் தெரியாதா?)
 வேகவைத்த பறவைகளை ருசிக்கிறாரோ?

மன்னவரின் தேரோடிய
 வீதிகளில் கோடையிலோ
 பாளம் வெடிக்கிறது.
 வெடிப்புகளில் எங்களது
 பச்சை ரத்தம் உறைகிறது.

கடல் குடைந்து மீன்தேடும்
 மனிதர்களே!
 அக்கரையில் அவருடைய தலைதெரிந்தால்
 உரத்துச் சொல்லுங்கள்,
 ‘உங்கள் கிரீடம் எங்களிடம் இருக்கிறது.
 தின்று கொழுத்தும், சிந்தித்தும்
 உம்முடைய மண்டை பெருத்திருக்கும்
 வரவேண்டாம்,
 அனவள்ளாவன் குடிக்கொள்ளாட்டும்.’

○ (1985)

| மரணத்துள் வாழ்வோம்

இருளின் அமைதியில்
விவரியில் க்கரந்தேன்
விழியின் மணிகளில்
தீப் பொறி ஏற்றிடேன். ● கிளவாகல விஜயந்திரன்

பாதியாய் உலகின் பரிமரணம்

இளமையோ
நெருப்பை விழுங்கிய
ஒவ்வொரு கணமாய் ஊரும்
என்று சாபமிட்டாய்,
உழன்றேன்.
காற்றும் இல்லாத அறையில்
மூடச் சொல்லி
விழிகள் கெஞ்சவும்
முச்சற்றுக் கிடந்தேன்
கண்ணங்கள் நனைந்தபடி.

வாழ்வைச் சிறிதாய்
அர்த்தப்படுத்தி
'பார் இதோ உன் உலகம்'
என்று மனதிடம் சொல்லி
வெளிக் கொணர்ந்தேன்.
வீதியெல்லாம் குருதி கிடந்தது
வேவியெல்லாம் எரிந்திருந்தது.
தொலைவில்
துவக்கு வெடிகளின் சத்தம் கேட்க
நெஞ்சோ மறுபடி உறைந்தது.
கழுகுகளா தரையிறங்கியது?

மறுபடி
உறக்கம் கலைத்தாயிற்று.
இருளின் அமைதியில்
வெளிபில் க்கரந்தேன்
விழியின் மணிகளில்
தீப்பொறி ஏந்தினேன்.
ஒன்று
சொல்லாமல் போய்விட்ட உன்க்கு
மற்றது
சொல்லாமல் வந்துவிட்ட அவர்களுக்கு.

சு சாலக்ஷ்மியன்

அமைதி குலைந்த நரட்கள்

தெருவில் புழுதி எழும்
 வேட்டொலிகள் தீர்
 தூப்பாக்கிகள்
 இடுப்பில் ஒளியும்
 ஜீப் வண்டி சீறும்
 புழுதி எழும்.-

துயரத்தை
 காற்று விழுங்கும் -
 தெருவில்
 குருதி நிறையும்;
 தரையில் வற்றி உலர்
 இலையான் விழும்
 சிலவேளை
 வாலாட்டி முகருகிற
 தெரு நாய்.

இருப்பினும்,
 உலகம்
 அமைதி தமுவி நிற்கும்.

ஒரு பொழுதில்
 வேட்டொலிகள் தீரும்
 அமைதி குலையும்.
 இலையானும்
 சிலவேளை தெருநாயும்
 படையெடுக்கும்.

துயரத்தை நிறைத்த
 காற்று அதிரும்.
 ‘இடையே
 இப்படித்தான்
 என’

○ (1981 / புத்த-3)

| மரணத்துள் வாழ்வோம்

உழூத்து ஜிடான்
 அம்மாவின் நம்பிக்கை
 அண்ணாவின் வரம்பில்லாக்
 கற்பயைகள் -
 தரப்படுத்தப் பட்டு
 நெரம்பட்டமான போது... ● கைத்ரேயி

கல்லறை நெருஞ்சிகள்

'அவர்கள்' கூறுகிறார்கள் -
 எங்களை நெருஞ்சிகள் என்று.
 நெருஞ்சி விதை தூவியதே
 அவர்கள் தான்.
 பிறகென்ன நித்திய
 கல்யாணியா முளைக்கும்?

அவர்களின் மொழி படிக்காமல்
 ஓய்வு பெற்ற அப்பா -
 வாழ்வின் பொருளாதார
 அத்திவரம் ஆழியதால்
 நிரந்தர ஓய்வு பெற,
 அவருடன் எம் வசந்தங்களும்
 புதைக்கப்பட்ட போதே...
 நெருஞ்சிகள் விதைக்கப்பட்டன.

உழைந்து ஓடான
 அம்மாவின் நம்பிக்கை,
 அண்ணாவின் வரம்பில்லாக்
 கற்று ணைகள் -
 தரப்படுத்தப் பட்டு
 நெரம்பட்டமான போது...
 நெருஞ்சிகள் முளை கொண்டன.

ஏ மூத்தேரி

வலைவீசி மீன் வாரி
‘ட்ரக்குள் போட்டு
அடித்துதைத்து உடல் நெரித்துக்
கருவாடாக்கி
கதறக் கதறக் கற்பழித்து,
கைவேறு கால் வேறு
உடல்கள் வேறாய்
மன் உண்ட தீயணைத்த
சடலங்கள் மீதில்
சிறு நெருஞ்சி தலைநிமிர்ந்து
கிளை கொண்டன.

நெருஞ்சிமுள் அவர்காலைக் குத்தும்,
அவருடலைக் கிழிக்கும்,
நெருஞ்சிகள் தாம் முளைத்த
கல்லறையின் பக்கவில்
அவர்கட்கும்
நிலையான சமாதிகளைக் கட்டும்.

○

| மரணத்துள் வாழ்வோம்

இரவுகள் தூங்குவதற் கென்பது

என்வரையில் பொய்யாயிற்று.

● கைத்ரேயி

காத்திருத்தல்

நேற்றுா் போல இருக்கிறது
எங்கள் திருமணம் நடந்தது.

பந்தலைப் பிரிக்குமுன்,
வந்த உறவினர் போகுமுன்
நீதான் போய்விட்டாய்.

என் மன ஆழத்திற்கு
இது தெரிந்து தானிருந்தது
இருந்தும்,
திருமணம் சிலவேளை
உண மாற்றலாமென...
பலவந்தமாக -
ஆம், பலவந்தமாகத்தான்
உன்னை மணந்தேன்.
எனக்கு அப்போது
உன் லட்சியத்தின் களபரிமாணமோ
உன்னைத் தடைசெய்ய முடியா தென்பதோ
விளங்கியிருக்கவே யில்லை.

இப்போது துக்கப்படுகிறேன் -
அன்று உன்னைத்
தடைசெய்ய நினைத்ததற்கு.
உன் லட்சியத்தின் நியாபாம்
இப்போதுதானே புரிகிறது.

எனினும் ஒரு சந்தோசம்
மனைவியான படியால் தானே
உன் சாதனைகளில் மகிழ்தலும்
உண நினைத்து அழுதலும்
சாத்தியமாயின.

இரவுகள் தூங்குவதற் கென்பது
என்வரையில் பொய்யாயிற்று.
நிச்ப்த ராத்திரிகளில்

க மூத்தேரி

இடையிட்டு எழும் ஒலிகளில்
 காலடி ஓசைக்காகக்
 காத்திருந்து காத்திருந்து...
 கனத்த இருளினுள்
 கறுப்புப் பூணையைத்
 தேடித் தேடித் தோற்று..!

சிலவேளை காலடிகள்
 கனத்த பூட்டல்களாய்
 நெஞ்சில் -
 கண்ணிவெடி விதைக்கும்.

ஆனால்,
 நான் இன்னும்
 நம்பிக்கை இழக்கவில்லை.

காத்திருந்த இரவுகள்
 கணக்கு வைக்க முடியாமற்
 பெருகி விட்டன்
 கல்யாணத்தன்று நட்ட முருக்கு
 கொப்பும் கிளையுமாய்
 சிவப்பாய்ப் பூத்திருக்கு.

பாலர் வகுப்புக்குச் செல்லும்
 மகன் கேட்கிறான்:
 “ஏனம்மா
 எங்கட வீட்டுப் பின்கதவை -
 நீ பூட்டுறேல்ல? ”

“முன்கதவு திறந்திருந்தா மட்டும்
 கண்டவன் எல்லாம் நுழைவான்
 பூட்டு பூட்டு எண்டுவாய்.”

எனது காத்திருத்தல்கள்
 அவனுக்குப் புரிய
 இன்னும் சில காலமாகாலாம்.
 அதன் பின்,
 அவன்
 கேள்வி கேட்க மாட்டான்.

○

| மரணத்துள் வாழ்வோம்

நானும் நீயும் மனிதர்களென்று

அவர்களுக்குத் தெரியாது.

● குஷ்யந்தன்

அவர்களுக்குத் தெரியாது

நேற்று ஒருவன் இறந்தான்;
 அது
 நானெல்ல, நீயெல்ல.
 இன்று ஒருவன் இறந்தான்;
 அது நானோ நீயோ அல்ல.
 நானை ஒருவன் இறந்தால் அது
 நான் அல்லது நீ.
 நிச்சயமாக
 எம்மில் ஒருவர்தான் தோழா!

அதிகாலை
 கவச வண்டிகளின்
 நடமாட்டம் அதிகரிக்க
 கிராமத்துத் தெரு
 இழுத்து மூடப்படும்.

அப்போது
 நான் அல்லது நீ
 நிச்சயமாகக் கைதுசெய்யப்படலாம்
 அல்லது,
 சூட்டுக் கொல்லப்படலாம்.
 நானும் நீயும் மனிதர்களென்று
 அவர்களுக்குத் தெரியாது.

அவர்களுக்குத் தெரிந்த தெல்லாம்
 நானும் நீயும்
 மனிதர்கள் அல்ல
 என்பதுதான்.

○ (1984)

க சுஷ்யந்தர்

பகலினைப் பொல ஒளிக்கத்திர் வீசி
குரியன் இருந்தால்
எவ்மாவு இனிமை

இரு ●

காலை பற்றிய கவிதை

காலை பற்றிய கவிதையைச் சொல்லேன்
நடசத்திரங்கள்
சந்திரன்
காரிருள்
எதுவுமே எனக்குப் பிடிப்பதில்லை
என்னைப் போலவே எனது மக்களும்
அவற்றினை வெறுப்பார்.

நடுநிசிப் பொழுதில்
பல முகங்கள் காணாது போவதும்
விடிந்ததும் ஒருசில வீதியில் கிடப்பதும்
இன்னும் ஒருசில கடலில் மிதப்பதும்
எஞ்சிய மீதி
முகவரியின்றி தனித்து நிற்பதும்
ஆரம்பமான அன்றிலிருந்தே
இரவினை வெறுத்தோம்.
பகலினைப்போல ஒளிக்கத்திர் வீசி
குரியன் இருந்தால்
எவ்வளவு இனிமை
இரவு.

காலை பற்றிய கவிதையை சொல்லென்
மக்கள் என்னிடம் திரும்பக் கேட்டனர்
காலையே நீ வெற்றிகொள்
இரவின் கொடிய தனங்களும்
அந்நியக் கூச்சலும்
அழிந்துபோக
காலையே,
நீ இரவினை வெற்றிகொள்!

○ (1984 / புத்த-9)

| மரணத்துள் வாழ்வோம்

பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று
 இப்போ இவ்வை
 பினங்களுடன் புனர்ந்து விட்டு
 நீச்த்தனமாக்கி வருகிறது
 ராற்று .

● ராஷ்மா

நான் அனுமதிப்பதேயில்லை

இப்படித்தான் நான் அப்போ நினைப்பேன்,
 எதுவும் கூலபமானதென்று.
 முகத்தில் காற்று அறையுமாறு நினைப்படி நான் நினைப்பேன்,
 எல்லாம் நல்லவையே என்று.
 எல்லோரும் திருப்தியிடுனேயே வாழ்ந்தார்கள்
 என்றுதான் நான் நினைப்பேன்.
 யாரும் குரலெடுத்து அழுதுபுலம்ப நான் கேட்டதில்லை!
 பாருங்கள்!
 இளஞ்குரியன் எவ்வாறு அந்நாட்களில் தன்னம்பிக்கையால்
 மகஞ்சிவந்தபடி
 ‘ஜிள்’ என்று கிழக்கைவிட்டு விரைந்து எழுவான்!
 அப்போ, அந்நாட்களில்...

இரட்டை மாட்டுவண்ணிகள்
 தார் ரோட்டுக்களில் கரகரத்துச் செல்லும்;
 தலைப்பாகையுடன் இருப்பான் முன்னணியத்தில் உழவன்.
 மணிகளுடன் ‘கணகண’த்தவாறு
 ‘ஹேய்’ என்று அவன் அதட்டுவது கேட்கும்.
 பின்னே செல்லும் ஏரும் சாக்கு நிறைந்த வைக்கோலும்.
 சின்னங்சிறு மகனும் இருப்பான்
 சிமிட்டும் கண்களால் ஜோடிப்புறாக்கள்
 ‘குறுகுறு’த்துப் பறப்பதைப் பார்ப்பான்.
 சைக்கிளொண்றின் பின்னே பாரம் நெளிய
 மீனவளைஞருவன் காற்றைக் கிழித்தவாறு செல்வான்.
 அவளைச் சுற்றி மீன் வீச்சம் இருக்கும்.
 ரய்யரத்து ரூவில் மகனைக் திரும்பிப்பாரத்துக் கத்துவான்!
 “பள்ளிக்குப் போடா!”

ஈ ருந்சுமார்

இப்படித்தான் அந்நாட்களில் இருந்தனயாவும்.

பாருங்கள்,

நான் பொய்யுரைத்தேனா?

நீங்களும் அறிவீர்கள்

யாவும் நேர்த்தியாகவே நடந்து வந்தன.

வயல் விளைந்தது, மீன் நிறைந்தது.

சுறுசுறு வென்று திரியும் சனக்கூட்டத்தின் தலைக்கு மேலே
நகைத்தவாறு சூரியன் போவான்.

சந்திரனோவெனில்,

பெண்குணம் கொண்டு நாணி முகில்களுக்குள் மறைந்து

நோக்குவான்

காற்று பூக்களுக்குச் சாமரம் வீசும்.

தென்றுலென மலர் மணக்க

என்முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி
நான் நினைப்பேன்.

இப்போ, பாருங்கள்!

தார் ரோட்டு கிழுதுத்திக்கிடக்கிறது,
தன்னாந்தனியனாய் வெயிலில் காய்ந்தபடி.

இரட்டை மாட்டு வண்டிகள் கரகரத்தபடி
சென்றகாலம் எங்கே?

‘ஹேய்’ என்று மாட்டை அதட்டிய குரல்
கேட்பதேயில்லை.

எங்கோ தூரத்தில் ஒரு கிழவி
மகனுக்காக அழுகிறான்.

தார்ரோட்டு தனித்துக் காய்ந்தபடி,

எழும்பிக் குதித்து நிலம் அதிருமாறு செல்லும்

அழுக்குப் பச்சை ‘ட்ரக்’குகளைக் தவிர

எந்தச் சிநேகிதனும் அதற்குக் கிடையாது!

‘ட்ரக்’குகளிலிருந்து முட்டாள்தனமாக தலையை நீட்டுகின்றன
துப்பாக்கிகள்!

ஆம்,

மிக முட்டாள்தனமான துப்பாக்கிகள்!

அவற்றுக்கு மூளையே கிடையா,

மிகவும் மடத்தனமாக அவை உயிர்களை உறிஞ்சும்

| மரணத்குள் வாழ்வோம்

இன்றும்கூட, அந்தக் கிழவியியன் மகன்...

ம்

எங்கோ தூரத்திலிருந்து ஒரு கிழவி
மகனுக்காக அழுகிறான்!

பாருங்கள்!

எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று.

நான் பொய்யுறைக்கின்றேனா?

நீங்களே காண்கின்றீர்கள்.

உழவனின் மகனும், அந்தச்

செம்படவனின் மகனும்

எங்கோ கண்காணாத இடத்திற்கு

ஓடிப்போனார்கள்.

கிழவிகள்

அவர்களைப்பற்றிக் கிச்கிசுத்துக் கதைக்கிறார்கள்:

‘அவர்கள் துப்பாக்கி சுடுவார்களாம்!’

துப்பாக்கிகள்..!

துப்பாக்கிகளுக்கு முளையே கிடையாது.

எல்லாவற்றையும் நாசம் செய்வன அவை

குரியனைக் கூட!

பாருங்கள்...

அவனுங்கூட தயங்கித் தயங்கி

பனைவட்டுக்குள் மறைந்தபடி தீரிகிறான்

சந்திரனைப்பற்றி நான் இப்போ அறியேன்!

இருக்களில் நான் சுவர்களுக்குள்ளேயே முடங்குகிறேன்.

சந்திரன் வெட்கம் கெட்டபடி

நீர்வாண வலம் வருகின்றான்.

முகத்திலறையும்படி காற்றை நான் இப்போ

அனுமதிப்பதே இல்லை!

பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று

இப்போ இல்லை.

பிணங்களுடன் புணர்ந்து விட்டு

நீரத்துணமாறவே வருகிறது,

காற்று.

காற்றை நான் முகத்தில்பட-

அனுமதிப்பதே இல்லை.

ஏ மா.தித்தி வீராயகம்பிள்ளை

இந்தக் கடலின் நீண்ட பரப்பில்
 நீந்திப் பழகி
 இறாவுகள் - மீன்கள் - கடல்படு தீரவியம்
 சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம்
 தாத்தாவோடு அற்றுப் போயிற்று!

கடலும் கரையும்

அலையடிக்கும் கடல்
 அதனருகே
 நீண்ட பெரு மணற்காடு.

குருவேஷத்திரத்துப் போர்க்காட்சி போல
 விமித் தணிந்த அலைகளோ
 தரையை
 ஓர் முறை தழுவி,
 வெட்க முற்றுப்
 பின்னே வேகமாய்த் திரும்பின.

இந்தக் கரையின் மணற் பரப்பினிலே
 இலந்தை மரங்கள்.
 இந்த மரங்களின்
 உச்சியில் ஏறினால்
 இராமேஸ்வரத்தின் ஓர் முடி தெரியுமாம்.
 அவ்வளவு நெருக்கம்.
 இதுவும் அதுவும் ஒன்றாய் இருந்து
 இடையே கடலால் அரியுண்டு போனதாய்
 பூமிசாத்திர வல்லுணன் ஒருவன் போல்
 தாத்தா,
 அனுபவ முதிர்ச்சியில் சொல்லுவார்.
 இந்தக் கடலின் நீண்ட பரப்பில்
 நீந்திப் பழகி
 இறால்கள் - மீன்கள் - கடல்படு தீரவியம்
 சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம்
 தாத்தாவோடு அற்றுப் போயிற்று!

| மரணத்துள் வாழ்வோம்

காட்டுக் குதிரை கனைக்கும் வேளை
வயிற்றுப் பிழைப்பை மனதிறி கொண்டு
மனைவியைத் கரையே
காலாஸ் ஸைந்தி,

கடசில் சென்ற காலைகள்
எல்லை தாண்டிய புலிகளாய்
மீண்டும் தீரும்புதல் இல்லை.

தாந்தா,
அவர்து தாந்தா
அதற்கு முன்பு இருந்த பிரபனை
நிமிரந்து கிடக்கும்
இந்தக் கடலிற் தான்
நம்பிக்கையற்றுக் கிடந்தது.

இன்று,
கொலம்பஸ் கண்ட ‘அத்திலாந்திக்’காய்
‘சமுத்திர விழுங்கிகள்’ நிறைந்து,

இப்போதெல்லாம்
இலந்தை மரத்தின் உச்சியிலேறினால்
இராமேஸ்வரத்தின் முடி தெரியாது;
நீல நிறத்தில்
கடற்படைக் கப்பல்கள்.

○ (1983 / புத்ச-8)

ஈ கீத்சர்ஸியன்

எல்லாம் தெரிந்தவர்கள்

தோழா,
 இன்னமும் உயிர் போகவில்லை
 இறுதி முச்சில் ஒரு வார்த்தை
 உன் படத்தைக் காட்டி,
 தெரியுமா? என்று கேட்கிறார்கள்
 இந்த மடையர்கள்
 கேட்டுக் கேட்டுக்
 களைத்து விட்டனர்
 என்மனமும் இன்னமும்
 களைக்கவிட்டில்லை.

என்ன புன்னகை உன் படத்தில்!
 இதனை யார் இவர்களுக்குக் கொடுத்தது?
 யார் காட்டிக் கொடுத்தது?
 புலப்படவில்லை.

'எல்லாமே எங்களுக்குத் தெரியும்'
 என்று விட்டு,
 என்னை
 'சொல்! சொல்!!' என்கிறார்கள்.

யார் சொன்னது?
 யார் காட்டிக் கொடுத்தது?
 புலப்பட வில்லை.
 ஆனால் ஒன்று
 இன்று நான்; நாளை நீ!
 இந்தக் கழகுகள் நாளை
 உன்னையும் சிதைக்கலாம்.

நான் ஒன்றும் சொல்லவில்லை -
 நீயும் ஒன்றும் சொல்லாதே
 ஏனெனில்
 அவர்களுக்குத்தானே எல்லாம் தெரியுமாம்!

ஓ (1985 / அக்ட-25)

| மரணத்துள் வாழ்வோம் |

தோட்டங்களைத்
 தோட்டாக்கள் நிரப்புகின்றன
 அங்கு உழவு நடக்கவில்லை
 இழவு வீட்டில்
 ஆழுகை கேட்கிறது... ● கெப்பிரியன்

உழவு நடக்காத நிலம்

ஒன்றுமே புரியவில்லை
 இது என்ன வாடை?

இடம்மாறி வந்து விட்டோமோ?
 இல்லை... அதே இடம்தான்!

அந்த இனிய களனிகள்,
 பச்சைப் பயிர்கள்... அதோ.

இல்லை!
 அவை காக்கிகள்
 அதோ மாட்டுக்குளம்பு அடையாளங்கள்
 இல்லை...
 பூட்டு அடையாளங்கள்!
 ஏர் அடையாளங்களுக்குப் பதில்
 போர்ச் சுவடுகள்!

அது என்ன? புதிய உழவு யந்திரமா?
 அல்ல -
 கவச வாகனம்
 தானிய விதைகளும் இல்லை -
 தன்னியக்கத் துப்பாக்கி ரவைகள்.

தோட்டங்களைத்
 தோட்டாக்கள் நிரப்புகின்றன.
 அங்கு உழவு நடக்கவில்லை
 இழவு வீட்டில்
 ஆழுகை கேட்கிறது...

சுதாயன்

றுக்கிய காலத்தில் விழுதுகள் ஊன்றி
சொந்தமாய் எமக்கினர்
ஒர் இடம் வரும்
சூடிக் கதைத்து நிம்மதியுடனே
ஆறுதல் கொள்ளவாம்.
கனவுகள் கண்டோம்.
கற்பனை செய்தோம்.



நம் இப்போதும் எப்போதும் பேலவே பரத்துக் கொண்டேயிருக்கிறோம்!

நான்
நீ
அவன்
அன்று
அதைப்பார்த்த பொழுது
எப்படி இருந்தது?
பரந்த குளத்தின் இடக்கோடியில்
குவிந்த குப்பையின் நிலமேட்டருகே
மெல்லியதாய் நீண்டு
இலை பல துளிர்த்து
எப்படி இருந்தது?

குறுகிய காலத்தில் விழுதுகள் ஊன்றி
சொந்தமாய் எமக்கென
ஒர் இடம் வரும்
சூடிக் கதைத்து நிம்மதியுடனே
ஆறுதல் கொள்ளலாம்.
கனவுகள் கண்டோம்,
கற்பனை செய்தோம்.

| மரணத்துள் வாழ்வோம்

ஒரு நாள்
 ஓன்று திரண்ட
 வெறியர் கூட்டம்
 மரத்தை அழிப்பதாய்
 சுற்றி இருந்த
 விட்டினை எரித்தது
 கடைகளை எரித்தது
 மரத்தை நாட்டியோர்
 தப்பி ஓடினார்.

மற்றொரு நாள்,

தனிமரம் பற்றிக் கதைப்போர்
 அனைவரும்
 'பயங்கரவாதிகள்' என்று சொல்லி
 சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றது
 கூலிக் கும்பல்.

நேற்று
 அழைத்துச் செல்லப்பட்டவர்
 விதியில்,
 கடல் கண்காணிப்பு வலயங்களில்,
 சிறைகளில்
 கொலை செய்யப்பட்டனர்!

இன்று
 ஓன்று திரண்ட
 மக்கள் கூட்டம்
 மரத்தைச் சுற்றி
 காவலுக்காய் நிற்க
 குண்டினை வைத்து
 கலையச் செய்து
 ரட்டுக் கொன்று...

நான்
 நீ
 அவன்
 இப்பொழுதும் அதைப்
 பார்த்துக் கொண்டேயிருக்கின்றோம்.

ஈ உதூயர்

பரந்த குளத்தின்
இடக்கோடியில் துளிர்த்த
மரத்தை
நடுவால் முறித்து

குளத்தின் நீரும்
சிவப்பாய் மாறி
நாட்டிய மரத்தை
அபிஷேகம் செய்கின்றது.

இத்தனைக்கும் பின்னர்
நாம் எப்போதும் போல்
இப்போதும்
அதைப் பார்த்துக்
கொண்டேயிருக்கிறோம்.

எமக்குத் தெரியாதது
ஒன்று உண்டு
மரத்தின் வேர்கள்
அழப் புதைந்து
வேர்பல விட்டுள்ளது
நுனியால் கருகல்
குப்பைகள் மறைத்தல்
தற்காலிகமானவையே
சிறிய இடைவெளிகளின்
பின்னர்
மீண்டும் மீண்டும்
துளிர்த்துக் கொண்டேயிருக்கும்.

ஓருநாள்
அது முற்றாய் முழுதாய்
கிளைபல விட்டே
நிழல் தரும் மரமாய் மாறும்
அதுவே நிச்சயமானதும் கூட.

ஓ

| மரணத்துள் வாழ்வோம்

மக்களை நீசித்த
 எங்கள் கண்களில்
 கண்ணிரப் பூக்கள் உதிர்வதை
 நான் இவறுக்கிடைய்.
 மழிழ்ப்பிளியாஸ் வாழுந்து
 மகிழ்ச்சீக்காய் இறந்து போய்விட்ட
 எங்கள் நீரழூர்கள் மற்றியில் அமையும்
 என் சமாதியில்
 அழுகையின் ஒலி
 ரெகட்கரை சூடாது.

● செழியன்

பயிற்சி முகரமிற்கு ஓர் கடிதம்

கார்த்திகா!
 என் நினைவுகளோடும்
 உடலோடும்
 என்னுடையவளாகிவிட்டவருக்கு!

இப்போதெல்லாம்
 இங்கு பூக்கள்
 வாசனை வீகவதில்லை
 கருவண்டுகளெல்லாம் தெருக்களில்
 செத்துச் செத்துக் கிடக்கின்றன.
 நிலவு பெய்கின்ற
 இரவுகளெல்லாம்
 இப்போ இனிப்பதேயில்லை.

நேற்று
 என்னுடைய துப்பாக்கிக்கு
 நான் என்னைய் தடவும்போது
 அந்த நாா் களில்
 என் மார்பில் சாய்ந்திருந்து
 நே செம்த குழுமி கூளால்லாம்
 என் நினைவுக்கு வந்தன.

ஏ செழியன்

கார்த்திகா!

கடந்துபோனவையை நினைப்பதிலும்
ஒரு சுகம் இருக்கின்றது.

கார்த்திகா!

போன தடவை எழுதியிருந்தேனே
என் கூடவே இருக்கின்ற
எனக்கும் பிரியமான
முரட்டுத் தோழனைப்பற்றி
நன்றாகவே சண்டை போடுவான்.

என் துப்பாக்கிக்கு

சில வேளைகளில் அவன்தான்
எண்ணெய் போட்டு வைப்பான்.
உன்னைப்பற்றி அவனிடம்
நிறையவே பேசியிருக்கிறேன்.
அவனுக்கும் ஒரு

இளம் காதலி இருக்கிறான்
அவன் ஆரம்பத்தில் படித்த
புத்தகங்களைல்லாம் இப்போ
அவனுக்கு கொடுத்து வருகிறான்.

கார்த்திகா!

என்னவென்று
அதை நான் எழுதுவது
சென்ற வாரம் நடைபெற்ற
தாக்குதலின் போது
அவன் செத்துப் போய்விட்டான்.
அவனது பிரியமான துப்பாக்கியில்
இப்போ
அவனது காதலி
சுடுவதற்குப் பழகி வருகிறான்.

கார்த்திகா!

மரணத்தை எதிர்கொண்டு
நாங்கள் காத்திருக்கிறோம்.
எங்கள் துப்பாக்கிகளுக்காக
புதிய தோழர்கள் காத்திருக்கின்றனர்.

| மரணத்துள் வாழ்வோம்

பயிற்சி முடிந்து விரைவில்
 நீ திரும்பி வருவாயென
 எதிர்பார்க்கிறேன்.
 நீ வரும்போது
 ஒருவேளை
 நான் இல்லாமற் போகலாம்.

கார்த்திகா!
 மக்களை நேசித்த
 எங்கள் கண்களில்
 கண்ணிர்ப் பூக்கள் உதிர்வதை
 நான் வெறுக்கிறேன்.
 மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து
 மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட
 எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும்
 என் சமாதியில்
 அழுகையின் ஒலி
 கேட்கவே கூடாது.

கார்த்திகா!
 என்னவளே!
 என் சமாதியில்
 முட்களைத் தாங்கி
 அழகிய பூச்செடி ஒன்று
 துளிர்விட்டு வளரும்.
 நான் நம்புகிறேன்.

○ (1985 / இல்லாமற் ஸௌரீத்ராமனுக்கு)

ஏ செழியன்

மரணத்தைக் கண்டு
 நாம் அஞ்சலில்லை
 ஒரு அன்றைப் பிழையாய்
 ஒரு அடிமூலாய்
 புதிய எழுமானர்களுக்காக
 விதிருக்களில் மரணப்பதை
 நாம் விவருக்கிறோம் । ●

மரணம்

எங்கே இருக்கின்றாய்?
 எம் உண்மைத் தோழு!

முகம் தெரியாத கரிய இருளில்
 திசை தெரியாத சம வெளிகளில்
 உன் முகத்தை எங்கே என்று
 கால்களை இழந்த நாம் தேடுவது?

நசுக்கப்பட்டவைதான் எம் குரல்கள்
 பால்நிலவு தெறிக்க
 குழுறி எழுந்துவரும் கடல் அலையாய்
 சடசடத்து இலை உதிர்க்கும்
 பசுமரங்களை அதிரவைத்து
 அசைந்து செல்லும் காற்றாய்
 எங்கள் குரல்வளைகள் அறுக்கப்படும்வரை
 உண்மைக்காக
 குரல் கொடுப்போம்!

தோழு!
 மரணத்தின் நாட்களை
 நாங்கள் எண்ணுகிறோம்
 இப்போதெல்லாம்
 உணர்கிறோம்
 மரணம் -
 கடினமானதல்ல.

| மரணத்துள் வாழ்வோம் |

மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
இரு அனாதைப் பின்மாய்
இரு அடிமையாய்
புதிய எஜமானர்களுக்காக
தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கிறோம்!

மகிழ்ச்சிக்காய்ப் போராடி
மக்களுக்காக மரணிப்பதற்கு
நாம் அஞ்சவில்லை.

தோழு!
நம்பிக்கையோடு
நாங்கள் இருக்கிறோம்.
துளிர் விட்டு வளரும்
பூச்செடியில் புதிதாய் அரும்பும்
பூக்களுக்காக.

சிறு முளைத்த இளம் பறவைகள்
சிறகடித்துப் பறக்கும்
ஒலிகளுக்காக.

எங்களை நெருங்கி வருகின்ற
மரணத்துக்காக
நம்பிக்கையோடு
நாங்கள் காத்திருக்கிறோம்!

○ (1985)

ஏ செழியன்

கறை படிந்துபோன்
 பாடங்களின் முடிவில்
 மக்கள்
 எப்பொதும்
 புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.



பெர்லினுக்கு ஒரு கடிதம்!

தொலைதூர தேசத்தில்
 குளிர் உறைக்கும் இரவில்
 நீண்ட நேரம்
 கண் விழித்திருந்து
 அவள் எழுதிய கடிதம்
 மிக நீண்ட நாட்கஞக்குப் பிறகு...

எங்கள் முற்றத்து
 மாமரத்தோடு
 எங்கள் கிராமத்து
 செம்மண்ணோடு
 எங்கள் தேசத்து
 பணவுடலிகளோடு
 வளர்ந்து மலர்ந்த
 அந்த
 உடன்பிறவா இனிய நேசத்தை
 இன்னமும்
 அவள் மறந்துவிடவில்லை.

நீணா!

நாம்

ஏன் உடன்பிறக்கவில்லையென
 தினமும் சபித்துக் கொண்டும்
 எவரையுமே கேட்காமல்
 கூடித்திரிந்த
 நாட்கஞக்குப் பின்

| மரணத்துள் வாழ் வோம்

அடுத்து வந்த ஒரு குறுகிய
அரசியல் வாழ்க்கைக்குப் பின்
அரசியல் இல்லாத
துப்பாக்கிகளைக் கண்டு
நீ
சகிக்க முடியாமல்
விட்டுப் பிரிந்து சென்றதும்...

அதற்கும் பின்னால்
எங்கே என்றே தெரியாமல்
சிலகாலம் தேசமெங்கும் திரிந்து
நான்
திடிரென உடனைக் காணவந்தபோது
நீ எனக்காக எழுதிவைத்த கடிதமும்

அந்நிய தேசமொன்றில்
மிக்க மோசமான மரங்களிடையே
புன்னகைக்க நீ மறந்து
உன் கணவனோடு கைகோர்த்து
அனுப்பிவைத்த புகைப்படமும்
எனக்காகக் காத்திருந்தன.

நீனா
இப்போதெல்லாம்
நீ
ஏன் சிரிப்பதேயில்லை?

உனது கடிதத்தில் கேட்டிருந்தாய்
பிரியமான
உனது சினேகிதி பற்றி
உனக்கும் பின்னால் விடுதலைக்காய்
வீட்டை விட்டு புறப்பட்டவள்தான்
வெகு நாட்களாய்
அவளைப் பற்றி செய்தி எதுவும் தெரியவில்லை.

பின்னர் அறிந்து கொண்டோம்
ஆடு மேய்க்கச் சென்ற
சிறுவனின் ரூவலின் பின்னால்
கிளாறு॥ ॥
ஆயு புதைருழிகளில் இருந்து
சடலமாய் மீண்டாள்.

க ஈழியன்

உனது

பழைய நண்பர்கள்
 பலரையும் விசாரித்திருந்தாய்
 நீ கேட்டதாக அவர்களிடம்
 கூறும்படி எழுதி இருந்தாய்.

நீ கேட்டவர்களில் பலர்

இன்று இல்லை.

பலருக்கு

என்ன நிகழ்ந்ததென்றே
 தெரியவில்லை.

என்னதான் இருந்தபோதும்

மக்கள் மட்டும்

முன்புபோல இப்போ இல்லை.

நீயே நிரம்ப ஆச்சரியப்பட்டுப்போவாய்

நீண்டு விரிந்து கிடக்கும்

வானத்தில் இருந்து,

அதன் பின்னால்

கூட்டம் கூட்டமாய்

எங்களைப் பார்த்துச் சிரிக்கின்ற

நட்சத்திர மண்டலங்களிலிருந்து

எப்போதும்

போராடிக் கொண்டேயிருக்கும்

கருங்கடல்களுக்கு அப்பால்

ஏதோ

பெயர்தெரியாத

அந்நிய தேசமொன்றில் இருந்து

திழிரென

எங்களை மீட்க

மீட்பர்கள் வருவார்கள் என

முன்பு போல

இப்போதெல்லாம்

மக்கள் நம்புவதில்லை.

| மரணத்துள் வாழ்வோம்

இப்போதெல்லாம்
மக்கள்
சந்தேகிக்கின்றனர்,
அடிக்கடி ஹேளிகள் கோ' ஸின்றனர்,
தமக்குள் நீண்ட நேரம்
பேசிட ஹாளின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கையில்
என்ன ஏது என்று
புரியாவிட்டாலும்
ஒன்றுமட்டும்
நிச்சயமாக எனக்குத் தெரிகின்றது,
மக்கள்
ஏதோ செய்யப் போகின்றார்கள்.

அது, முன்பு நடந்தது போல
இருக்காது.
எங்கள் மண்ணில்
ஒரு புதிய வரலாற்றை
நானும் நீயும்
திட்டித் தீர்த்த,
அதே சனங்கள்
எங்கள் மக்கள்
படைக்கப் போகின்றனர்.

நேசமானவளே!
இதுவரை
சோவியத்திலும்
சீனாவிலும்
வியட்னாமிலும் உள்ள
மக்களால்தான் முடியுமென
நானும் நீயும்
நம்பி இருந்தது
நமது தேசத்திலும்
நிகழப் போகிறது.

நிரம்ப ஆச்சரியம்தான்!

புத்தகங்களை புரட்டிப் பார்த்தேன்
மனித வரலாறு
அப்படித்தான் நடக்கும்
என்று கூறுகிறது.

ஏ செழியன்

நீயும் உன் இனிய குழந்தையும்
இப்போ வாழ்கிற
தேசத்திலும் நிகழுமாம்.

இது
இன்னமும்
அடச்சரியமான விடயமாய்
உனக்கு இல்லையா?

சகோதரி!
இந்நிலையில்
எரிகிண்ற
எங்கள் தேசத்தில்
எழுகின்ற எங்கள்
மக்களின் கரங்களுடன்
மெலிந்துபோன என் கரங்களை
இணைத்துக் கொள்வதற்காய்

நான்
எங்கள் தேசத்தில்
வாழவிரும்புகிறேன்.

எங்கள் தேசத்து நகரங்களை
எரித்த தீச்சவாலைகள்
அணைந்து போக முன்னரே
எங்கள் தெருக்களில் படர்ந்த
எம்மவர் குருதியின் சவுக்கள்
உறைந்துபோக முன்னரே
மனித வேட்டையரால்
கொலை செய்யப்பட்டு
வீசி எறியப்பட்ட
எங்கள் தேசத்து இளைஞர்களின்
சடலங்களின் மேல் நடந்து

பெர்லின் விமான நிலையத்தில்
வந்து இறங்கும்
அகதிகள் கூட்டத்தில்
என்னைத் தேடி ந் அலையாதே.

| மரணத்துள் வாழ்வோம்

கறை படிந்துபோன
பாடங்களின் முடிவில்
மக்கள்
ளா'னி ஆரும்
புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.

எப்போதாவது
மீண்டும்
நீ
எங்கள் தேசத்திற்கு வந்தால்

மக்கள்
எங்கள் தேசத்தில்
வாழ்ந்து கொண்டுதான்
இருப்பார்கள்.

○ (1985)

சு நீலாந்தன்

கடலம்மா...!

கடலம்மா... நீயே சொல்
 ‘குழுதினி’ ஏன் பிந்தி வந்தாள்?

எம்மவரின் அவைங்களைச்
 சடலங்களாய்ச் சுமந்துகொண்டு
 ‘குழுதினி’ குருதி வடிய வந்தாள்.
 கடலம்மா கண்டாயோ
 கார்த்திகேசு என்னவானான்?
 எந்தக் கரையில்
 உடலுாதிக் கிடந்தானோ?
 ஓ...! சோழக்க் காற்றே
 நீ,
 வழும்மாறி வீசியிருந்தால்...
 ‘குழுதினி’ வரமாட்டாள் என்று
 நெஞ்சீவுக்குச் சொல்லியிருப்பாய்.

பாவம்
 மரணங்களின் செய்தி கூடக்
 கிட்டாத தொலைதீவில்,
 ஏக்கங்களையும் துக்கங்களையும்
 கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்
 காத்திருக்கும் மக்கள்...

கடலம்மா நீ மலடி
 ஏந்தத் தீவுகளை
 அனாதரவாய்த் தனியே விட்டாய்?

கடலம்மா...
 உன் நீர் பரப்பில்
 அனாதரவாய் மரணித்த எம்மவரை
 புதிய கல்லறைகளை எழுப்பி
 ‘அனாதைக் கல்லறைகள்’ என நினைவுட்டு.
 ஆனால்,
 இனிவருங் கல்லறைகள்
 வெறும்
 இழப்புக்களின் நினைவல்ல,
 எமது
 இலட்சியங்களின் நினைவாகட்டும்!

ஓ (1985 / அக்ட-26)

| மரணத்துள் வாழ்வோம்

தூரப் பயணங்களுக்காகலோ.

துப்பாக்கி ஏந்தி

திரிவதற்காகலோ

அவர்கள் குழந்தைகளை

பிபற்றியுறுக்கவில்லை.

● வண்ணச்சீருகு

விழித்திருக்கும் மரங்கள்

கிடு வேலிகளுக்கு மேலாக

கிளை விட்டு நிற்கும்

முள் முருங்கை மரங்கள்

புதிதாய் பூக்க விழித்திருக்கும்.

குடில்களில்

வயோதிக ஜீவன்கள்

தன் புத்திரர்கள்

இன்று வரலாம்

நாளை வரலாம்

என்ற கனவில் மிதந்திருக்கும்.

தூரப் பயணங்களுக்காகவோ,

துப்பாக்கி ஏந்தி

திரிவதற்காகவோ

அவர்கள் குழந்தைகளை

பெற்றெடுக்கவில்லை.

காலம் தன் நடையில் .

சில கதைகளை சிருஷ்டிக்கும்.

நேற்றுவரை

சின்னங் சிறிக்களாக

திரிந்தவர்கள்

இன்று

மக்கள் ராணுவமாக

மாறியது விந்தையல்ல!

ஏ வண்ணச்சீதிரு

இன ஒடுக்கல் இராணுவம்
 எல்லா வீதிகளிலும்
 போயாக அலைகையில்
 துப்பாக்கிக் குண்டுகளால்
 சொந்த பூமியின்
 மண்கட்டிகளை அபகரிக்கையில்
 இளக்கள் புயலாகாமல்
 புல்லாகவா மாறும்?

இனியும்
 தூரத் தெரியும்
 பனை ஓலைக் குழிசைகள்
 எரிக்கப்படலாம்;
 சின்னங்க் சிறிசுகள்
 வீதியில் சுட்டு
 வீழ்த்தப்படலாம்.

கிடுகு வேலிகளுக்கு மேலாக
 பார்த்திருக்கும்
 வயோதிப் கண்கள்
 குத்திக் கிழிக்கப்படலாம்
 ஆணால் என்ன?
 கிடுகு வேலிகளுக்கு மேலாக
 கிளை விட்டு நிற்கும்
 முள் முருங்கை மரங்கள்
 இனியும்
 புதிதாய் பூக்க விழித்திருக்கும்.

○ (வண்ணச்சீதிரு கஹினைகள்)

| மரணத்துள் வாழ்வோம்

சென்ற வருகிறேன் ஜென்ம பூமியே!

நக்கிள்ளின் தொடர்களை நான்
நாளெல்லாம் பார்க்கிறேன்.

'நீ' பார்த்துச் சலிக்காத
பொறுப்பொன்னே' என்று நீர்
என்னாக் கோ' அல்
நான் சொல்லும் பதிலிதுதான் -
“குளிர்மேகம் வாடியிடும்
நக்கிள்ளின் தொடர்கள்தான்
நான் பார்த்துச் சலிக்காத
நல்ல பொருள்” என்பேன் நான்!

மக்களென்னும் சமுத்திரத்தில்
நானுமோர் துளி;
மனம் விட்டு நேசிக்கும்
பழக்கம் எனக்குண்டு
தாம் பிறந்த நாடுகளை
நேசிக்காத மக்களில்லை
இயற்கையெனும் பெரும் கலைஞர்
செதுக்குகிற சிற்பங்களை
ரசிக்காத கவிஞரில்லை

நக்கிள்ளின் தொடர்களை நான்
நாளெல்லாம் பார்க்கிறேன்
வயது ஜந்திருக்கும்;
இத் தொடரில் -
வந்து குடியேறினேன்!
அன்றிருந்து என் கண்கள்
நக்கிள்ளின் தொடர்களை
நாளெல்லாம் -
ஆயிரம் தடவைகள்
அழகுறக் காணுமே!
இருபது வருடங்கள்
ஒடி மறைந்தன; என்றாலும்
இன்றைக்கும் இத் தொடர்கள்
இதயத்தில் குளிருட்டும் பொருளாகும்!

இந்தான் டு மக்களை நான்
இதயத்தில் நேசித்து,
நக்கிள்ளின் தொடர்களிலே

ஏ வர்க்காச்சிரு

சீல காலம்
நாளெல்லாம்
ஏறி இறங்கியுள்ளேன்
இன்றைக்கும் அந்நாட்கள்
இதயத்தில் குறுகுறுக்கும்!

நாட்கள் கழிகின்றன;
நாடுகடக்கும் வேளை
நெருங்குகின்றது;
பிரிவு என் வாசலைத் தட்டுகிறது.
பிரிவு வேதனையின் பிரதிநிதி
விழி வாசலை முட்டுகிறான்.
அழுது விடுவேணோ என்ற பயம்
என்னை அழுக்குகிறது...

நம்மினைப்பு, நம்நேசம்
நம் இயக்க விளைபொருளோ;
நம் இயக்கம், நம் வர்க்க
செயல்பாட்டின் விளைபொருளோ!
நாமெல்லாம் -
எங்கெங்கு இருந்தாலும்,
இதயத்தால், எடுத்த லட்சியத்தால்
உலக இயக்க மெனும் அணியினிலே
ஒர்மணியாய் தானிருப்போம்!
என்றாலும் -
நான் பிறந்த நாட்டினிலே
நான் இருக்க விதியில்லை;
என் ஜென்ம பூமியிலே
எனக்கு உரிமையில்லை
என்றக்கால் -
வேதனைகள் முட்டாதோ!
சொல்லுங்கள் தோழர்களே
உங்களுக்கும் ஒரு நாள்
உங்களது நாட்டை
பிரிகின்ற நிலை வந்தால்
உங்களது மனநிலையில்
உவப்பா மேலோங்கும்?
இல்லை, இல்லை,

| மரணத்துள் வாழ்வோம்

ஓர் துயர் அலை நெஞ்சில்
மேவிவருமன்றோ!

ஓ!

என்னருமைத் தோழர்களே!
இறுதியாக
கப்பலிலே நான் நின்று
கையசைத்து விடை சொல்லும்
போதினிலே -
என் கண்கள் மாத்திரமா?
உங்களது கண்களும்தான்
உணர்ச்சிக்க ஒரு பாவையினை
வெளிப்படுத்தும் நான்றிவேன்!
ஏனெனில்
என் கவிதைப் பொருள்களை நான்
இன்று பிரிசின்றேன்
இதயத்தின் கமையோடு
தேசம் கடக்கின்றேன்.

சென்று வருகின்றேன்
மலைத்தொடர்களே;
திரும்பவும் நான் உன்னை
என்று காண்பேனோ?
சென்று வருகிறேன்
தோழர்களே!
திரும்பவும் நாம் ஒன்றாய்
என்று மலையேறுவோமோ?
சென்று வருகின்றேன்
கொற்ற கங்கையே!
திரும்பவும் உன் மேனியில்
என்று நீராடுவேனோ?
சென்று வருகின்றேன்
வெகுஜனங்காள்;
திரும்பவும் நான் இதயமகிழ்வோடு
என்று கரம் குலுக்குவோமோ?
சென்று வருகின்றேன்
ஜென்ம பூமியே!
திரும்பவும் உன் வெளிகளில்
என்று ஓடிமயிழ்வேனோ?

○ (ம/ஸ்ரீராத் கஹிதைகன்)

ஏ வண்ணச்சீருகு

இந்தி இரவில்
நாம் எரியாதிருந்தால்... ●

விடியல்

நிச்சயமற்றுப் போயின
நம் இரவுகள்.
அன்பே!
படுக்கைக்குப் போகுமுன்
இறுதி அர்த்தங்களுடன்
பார்த்துக் கொள்வோம்!

குழந்தைகளின் கண்ணங்களில்
அமுத்தமான உன் உதடுகளை
ஒருமுறை பதித்துவை,
அப்புறமாய்,
நம் உறவுகளை
ஒருமுறை நினைத்துக் கொள்வோம்!

இறுதியாக
மாறி, மாறி
நம் கண்ணீர்த்துளிகளை
நாமே துடைத்துக் கொள்வோம்!

இந்த இரவில்
நாம் எரியாதிருந்தால்
விடியலில்,
பனி முத்துக்கள் தாங்கும்
தேயிலைத் தளிர்களில்
விரல்கள் பதிப்போம்!

○ (மண்ணச்சீருகு கஹிளதகள்)

| மரணத்துள் வாழ்வோம்

நாங்கள் எவ்வாறு

இப்பொ

அம்மா அப்பா மினையாட்டு

மினையாடுமல்லை.

ஆமியும் பிபடியனும்

ஏன்று

புதிய மினையாட்டு

கண்டு பிழுத்துள்ளாம்.

● விமல்

பாப்பரக்கனின் பிரகடனம்

எங்களுக்காய்

எங்கள் எதிர்கால் வாழ்வுக்காய்

பாதயாத்திரையில்

பங்கு கொண்ட

எங்கள்

பாச அண்ணாக்களோ...!

அக்காக்களோ...!

“பாதகம் செய்யவரைக் கண்டால் - நீ

பயங் கொள்ளலாகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”

என்ற பாரதி பாடலை

பாடி மகிழும்

பாப்பாக்கள் நாங்கள்

20ம் நூற்றாண்டின்

புரட்சி யுகத்தில்

நடப்பதை...!

எம் பிஞ்ச மனதிலே

பதிய வைத்துள்ளோம்.

எத்தனை கொலைகள்...!

எத்தனை கொடுமைகள்...!!

ஓ...!

வெலிக்கடையின்

இருட் சிறைக்குள்ளே

ஈ வீமல்

பசித்த வயிற்றுடன்
 பட்டினி கிடந்து
 எங்களுக்காக
 எங்கள் எதிர்கால வாழ்வுக்காக
 இறப்பை எதிர்பார்த்து
 காத்திருக்கும்
 எங்கள்
 ஆசை அண்ணாக்களே!

சிறையில்
 உங்கள் நகங்கள் பிடுங்கப்படுவதை
 வாய்க்குள் பாம்புகள்
 திணிக்கப்படுவதை
 கட்டி அடிப்பதை
 சிறுநீர் பருக்குவதை
 பக்கத்து வீட்டு மாமா
 சொல்வதைக் கேட்டு
 எங்கள் பிஞ்சுமனம்
 வெஞ்சினம்
 கொள்கிறது.

அன்று
 உங்கள் அண்ணாவும்
 அக்காவும்
 அப்பாவும் அம்மாவும்
 பேரராடியிருந்தால்
 இன்று நீங்கள்
 சித்திரவதைப்பட்டிருப்பீர்களா?

இன்றும் சில
 அண்ணாக்கள், அப்பாக்கள்
 அக்காக்கள், அம்மாக்கள்
 எங்கள் வீடு
 எங்கள் காணி
 எங்கள் சொத்து
 எங்கள் பிள்ளை
 என
 இடித்த புளியைப்போல்
 இருக்கத்தான் செய்கிறார்கள்!

| மரணத்துள் வாழ்வோம்

புதிய விளையாட்டை
கண்டு பிடித்துள்ளோம்.

எம்மை கூடக்கும்
காடையருக்கு
எங்கள் அண்ணாக்கள்
தெருவினிலே
கண்ணிவெடி வைப்பதுபோல்
மனைவுக்குள்
ஹமல் கொட்டையை
நாங்களும் தாட்டு வைத்து
வங்கள் நண்பர்களை
ஆழிக்காரர்போல்
ஒடவைத்து
ஹமல் கொட்டையை
வெடிக்கச் செய்வதுபோல்
பாசாங்கு செய்து
அந்த வெடியினிலே
ஆழிக்கு வரும்
எங்கள் நண்பர்கள்
சீக்கிச் சாவதுபோல்
விளையாடுவதைப் பார்த்து
மகிழ்ச்சி போங்க
நாங்கள்
ஆர்ப்பரிக்கின்றோம்.

பள்ளிக்கூடம்
விட்டதும்
நாங்கள்
பறந்தோழவந்து
எங்கள் வீட்டு
கோடிக்குள்...!
வேப்ப மரத்திற்கும்
வெலிக்குமிடையிலே
கட்டப்பட்ட
கயிற்றிலே
பாய்ந்து! விழுந்து...!
தவழ்ந்து...! எழுந்து...!
'பிளிக்கல் ட்ரெயினிங்'
எடுக்கிறோம்.

ஏ வீமல்

ஓ...!
 இந்த முறை
 நல்லுரூரிலே பொம்மைகள்
 எங்கள் கவனத்தை
 திருப்பவில்லை;
 முஸ்லிம் கடையிலே
 தூங்கிய
 துப்பாக்கிகளும் .
 போர் விமானங்களும்
 காற்றாடிக் கப்பல்களுமே
 எங்கள்
 கவனத்தைக் கவர்ந்தன.

எங்கள்
 சீன்னத் தமிழிக்கும்
 அப்பா
 ஒரு துப்பாக்கி
 வாங்கிக் கொடுத்திருக்கிறார்;
 எங்கள் படலையிலே
 எந்தநாள் பின்னேரமும்
 அவன்...!
 அந்த...!
 துப்பாக்கியுடன்
 ‘சென்றி’க்கு நிற்கிறான்.

இப்போதெல்லாம்
 விளையாட்டில்
 அவனுக்கு
 ஆர்வமில்லை;
 தன் பிஞ்சக் கரங்களிலே
 துப்பாக்கி ஏந்தி
 ‘சென்றி’க்கு நிற்பதே
 இன்று
 அவனது விளையாட்டு.

இன்று
 எங்கள் அண்ணாக்கள்
 நடாத்தும் போர்
 மரணத்துள் வாழ்வோம்

எங்களுக்கு

நல்வாழ்வு தேடித்
தரவில்லை யெனில்

உங்கள்

குரல்வளையை நெரித்த
அந்தக் கொடியவர்களுக்கு
எதிராக
நானோ
எங்கள் கரங்கள் உயரும்!
இதை நம்புங்கள்!!



ஸ்ரீலங்கா வத்தமுகாம்களில் சீறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை “விராரணை செய் அல்லது விடுதலை செய்” என கோரி யாற், பல்கலைக் கழகத்தில் உள்ளாவிருதம் மேற்கொள்ளப்பட்ட வேளை 1985 செப். 26 முதல் ஒக்டோம்பர் நிகதி வரை எட்டு நாட்கள் பாதயாத்திரையும் நிகழ்ந்தது. ஏழாம் நாளான ஒக்டோம்பர் நிகதி பாதயாத்திரைக் குழு இருபாலைக்கு வந்த சமயம் கோப்பாய் விழிப்பு மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வரவேற்பின்போது பல குழந்தைகள் குழுமி நீந்க ஒரு குழந்தையினால் வாசிக்கப்பட்ட கவிதை இது.

இத் தொகுதிக்காக, தலைப்பு எம்மால் இடப்பட்டது. - தொகுப்பாளர்.

* * * * *

